

ஷ்ரீ ராமாநுஜன் 132



சென்னை ஸ்த்ரீரத்த ப்ரகாரன ஸபையின் சார்பால
மாதந்தோறும் வெளிவருவது

ஆசிரியர்: P. B. அண்ணா முரசார்யர்,

ஸம்புடம் 24

விரோதிஹருத் தே பங்குவி மீ' விசாகம்
24-72

ஸஞ்சிகை 6

அடியேன் செய்யும் விள்ளைப்பம் P.B.A.

சென்ற இதழில் தெரிவித்தபடி இன்றையதினம் (2-4-72) விசாகநாளில் எண் பத் தோராவது பிராயத்திலிருந்து எண்பத் திரண்டாவது பிராயத்தில் அடிவைக் கிழ்றேன். இதற்கு நினைவாக எண்பத்திரண்டென்கிற சணக்கில் சில விஷய வித்யா ஸங்களை உத்தேசிக்கின்றேன். ஸ்ரீ பகவத் ராமாநுஜ வித்தாந்த ஸாரப்பொருள் களில் 82; ஸ்ரீ ராமாயணவிசௌர்த்தங்களில் 82; ஸ்ரீலோகாசார்ய ஸ்ரீகமாந்த குரு ஸ்ரீஸ்மக்திகளில் 82; ... வைதிகபத விசாரங்கள் 82; இங்குளே சில எண்பத்திரண்டு களை வித்தாபிக்கவிரும்பியிருக்கின்றேன். இவையெல்லாம் இவ்விதழி வையே வெளி வந்து முடிந்து விடுமென்ன முடியாது. அதுத்து விதழி வையும் தொடர்க்கூடும். இந்த மனோரதம் இடையூறின்றி நிறைவேறுவதற்காக முந்துற முன்னம் ஸ்ரீமஹாலக்ஷ்மீஸ் துதிமாலையொன்று அருளிச் செயல்களிலிருந்து திரட்டி உழூறுவிக்கிறேன். அதா வது, நாலாயிர தில்யப்பிரபந்தத்தினுள் பிராட்டியைப் பற்றி வருமிடங்களையெல் லாம் ஒன்று விடாமல் திரட்டி பக்தர்கள் நித்யாநுஸந்தானம் செய்வதற்குப் பாங்காக உபவரிக்கலாகிறது. தில்யப்பிரபந்தங்களில் பிராட்டியைப்பற்றி வருமிடங்கள் 132 தேறின. ஒவ்வொரு திருநாமத்தோடும் வாழி யென்றும் பொற்றி யென்றும் சேர்த்து அநுஸந்திப்பது. ஸ்ரீதை, ருக்மிணி, நப்பின்னை ஆகிய இவர்களின் திருநா மங்களம் கலந்து வரும். *

...

...

...

...

திவ்யப் பிரபந்தத் திருமகள் வாழ்த்து மாசை

- | | |
|--|---|
| <p>1. அந்தாமரைப்பேத வாழி</p> <p>2. அம்புருவ வரிநெடுங்கணலர்மகள்</p> <p>3. அரவிந்தப்பாவை வாழி [வாழி]</p> <p>4. அலர்மகள் வாழி</p> <p>5. அலர்மேஸ் மங்கை வாழி</p> <p>6. அலர்வாய் மழைக்கண்மடந்தை வா</p> <p>7. அல்லிமலர்த் திருமங்கை வாழி [ழி]</p> <p>8. அல்லிமலர்மகள் வாழி</p> <p>9. அல்லிமாதர் வாழி</p> <p>10. அல்லிமாமலர்மங்கை வாழி</p> <p>11. அல்லியம்பூமலர்க்கோதை வாழி</p> <p>12. அனிமாயலர்மங்கை வாழி</p> <p>13. இன் துணைப்பறுமத்து அலர்மகள்</p> <p>14. எழில்மலர்மாதர் வாழி [வாழி]</p> <p>15. ஒன்தாமரையாள் வாழி</p> <p>16. ஒன்டொடாடியாள் திருமகள் வாழி</p> <p>17. ஒருமதிமுகந்துமங்கை வாழி</p> <p>18. கடிமாபலர்ப்பாவை வாழி</p> <p>19. கறைதங்குவேல்தடங்கண்திருவாழி</p> <p>20. குஞ்சமகள் வாழி</p> <p>21. குத்தல்மஹர்மங்கை வாழி</p> <p>22. கொங்கா: இலைப்புண்டரீகத்தவள் [வாழி]</p> <p>23. கொம்பரா: வீ நூன்னேரிலா— வாழி</p> <p>24. கோதை நறுமலர்மங்கை வாழி</p> <p>25. கோலமலைப்பாவை வாழி</p> <p>26. கோலத்திருமாமகள் வாழி</p> <p>27. சங்குதங்குழுமங்கைகநங்கை வாழி</p> <p>28. சந்தணிபொன்றுலைமலராள் வாழி</p> <p>29. சிரி வாழி</p> <p>30. சிதை வாடு)</p> <p>31. சுரும்புறுத்தகாதை வாழி</p> <p>32. செங்கமலைத்திருமகள் வாழி</p> <p>33. செய்யநெடுமலராள் வாழி</p> <p>34. செய்யபோதில்மாது வாழி</p> <p>35. செய்யவள் வாழி</p> <p>36. தாமரையர்மேல்மங்கை வாழி</p> <p>37. தாமரைகீல்புரின்டையாள் வாழி</p> <p>38. தாமரையாள் வாழி</p> <p>39. திரு வாழி</p> <p>40. திருமகள் வாழி</p> <p>41. திருமங்கை வாழி</p> <p>42. திருமாமகள் வாழி</p> <p>43. திருமாது வாழி</p> | <p>44. திருமார்வத்துமாலைநங்கை வாழி</p> <p>45. திருவடையாள் வாழி</p> <p>46. தூமலராள் வாழி</p> <p>47. தூவியம்பேடையன்னள் வாழி</p> <p>48. தெய்வத்திருமாமலர்மங்கை வாழி</p> <p>49. தேனூர்மலர்மேஸ்திருமங்கை வாழி</p> <p>50. தேனுலாவுமென்மலர்மங்கை வாழி</p> <p>51. தேரணிந்த அயோத்தியர்கோன் [பெருந்தேவி வாழி]</p> <p>52. தோடுலாமலர் மங்கை வாழி</p> <p>53. நல்லினை மலர் கோதிய மதுகரம் [குலவிய் மலர்மகள் வாழி]</p> <p>54. நான் மலராள் வாழி</p> <p>55. நித்திலத் தொத்து வாழி</p> <p>56. நெடுங்கடலமுது வாழி</p> <p>57. நெறிந்த கருங்குழல் மடவாள் வாழி</p> <p>58. நேரிழை மாது வாழி</p> <p>59. பங்கயத்தாள் வாழி</p> <p>60. பங்கயமாமலர்ப்பாவை போற்றி</p> <p>61. பண்ணைவென்ற இன்சொல் மங்கை போற்றி</p> <p>62. பதுமத்து அலர்மகள் போற்றி</p> <p>63. பனிமலராள் போற்றி</p> <p>64. பனிமலர்மேஸ் பாவை போற்றி</p> <p>65. பாவை போற்றி</p> <p>66. பால் மொறியாள் போற்றி</p> <p>67. பிறையுடை வானுதற்பின்னை [போற்றி]</p> <p>68. புண்டரீகத்தவள் போற்றி</p> <p>69. புண்டரீக பாவை போற்றி</p> <p>70. புலமனு மலர்மிசை மலர் மகள் போற்றி</p> <p>71. புங்கோதையாள் போற்றி</p> <p>72. புமகள் போற்றி</p> <p>73. புமங்கை போற்றி</p> <p>74. பும்பாவை போற்றி</p> <p>75. புமேய செம்மாது போற்றி</p> <p>76. புமேஸ் மாது போற்றி</p> <p>77. புவளருந்திருமகள் போற்றி</p> <p>78. புவார் திருமர்மகள் போற்றி</p> <p>79. புவின் மீசை நங்கை போற்றி</p> <p>80. புவின் மேஸ் மாது போற்றி</p> <p>81. புவினை மேவிய தேவி போற்றி</p> |
|--|---|

82.	பெரும்பனைத்தோள் மொய்ம்மாரன்	109.	மாண்மருமென்னேக்கி வாழி
83.	பேதை மங்கை போற்றி [போற்றி]	110.	மாணேய்நோக்கின்மடவாள் வாழி
84.	பொற்றுமரையாள் போற்றி	111.	மின்னேத்தருண்மருங்குல் [மெல்லியல் வாழி
85.	பொவிந்திருண்டகார்வாளில்மின்னே போல்தோன்றிமலிந்ததிருபோற்றி	112.	மின்னேத்தருண்ணிடையாள் வாழி
86.	போதார் தாமரையாள் போற்றி	113.	மிதிஸ்ஸெஸ்வி வாழி
87.	போதில்மங்கை போற்றி	114.	மைதிலி வாழி
88.	பெளவுத்தாரமுதனையபாவை	115.	மைத்தகுமாமலர்க்குழலாள் வாழி
89.	மங்கை வாழி [போற்றி]	116.	மையகண்ணாள் வாழி
90.	மடப்பாவை வாழி	117.	மையபார்கருங்கண்ணி வாழி
91.	மடமகள் வாழி	118.	வலமார்பிவில்வாழ்வின்ற மங்கை
92.	மடவரல் மங்கை வாழி	119.	வடிவினையில்லாமலர்மகள் வாழி
93.	மதுகரம்குலவியமலர்மகள் வாழி	120.	வடித்தடங்கண்மலராவள் வாழி
94.	மதுமலராள் வாழி	121.	வண்டார்பூமாமலர்மங்கை வாழி
95.	மலர்க்கிழுத்தி வாழி	122.	வரையாகத்துள்ளிருப்பாள் வாழி
96.	மலர்க்குழலாள் வாழி	123.	வல்லிநாண்மலர்க்கிழுத்தி வாழி
97.	மலர்மகள் வாழி	124.	வாசஞ்செய்பூங்குழலாள் வாழி
98.	மலர்முங்கைவாழி	125.	வாத்தெடுங்கண்ணி வாழி
99.	மலர்மாது வாழி	126.	வாரணிந்த முலைமடவர்ள் வாழி
100.	மலர்மேல்மங்கை வாழி	127.	வில்லேர் நுதல்வேல்
101.	மலர்மேல்மங்கை வாழி	128.	நெடுங்கண்ணி
102.	மலர்மேலுறைவாள் வாழி	129.	வில்லைத்துலைத்துருவத்தாள் வாழி
103.	மலர்வைகுகொடி வாழி	130.	வெறியார்ந்தமலர்மகள் வாழி
104.	மலராள் வாழி	131.	வேங்கடம்சௌர் துருவியம்பேடை
105.	மன்னுமலர்மங்கை வாழி	132.	யன்னாள் வாழி
106.	மாது வாழி		வேமிமாருதபூமேலிருப்பாள் வாழி
107.	மாமலர்மங்கை வாழி		வைதேவி வாழி.
108.	மாழைமென்னேக்கி வாழி		



வீரந்தவனச் செய்திகள்

சென்ற இதழில் தெரிவித்திருத்தபடி ஸ்ரீ ப்ருந்தாவணம் விடை எகாளிகு பெரிய திருவடித் திருநாள் முதலாக தவணைவரோஹனங்குத் தம் இனிதிருத்து ப்ரஹ்மானந்த மநுபலிக்க ப்ராப்தமாயிற்று. அடியேனுக்கு ப்ருந்தாவன ஸேவை இப்போது இருபத் தேழாவது பரியாயமாக ப்ராப்தமாயிற்று. எவினும் இந்த விசை அநுபவிக்கப் பெற்ற ஆனந்தம் யாசுயகோஸும் என்று ஒரே சொல்லில் முடிக்கத்தக்கது. சென்ற வாண்டிலும் இவ்வுத்ஸவத்திற்குச் சென்றிருந்து அநுபவித்தலை அப் போதைய ஸ்ரீராமாருதூரையில் தெரிவித்திருக்கிறேன். தென்னாட்டிலிருந்து பதினைந்து ஸ்ரீ வைஷ்ணவர்கள் எழுந்தருளியிருந்து கோஷ்டியைச் சிறப்பித்தார்கள். உவலிடத்திலேயே ஸ்திரமாகப் பதினைந்து ஸ்வாமிகள் பரிகண்நீயர்க்காராக உள்ளார்கள். தவிர, காசி, அயோத்யை, ப்ரயாகை, அஹமதாபாத், ஆரா, பாடனை டில்ஸ் முதலான நகரி விருந்து வந்திருந்த பக்த பாகவ தோத்தமர்களும் பண்டிதமண்களும் எண்ணிறந்த வர்கள். ஸ்வரிதியின் விஸ்தாரமுள்ள விடமெங்கும் ஸ்ரீவஷ்ணுவுப்ருந்தமாகவே

காணப்பட்டிருந்த வழகு வேறெங்கும் காண முடியாதது. திருத் தேருத்ஸவத்தன்று சிற்றஞ்சிறுகாலையிலிருந்து நடுநிசி வரையில் குழுமியிருந்த பக்தபாகவத ஜனங்கள் லக்ஷ்மீகணக்கில் தேறும்.

சென்றவிதமில் தெரிவித்திருந்தபடி ஸ்ரீமத்பரமஹம்ஸ. ஸ்ரீமந்தாராயணராமாநுஜ ஜீயர்-ஸ்வாமிகள் எழுந்தருளியிருந்து உபயவேதாந்தாசார்ய பீடபரி ஷத்தை விலக்ஷணமாக நடத்திவைத்தார்கள். வடின்தியாலில் ப்ரஸித்தர்களாக விளங்கும் வாக்மிகளான வித்வான்கள் பலர் வந்திருந்தார்கள். நமது தென்னுட்டை விடவட நாட்டில் ஸம்ஸ்க்ருத பாஷாபித்துர்கள் ஸாபிஷுமாக வாழ்வதைக்கண்டு ஒரு புறம் ஆனந்தமும் ஒரு புறம் அஸ்தையூம் உண்டாயிற்று. நான்றிந்த வரையில் அந்த ப்ராந்தத்தில் ஸம்ஸ்க்ருத பாஷாயறியாதார் மிகச் சிலரே.

ஸ்ரீத்தி மூர்த்தியான கோவர்த்தனம் ஸ்வாமி

ஸ்ரீ மதுபயவே, கோவர்த்தனம் ரங்காசார்ய ஸ்வாமி யென்கிற திருநாமத் தைக் கேள்விப் படாதுவர்கள் இவ்வுலகில் இருக்க மாட்டார்கள் காஞ்சிபுரிக்கும் ஸ்ரீ பெரும்புநாருக்கும் இடையிழுள்ள தென்னேரியகர மென்னும் அக்ரஹாரத் தில் அவதரித்து வித்யா ப்ரவிணராகி விசேஷமாக சாஸ்த்ரங்கள் கற்க வேணு மென்று குதூஹலங் கொண்டு வடநாட்டுக்கு எழுந்தருளி, காசி முதலான விடங்களில் நியாப வியாகரணமிமாம்ஸைகளை வாசித்து ப்ரசண்டபண்டிதராய் ஸ்வதே சம் திரும்பும்போது ப்ருந்தாவன சேந்திரத்திற்கு எழுந்தருளினார். அவ்விடந்தில் இப்போது காணப்படுகிற ஸ்ரீமந்தீய என்கிற மறந்தாள தேவஸ்தானம் அப்போது கிடையாது. உத்தராகிகளின் சில சிறு மந்திரங்கள் ஸாமான்யமாக இருந்த துண்டு. அவ்விடத்தில் அப்போது ராதாகிருஷ்ண ஸேட் என்கிற கோட்ச்வர ப்ரபு பூவாக குபேரனென்று விளங்கிக்கொண்டிருந்தார். இந்த ரங்காசார்ய ஸ்வாமி அப்போது அங்கு ஒரு தேசாந்தரிபோல் ப்ரஹ்மசாரியாய் வந்தார். இவருடைய விலக்ஷண தேரூஸ்லில் ஈடுபட்ட அந்த ராதாகிருஷ்ணஸேட் ஆறு கோடி ரூபாயை இவருடைய திருஷ்டி வாரத்திலே ஸமர்ப்பித்து இவரிடத்தில் சக்ராங்கணம் பெற்று ப்ரதம சிங்யனான். பிறகு பலபலர் க்ரமேண ஆச்ரயித்தார்கள். உடனே இவர் ப்ருந்தாவளத்தில் தென்னுட்டுத் திவ்யதேசம் போன்ற பெரிய ஸன்னிதியை ப்ரதிஷ்டாபனம் செய்யத் தொடங்கி, தென்னுட்டிலிருந்தே ஆயிரக்கணக்கான சிற்பிகளை வரவழைத்து விச்வ கர்மஸ்ருஷ்டி யென்னலாம்படியான மஹத்தான ஸன்னிதியையும் அதிவிலக்ஷண ப்ராகார கோபுர மண்டப புங்கரின்யாதிகளையும் அக்ரஹாரத்தையும் ப்ரதிஷ்டிப்பித் தருளினார். ப்ருந்தாவனத்திற்கு 10, 15 மைல் தூரத்திலுள்ள கோவர்த்தனத்திலும் இந்த ஸ்வாமிக்குப் பீடமுண்டு. அதையிட்டே கோவர்த்தனம் ரங்காசார்ய ஸ்வாமி யென்று இந்த ஸ்வாமிக்கு விச்வப்ரஸித்த மான ஸ்யபதேசம். அக்காலத்தில் இந்த ஸ்வாமியினால் அந்த ப்ராந்தத்தில் ஞானச் செல்வம் பேறுவிக்கப் பட்டவர்கள் பலபலர்; இவர் அருளிச் செய்திருக்கும் க்ரந்தங்களும் பலபல. இவருடைய சிர்த்திக்கு விஜய ஸ்தம்பமாக விளங்குவது ப்ருந்தாவன ஸன்னிதி. தற்கால மில்விடத்திலிருந்து கொண்டே இவற்றையெல்லா மெழுது கிடைக்கிறேன். மேலுள்ள வியாஸங்களும் விருந்தாவனத்திலெழுதப்படுமேவை.

ஸ்ரீஸ்து

ஸ்ரீமதேசமாதாய நம:

ஸ்ரீராமாயண ஸ்ரூபாந்தி

—ஸ்ரீ காஞ்சி. பிரதீவாதிபயங்கரம் அன்னங்கராகாரியர்—

ஸ்ரீசௌபர்ணாகுருவர்யபதாபஜபகுஷ்டீபாஷ்யகார பதபத்மயகம் ப்ரபத்ய,
ராமாயணஸ்தபஹூபத்யஸதர்த்தஸாதம் ஸ்ரீமத்ஸதாவிதிமுகே ஸமர்ப்பயாமிட

காஞ்சிலாதிபயங்கரவம்சீயான்னாக்காரஸ் ய க்ருந்திரேஷா
ஸஹருதயரவிவுதாநாம் ஸததம் ஹ்ருதயே ஸமேததாம் ஸாஷ்டு.

நம்முடைய ஸ்ரீவாசாரியர்கள் அநுபவித்தகுளின இதிஹாஸபுராணங்களில் ஸ்ரீராமாயணமொன்றே தலையை பெற்றிருக்கும். இதைத்தான் இதிஹாஸச்ரேஷ்ட மென்று வ்யபதேகித்தகுளினார்கள். பகவத்விஷயாதிதளிலூம் மிக ஓக வெடுத்துக்கையான் வது மீத வியாக்கியானிப்பதும் ஸ்ரீராமாயணமே. இதற்கடுத்தபடியாக ஸ்ரீவிஷ்ணுபுராணம். அதற்கடுத்தபடியாக பகவத்தை, அவையிரண்ணடையும்விட ஸ்ரீராமாயணத்திற்கே ப்ராபஸ்யமென்பது புதருக்கும். ஸ்ரீராமாயணத்திலிருந்து நம் ஆசாரியர்கள் நாலாயிரதிவ்யப்ரபந்த வியாக்கியானங்களில் பெரியவாச்சான்னினாயும் வடக்குத்திருவீதிப்பின்னோயும் உச்சத் கச்சத்தாக வியாக்கியானத்தகுளியிருப்ப வற்றைத் திரட்டி ஸ்ரீராமாயணவளரபமென்று பலவரண்டுகட்டு மூன்பு வெளியிட டிருக்கிறேன். இப்போது சேகரிக்கப்படுகிற இந்த நூலின் ப்ரமேயமென்னவென்றுல்—இன்சுவையே வடிவெடுத்த ஸ்ரீராமாயணத்தை ஆங்கார்ள, உபந்தயளிப்பவர்களுக்கும் உபந்தயளிக்கவிரும்புவர்களுக்கும் உபகார கமாக ஸ்ரீராமாயணசுலோகரத்னங்கள் பலவற்றுக்கும் இன்சுவைப் பொருள்களை உபதாங்கிப்பதேயாம். அப்பொருள்கள் ஆசார்ய ஸ்ரீஸ்வக்திகளின் மணித்திரள்களேயன்றி ஸ்ரூபல்பிதமன்று.

— இனி க்ரந்தாரம்பம் —

ஸ்ரீராமாயணத்தின் உபக்ரமம் வாஸ்மீவி நாரத ஸம்வாதமாக ரகம்ந்திருக்கின்றது. அதாவது வாஸ்மீவி மூனிவர் நாரதமறைஷியைக் கேட்பதாகவும் அவர் விடைகூறுவதாகவும் தோன்றியிருக்கின்றது. ஸ்ரீவிஷ்ணுபுராணம் மைத்ரேயபராசர ஸம்வாதமாக அவதரித்தது. ஆனால் அதன் அவதாரக்ரமத்திலூம் இதன் உவதாரக்ரமத்திலூம் வாசியுள்ளது. பராசர பகவான் அநுஷ்டானத்தை முடித்துக்கொண்டு ஸ்வாதி மத்தில் வீற்றிருக்க, அங்கே மைத்ரேயர் சென்று ஸ்வருபாநுபாதகத் தெண்டனிட்டு ப்ரச்னம் பண்ணினதாக அங்குள்ளது. இங்கு “காரதம் பரீப்ரக்ச வாஸ்மீகி:” என்றிவ்வளவே உள்ளது. வாஸ்மீவிமுனிவரின் ஆங்ரமத்தை நேர்க்கி தேவலோகமறைஷியாவிய நாரத பகவான் எழுந்தகுளினதாகவும் அவரை பூரக்கிவாஸ்மீவி பதினாறு கேள்விகள் கேட்டதாகவும் அவற்றுக்கு நாரதர் விடை கூறும் முகத்தால் ஸ்ரீராமகதைகளை ஒருவாறு கூறித் தலைக்கட்டுவதாகவும் அமைத்துள்ளது. அநவரத மூம்ராமேதி கூஜநம் செய்து போதுபோக்கும் வாஸ்மீவிக்கோவிசு க்ரித்து ஸ்ரீராமகதையையே கேட்க விருப்பமிருந்தும்நாதம்மிட மெழுந்தகுளின. நாரதமுனிவரை

தோக்கி ராமகிருஷ்ணயச் செவிகுளிருக் கேட்க விரும்பியிருக்குமெனக்கு அதனைச் சொல்லுமையா! என்று குஜாவாகக் கேட்கலாமாயிருக்க, அங்கங்கு கேள்வே சில குணவிசேஷங்களைச் சொல்லி இவற்றையுடையவன் யாவானே அவனைச் சொல்லு மென்று கேட்டது எதற்காக வெள்ளில்; இந்தகைய திருக்குணங்களையுடையவர் சக்ரவர்த்தி திரும்னுரோகுவரேயன்றி மற்றொருமல்லர் என்கிற வாறுதி வான்மீகி தமக்கு உள்ளது; அது, ப்ரச்சுமனித்துக்களில் தலைவரான நாரத மஹரிஸியின் உக்கி யாலும் ஊர்ஜிதமாக வேலூமென்கிற அபிநிவேசத்தினு லத்தனை. இராமயிரானுடைய பெருமையைச் சொல்லுமென்று வினாவி அதை அவர் சொல்லக் கேட்பதிலும் காட்டில் ஸாமாந்யமாக ப்ரச்னம் பத்திரி விசேஷமாகச் சொல்லக் கேட்பது ரஸவத் தரமன்றே? எம்ப்ரகுமானுருடைய திருவடிகளில் ஆச்சரியத்துவர்களில் எவர் பெரும் புகழாளரோ அவரைச் சொல்லும் என்று வினாவினவளவிலே, வினாவப்பட்டவர் “காரத்தாழ்வானுரூபரே அத்தகைய பெரும் புகழாளர்” என்று விவரித்துரைத்தால் அது ரஸவத்தரமானுமே யல்லது, காரத்தாழ்வானுடையே பெருமையைச் சொல்லு மென்று அபேக்ஷித்து அதை யொருவர் சொல்லக் கேட்பதில் சிறப்பில்லையன்றே. ஆக, ஸுராம கைத்தையைக் கேட்கக் குதாறலங் கூண்டிருந்த வான்மீகி முனிவர் மஹரத்துக் கேட்டது ஆச்சரியக் குறையினுலென்று நினைக்கவும் தகாது; தமது உறுதியை திலைதாட்டுக் கொள்ளவேயாம்.

I. தபஸ்வாத்யாயநிரதம் தபஸ்வி வாக்கிதாம் வரம் நாரதம் பரிபப்ரச்ச வாஸ்மீகிஸ் முசிபுங்கவர்.

இது வாக்மீகியல்லது வேறொருவர் பணித்ததுபோல் தோன்ற நின்றாலும் வாஸ்மீகி பணித்தத்தே. “நா தம் முரிபுங்கவம் வாஸ்மீகி ரஹம் பர்யப்ருச்சம்” என்று கலோக சியந்தியிருக்கலாமே யென்னில், அது லௌகிக கோஷ்டிகளில் பரிமாறும் முறை; இது மஹாச்சிவ கோஷ்டிகளில் பரிமாறும் முறை என்று கொள்க. இங்கு வாஸ்மீகி தமக்கு தபஸ்வி என்று விசேஷணமிட்டுக் கொண்டது தம்மைத் தபோநின்னுத்தராகச் சொல்லிக்கொள்ள விரும்பியன்று; “தபஸ்வி தபஸ்ச சோச்ய:” என்கிற நிகண்டுவின் படி ‘நிர்வேதமுடையவர்’ என்கிற பொருளை விரும்பியாம். நெந்தை காவியத்தில், நளமஹராஜனுல் பிடியுண்ட ஹுமஸம் தன்னை விட்டுவிடுமாறு வேண்டிக்கொள்ளு கையில் அவ்வரசன் மனத்தில் இருக்கம் பிறக்குமாறு சொல்லும்கூட்டுவிலே “மதே சுத்ரா ஜநீ ஜூராதுரா நவப்ரஸ்தி வரடா தபஸ்விநி” என்றது. இங்கு தபஸ்விநி-என்றது தபஸ்வி என்பதன் ஸ்த்ரீவின்கூரைப். இத்தால் சோசநியார்த்தே லோகப்ரயோகமுன்னடென்று காட்டினபடி. அது நிற்க. ஆசார்யோபஸத்தி பண்ண விரும்பு மவனுக்கு நிர்வேதமே முக்கியம் என்னுமிடத்தை பரிசீலனை லோகாந் கர்ம சிதாந் ப்ராஹ்மஞ்சோ நிர்வேதமாயாத்து என்கிற சுருதியும் ஒதிற்று. “சுகஸ்ய ததநாதரச்சரவனுத் ததாத்ரவனுத் வை சுயதே தமி” என்கிற ப்ரச்சுமஸுத்ரமும் காட்டிற்று. பரக்குத்தத்தில் வான்மீகிக்கு எவ்விதமான நிர்வேத மென்னில், ஆசார்யன் முகமாகக் கேட்டாலன்றி வித்தைய ப்ரதிஷ்டிதமாகா தென்கிற சாஸ்த்ரார்த்தத் தைத் தாம் உணர்ந்தவராகையாலே அப்படி உபதேசிக்கவல்ல ஆசார்ய ரொருவர் நேர்படவில்லையே! என்றிருந்த நிர்வேதமேயாயிற்று. சொல்லுகிற ஆசாரியர் தம்முடைய வாக்கு வல்லமையினுலே சடக்கெனச் சொல்லிவிடுவதில் ரஸமில்லை; விவகூதிதமான விஷயத்தை மனங்கு பண்ணிப்பண்ணித் தாமநுபவித்து உருகுந் தன்மையுமிருக்கவேணு மென்பதைக் காட்டவே நாரதமஹர்ஷிக்கு வாக்கிதாம் வாம்

என்றும் முவிபுங்கவம் என்றும் இரண்டு விசேஷங்களிடப்பட்டன. வால்மீகி முனிவர் நாரத மஹர்ஜியை வினவின அம்சம் யாதென்னில்; அது மேல்மூன்று சுலோகங்களில்காண்க.

2. கோந்வல்மிந் ஸம்பரதம் லோகே குணவான் கச்ச வீர்யவான். தர்மஜ்ஞாச் சுக்ஞதல்லுச் சு வத்யவாக்யே த்ருடவரது.

இது முதலான மூன்று சுலோகங்களில் பதினாறு திருக்குணங்களையடக்கி இவையுடையவன் யாவனென்று கேட்கப்படுகிறது. இதில் மூன்று நிர்ப்பந்தங்கள் வைக்கப் பட்டன; அவையாவன 1. அஸ்மிந் லோகே என்கையாலே தேவலேகத்திலுள்ள வொருவளைச் சொல்லலாகாதென்பது முதல் நிர்ப்பந்தம். 2. ஸம்மட்டதம் என்கை யாலே என்கைக்கே இருந்து மறைந்து போனவளைச் சொல்லலாகாதென்பது இரண்டாம் நிர்ப்பந்தம். 3. மஹர்ஷே! தவம் ஸமர்த்ததோனி ஐஞாது மேவம்விதம் நரம்ச என்கையாலே தேவயோனியிற் பிறந்தானெனுவளைச் சொல்லுக்கயன்றிக்கே மறுஷ்யயோனியிற் பிறந்தவளையே சொல்லவேனுமென்பது மூன்றாம் நிர்ப்பந்தம். பர்த்தம் பண்ணின திருக்குணங்களின் ஈருக்கமான விவரங்கள் கேள்வி.

1. குணவாங். பொதுவாகக் குணமுடையவன் என்பது இதன் பாகுளன்று, குண: என்கிற சொல்லானது சீலம் (அல்லது) ஸெளாசீலயம் என்கிற குண விசேஷத்திற்குச் சிறப்புப்பெயர். ஆளவந்தார் ஸதோந்தரந்தில் ஸவர் வதாந்யோகுணவாந்தர் இத்யாதிச்லோகத்திலே குணங்களினிடையே குணவாந் என்றருளிச் செய்திருப்பது கொண்டு இதனை எனிதாக வுணரலாம். சீலமென்றாலும் ஸெளாசீலய மென்றாலும் பர்யாயம், மஹாஞ்சிருப்பவன் தனது மேன்மையைக் கணிசியாதே தாழ்த்தவர்களோடும் கலந்து பரிமாறுகைக் கீடான குணமிறு. குறுப்பெருமான் போல்வார் இக்குணந்திற்கு இலக்காயினார்.

2. வீர்யவாங். (சரணாகதிகந்தயே) குணகுரீணையில் சௌர்யவீர்யப்ரக்ரமங்கள் மூன்றும் ஒருசேத்தியாகப் பேசப்படுகின்றன. எதிரிகளின் சேனை எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் அதுகண்டு அஞ்சாகம; அந்தச் சேனையினுள்ளே அஸ்ரஹாயனுமிப்பு குந்து எதிரிகளை அநாயாஸமாகப் பொடிப்படுத்துந் திறல்; அப்படிச் செய்யுமளவில் தனக்குச் சிறிதளவேனும் ஷதியேற்படாதபடியான மிகுங்கு. ஆக இம்மூன்றும் சௌர்ய வீர்ய பராக்ரமங்களாம். இங்கு ஒன்றைச் சொன்னாது மற்றவற்றையுஞ் சொன்னபடி. கருநஷ்டமுறை வத்தில் காணந்தக்கிறு. “அஸ்ரஹாயகுர!” அநபாய ஸாறூஸ! என்றது காண்க.

3. தர்மஜ்ஞு: தருமமறிந்தவரென்று பொருள். ஆண்டான் நாக்கியார் திருமொழில் கண்ணபிராணை சுதருமமறியாக குறும்பன்ற என்கிறுள். அப்பியல்புக்கு நேர்மாருகத் தருமமறிந்தவரென்று கூறப்படுகிறான் இராமபிரான். இங்கு விவகூதிமான தருமம் எதுவாயிருக்கக்கூடுமென்று பாச்கில், ஸுந்தரகாண்டத்தில் (48-41) சுதாந்தருசம்ஸ்யம் பரோ தர்ம: நவத்த ஏவ மயா ச்ருத: ४ என்று பிராட்டி பலகாலும் ஆந்தருசம்ஸ்யமே பரம தர்மமென்று பெரு மா ஸ் உபத்யக்கிக்கக் கேட்டதாகச் சொல்லுக்கயாலே கருணையே தருமமாகக் கருதப்படுகின்றது. பெருமானுக்குக் கருணைகாருத்ஸ்தனென்றனரே ப்ரஸித்தி. யவிதிதஸ் ஸஹி தர்மஜ்ஞுச் சரணாகத வத்ஸல:” என்கிற பிராட்டியின் திருவாக்குப்படி சரணாகத வாதஸ்ஸ்யமும் தரும மெனக் கொள்ள ந்ததும்.

4. கூதங்கு: அயோத்யராக்கன்மத்தில் (1-11) ரகதஞ்சினுபகாரேண கருதேத் தகேந நுண்யதி, தஸ்மரத்யபகாரானும் சதமபி ஆத்மவத்தயாச் என்று கூறினபடியே நிமைகள் பல செய்யினும் அவற்றைப் பொருள்படுத்தாதே, நன்மையை வவலேசம் கிடைத்தானும் அதனினே பெருக்க மதித்திருப்பவன்.

5 ஸத்தவாக்கி: உள்ளதை உள்ளபடியே கண்டு உள்ளபடியே சொல்லுவது தான் ஸத்யமென்று உலகங்கொண்டிருப்பது ஒவ்வாது. ஒன்றை வேறொன்றாக மயங்குகையாகிற மருள் மனிதர்க்கு ஸஹஸ்ரமகையாலே மருண்டு சொல்லுமவர்களை அஸத்யவாதி என்னவேண்டிவரும். கீதை பத்தாமத்யாயத்தில் “ஆமா ஸத்யம் பாதமச் சம.” என்றங்கிடத்து பாஷ்யத்தில்-உள்ளதை உள்ளபடியே கண்டு சொல்லுவது ஸத்யம்-என்னுமல், தான் கண்டபடியே சொல்லுவது ஸத்யம்’ என்றறிஞரிக்கூடிய செய்து, ந்தான் கண்டபடியோ. சொல்லுவதும்கூட விலங்கிடங்களில் அநர்த்தமாகவாய் முடியுமாதலால் “ஸத்யம் பூதறிதம் ப்ரோக்தம்” என்ற வ்யாஸஸ்ம்ருதியையேயான சித்தாந்தமாகக் கொண்டு நிகமணம் செய்தறுளினுர் பாஷ்யகாரர். ஆக பூதறிதவாதிகள் என்னை.

6. தாடுப்பதைக் கருவியத்தைச் செய்து மூடிக்கவேணுமென்கிற சங்கற்பத் திற்குவிரதமெல்லூபெயர். எந்த காரணத்தாலும் அது தடைப்படாமல் உறுதியாய் இருக்கப்பெற்றான் தாடுவரதனெனப்படுவன். தண்டகாரண்ய வாளிகளான முனிவர்களுக்கு அபயமளித்தபோது பிராட்டி அந்த ப்ரதிஷ்டங்குடைய சிதிலமாக்கப்பார்க்கையில் “அப்பயறும் ஒருவிதம் ஜஹ்யாம் நவாம் வா எஃதே! ஸலக்தமணும், நவி ப்ரதிஷ்டங்காம் எம்சுதய ப்ராஹ்மணைப்யோ விசேஷதः” என்று சொல்லியும், விபிளங்கும்வான் திறத்தில் ந தயஜேயம் கதஞ்சநா என்று சொல்லியும் காட்டி யருளின உறுதிக்கை நினைப்பது.

4. சுரித்ரேண சோ யுக்த: வர்வழதேவாகோ ஹித:?
எத்வரங்க: எஸ் வமர்த்தச்சக்ஞைகப்பிய தர்சன.

7. சாரித்ரேண யுக்த:—சாரித்ரமேவ சாரித்ரம்; அதாவது நல்லெழுக்கம்—பெரியார்களைப் பணிதல், தந்தைதாய் பேணுதல், சாஸ்த்ரவிழிதங்களை வழுவற—அனுட்டித்தல், தெய்வபக்தியுடையை, பிறரை நலியாமை, பிறர் பொருள் தாரமென்—நிவற்றைக் கவர நெஞ்சாலும் நினையாமை—என்றினைய வொழுக்கங்களுக்குப் பொதுப்படையான பெயர் சாரித்ரமென்பது. இவை யீல்லாம் இராமபிரான் பக்க லிலேஷனிதாகக் காணக்கூடியவை.

8. ஸ்ரவந்தேஷ் றஹித:—பரியம் றஹிதம் என்னுமிரண்டில் தற்காலத்தில் இன்பம் தருமது பரியமென்றும், தற்காலத்தில் அப்பரியமாயிருந்தாலும் உத்தரகாலத் தில் மிகுந்னன்னம் பயக்குமது றஹிதமென்றும் சொல்லப்படும். இராமபிரான் வைரிகள் திறத்திலே செய்தகாரியங்கள் அப்போது அப்பரியமென்றும் றஹிதகேட்டிலே என்ன நீத்தக்கவல் என்க. காகன் பக்கவிலே “அபராதம் கண்ட பெருமான் அவனை வதைக்க நினைந்தால் அநாயாஸமாக” வதைக்கலாயாயிருந்தும் ப்ரஹ்மாஸ்தரம் தொடுத்துவிட்டிரு “ந்தராலும் ந சக்தா யுதி ராமவத்யம்” என்னுமுறுதியை உலகம் பரவச் செய்து மீண்டுமொளைக் காத்தருள்வதற்கே யன்றே!

9. வித்வான்:—உலகில் ஒன்றிரண்டு களைகள் கற்றவனர் வித்வானென்கிறோம். பொருமாள்படி அப்படியோ? வேதவேதாங்கதத்துவத்து: சதுரவேதே சாநிஷ்டித:.. ஸர்வ சாஸ்த்ரார்த்த தத்துவத்து: ஸ்மருதிமாந் ப்ரதிபாநவாந். என்று மேலே நாரதமஹர்ஷி விடை கூறும்படியன்றே பெருமானுடைய வைதுஷ்யமிருப்பது?

10. ஸமர்த்த:—‘வித்வாந் க:’ என்கிற வினாவுக்கு அடுத்தபடி ‘ஸமர்த்த: க:’ என்னுமில்லை தோன்றியிடப்பதனால் வித்வத்து வேறு, ஸாமர்த்தியம் வேறு என்பது பெறப்படும். மேலே (அயோத்தியா.) ஸ்ரீலௌகை ஸமயாசாரே க்ருதகல்போ விசாரத: என்று சொல்லுகிறபடியே லௌகை ஸாமர்த்தியமும் விஞ்சியல்பே பெமாள்.

11. ஏகப்ரியதர்சங:—எவ்வளவுகாலம் பார்த்துக்கொண்டிருந்தாலும் தெருட்டாமல் இனிமையே செல்லும்படியான பார்வையை யுடையவர் பெருமாள். அரண்ய வாளிகளான முரட்டாண்களையும் கவரவல்ல அழகு படைத்தவர். “தகுணை ரூபஸ்ம்பங்கள்” என்று வையவந்த வாயாலும் வாழ்ந்தவேண்டும்படியான ரூபலா வண்யமமைந்தவர்.

4 ஆத்மவாந் கோ ஜிதக்ரோதோ த்யதிகாந் கோ தலுயக: கஸ்ய சிப்யதி தேவாச் ச ஜாதரோஷஸ்ய ஸம்யகே

12. ஆத்மவாந்:—ஆத்மாவையுடையவன் ஆத்மவாந். ஆத்ம என்னுஞ் சொல்லுக்கு வடமொழி நிகண்டுக்களில் ஐந்து பொருள்கள் கூறப்பட்டுள்ளன; “ஆத்மா ஜீவ தகுதெள தேஹே ஸ்வபாவே பரமாத்மநி” என்றது காண்க. தகுதி யாகிற தைர்யமுடைமையை இங்குக் கொள்ளலாம்; “ஜூய ஜூய மஹாவீர!” என்ற வுடனே “மஹாதீர தொரேய” என்றும் ‘அநபாயஸாஹஸி!’ என்றும் போற்றத்தக்க தைரியமுடையவர் பெருமாள்.

13. ஜிதக்ரோத:—கோபத்தை வென்றவர் என்று பொருள். கோபமில்லாதவரென்று பொருள்ளன; கோபத்தை வெல்வதாவது அதனை ஸ்வாதினப்படுத்தி வைத்துக் கொள்ளுகிறை. எப்போதும் கோபிண்டர்களாகவே யிருப்பதும், கோபம் அடியோடு இல்லாமலிருப்பதுமாகிய இரண்டும் தவறு. கோபத்தைக்காட்டிக் காரியம் கொள்ளவேண்டிய ஸமயங்களில் மட்டும் கோபத்தை வரவழைத்துக்கொள்வதும், காரியம் ஆணவாறே அக்கோபம் போனவிடம் தெரியாதபடி செய்துகொள்வதும் உத்தம புருஷ லக்ஷணம்.

14. த்யதிமாந்:—த்யதியாவது காந்தி; அதனை யுடையவர். கீழ் “ஏகப்ரியதர்சங: க:?” என்று வினா நிகழ்ந்திருக்கச் செய்தேயும் இங்கு த்யதிமாந் க:?” என்று வினாவியிருப்பதனால் இதில் ஒரு மருமமறியத்தக்கது. “வெங்கதிரோன் குலத்துக் கோர்விளக்காய்த் தோன்றி” என்கிறபடியே ஸ்ரீயகுலத்தில் அவதரித்த பெருமாள் ஸ்ராமதிவாகர: “என்னும்படி தாழும் ஸுரியானுமிருப்பதால் ஸுரியன் ப்ரகபைய விட்டுப் பிரியாதிருப்பதுபோல “ப்ரபாவாந் ஸ்ரீதயா தேவ்யா பரமங்யோம பாஸ்கர:” என்கிறபடியே ப்ரபாஸ்தாநீயையான ஸ்ரீதா பிராட்டியை விட்டுப் பிரியாதவர் என்பது உட்பொருள். “அநந்யா ராகவேணுஹும் பாஸ்கரேண ப்ரபா யதா” என்றும் “அநந்யாஹுமி மயா ஸ்ரீதா பாஸ்கரேண ப்ரபா யதா” என்றும் திவ்யதம்பதிகளிருவரும் பேசும்படியான நித்யயோகமுடைமை.

15. அகஸ்டியக:—நற்றங்களையும் குற்றமாகக் கொள்ளுகின்றதைக்கு உறுப்பான துர்க்குணம் அஸுடைய. அஃதில்லாமை—குற்றங்களையும் நற்றமாகக் கொள்ளுகின்ற ஆக வாந்ஸல்யமுடையவர் என்றதாகத் தேறும். “சரணாகத வத்ஸல:” என்றும் “ரிபூணுமபி வத்ஸல:” என்றும் போற்ற நின்றவர் பெருமாள்.

16. கண்ட பிப்யதி தேவாச் ச ஜாதரோஷ்ய ஸம்யுக்தே.—கீழ் பதினைந்து வினாக்களும் முதல் வேற்றுமையில் நிகழ்ந்து, இவ்வினாமட்டும் ஆரூப் வேற்றுமையில் நிகழ் வதை நோக்குமிடத்து “இதம் தே நாதபஸ்தாய நாபக்தாய கதாசந. ந ச அசுச் சுடவே வாச்யம் ந ச மாம் யோப்யஸுயதி” என்ற கீதாச்லோகம் நினைவுக்கு வரும். சதுர்த்திவிபக்தி நிர்தேசமுள்ள மூன்று பாதங்களிற் காட்டிலும் வேறுபட நான்காவது பாதம் ப்ரதமாவிபக்தி நிர்தேசத்தோடு கூடியிருக்கிறதங்கு. அதைப் பற்றி நம் பாஞ்சயகாரர் “அஸமாந விபக்தி நிர்தேச: தஸ்ய அந்யந்த பரிஹரணீயதாஜ்ஞாபநாய” என்று அருளியிருக்கிறார். அதுபோல இங்கும் ஒரு விசேஷம் ஜ்ஞாபிதமாக வேணும்; கீழ் ப்ரஸ்தாவித்த பதினைந்து குணங்களும் ஒரு தட்டாய், இந்த பதினாறுவது குணம் மட்டும் ஒரு தட்டாயிருக்கை. போர்க்கள்தநில் மூன்னிற்கும்போது சீற்றத்தின் மிருதியை நோக்கில் அனுசூலர்க்கும் அனுகவொண்ணுதபடி யிருக்கையைச் சொல்லுகிறது. ராகவ ஸிம்றமன்றே.

அஸங்கயேய கல்யாணருள்ளணங்களுக்கு நிதியாக ப்ரஸித்தனான பகவா விடத்தில் இப்பதினாறு திருக்குணங்கள் மட்டுமாவுள்ளனவென்று கேட்கலாகாது; சந் திருண் ஷோடசகலா பரிபூர்ணனென்னுமாபோலே ஸ்ரீராமசந்திரனை ஷோடச சுபஞ்ச பரிபூர்ணங்கவைத்துப்பேசினபடி, மற்றுமுள்ளங்களுக்களுமெல்லாம் இவற்றினுள்ளே அடங்கி யிருப்பனவாகக் கொள்க. [குறிப்பு:—இப்பதினாறு குணங்களையும் மிகமிக விவரித்து ஸ்ரீராமாயண கதைகளைப் பெரும்பாலும் இவற்றிலேயினக்கி அழுர்வ ராமாயணமென்று நாமெழுதிய நூலானது தமிழ். தெலுங்கு, ஸமஸ்க்ருதம், ஆங்கிலம் ஆகிய நான்குபாலைகளிலும் வெளிவந்துள்ளது.]

இங்கு முக்கியமாகக் குறிக்கொள்ளத்தக்கதொன்று

ஸ்ரீராமாயணம் வெறும் கதை நூல்களும்; “வேதோபபூர்ம்ஹணீத்தாய தாவக்ரா ஹயத ப்ரபு:” என்கையாலே வேதார்த்தங்களை வியாக்கியானிக்கவே ப்ரஸ்ருத்த மானது இது. இத்தகைய மஹாக்ரந்தத்தில் திருக்குணங்களைப்பற்றின வினாவே தஸீ யாக அமைந்திருப்பதால் நிர்குணப்ரஹ்மவாதம் அடியறுக்கப்படுகிறதென்றும் அது வேத புருஷங்கள் அநபிமதமென்றும் முக்கியமாக உணரவேணும். பரமபதத்தில் எம்பெருமான் தள்ளுடைய பரதவமொன்றையே காட்டமுடிகிறது. ஸௌலப்ய ஸௌலீஸ்யதயாகுந்தி வாந்ஸல்யாதி குணங்களை அங்குக் காட்ட முடிகிறதில்லை. ஏன்? அவற்றுக்கு விண்டை (வண்டை) பூதர் அங்கு ஒருவருமில்லாமையாலே. அந்திருக்குணங்கள் விளைச்செல்லவேண்டியே இவ்வுலகில் வந்து திருவவதரித்தது. குணபரீ வாறுநாம் ஜுஞ்மநாமா என்று பட்டர் அருளிச்செய்தது இதைக்கருதியே. ஆக நிர்க்குண ப்ரஹ்மாநிகளுக்கு ஸ்ரீராமாயணம் அனுசூலமாயிருக்கத்தகுதியில்லை. நிர்க்குணப்ரஹ்மவாதத்தை நெஞ்சிலும் நினையாதவர்களே ஸ்ரீராமாயணத்திகாரிகளென்பது வால்யீகி நாரதமஹாஸ்திகளின் கருத்து.

5. ஏததிச்சாம்யறைம் ச்ரோதும் பரம் கௌதூஹலம் ஹி மே
மஹர்ஷே! தவம் ஸமர்த்தோவி ஜ்ஞாது மேவம்விதம் கரம்.

இத்தகைய திருக்குணங்களுள்ளவரைச் சொல்லீர் என்னுடே ‘ச்ரோதும் இச்சாமி’ என்றது, ஏற்கனவே தமக்கும் தெரிந்திருந்தாலும் “புருஷார்த்தோய மேவைகோயத் ததாச்சரவணம் ஹரே:” என்ற கணக்கிலே காதுபடைத்தது ஸபலமாம்படி. கேட்டுக்கொண்டேயிருப்பதில் குதூஹலமென்று காட்டுகிறபடி, இங்கு ச்ரோதும் என்றது மத்யமதீபந்யாயேந [காகாகுநியாயேந] முன்னும் பின்னும் அந்வயிக்கும். ‘ச்ரோதுமிச்சாமி’ என்று முந்தின அந்வயம்; ‘ச்ரோதும் மே கௌதூஹலம்’ என்று பிந்தின அந்வயம். கேட்கத்தான் எனக்கு ஆசை; சொல்லுவதைவிட கேட்பதுதான் சிறந்தது என்று தெரிவிக்கப்பட்டதாயிற்று. எல்லாருமே கேட்க ஆசைப்பட்டுவிட்டால் வக்தாவொருவர் வேணுமே, வக்தா இல்லாமல் கேட்பதெப்படி! வக்தாவாகைக்கு உரியவர் நாரதமஹர்ஷிதான் என்று உத்தரார்த்தத்தினுல் காட்டப்படுகிறது. [ஏவம்விதம் நரம் ஜ்ஞாதும் நவம் ஸமர்த்தோவி] ஒருவர் ஒன்றையற்றது கொள்வதானது “ஸ்வாத்யர்ய ப்ரவசநே” என்றகணக்கிலே பிறர்க்கு அறிவிப்பதற்காகவேயாதலால், இங்கு ஜ்ஞாதும் என்றது ஜ்ஞாபயிதும் என்ற பொருளையும் தரும். [ஸிச் ப்ரத்யயம் மறைந்து கிடக்கிற தென்பர் வையாகரணர்.] ஸிச்சு உள்ளவிடத்தில் அதற்கு அர்த்தமில்லைமற் போவதும், ஸிச்சு இல்லாத விடத்தில் அதன் அர்த்தத்தைக் கொள்ளுதலும் சாஸ்த்ரஜ்ஞர்களுக்கு உடன்பாடென்க. ஆக, நாரத மஹர்ஷியே! ஜ்ஞாதாவும் ஜ்ஞாபயிதாவுமான தேவரீர் சொல்ல, அடியேன் கேட்க ஆசைப் படுகிறேனென்றாராயிற்று.

7. [முநே! வக்ஷ்யாம்யறை புத்தவர தைர்யுக்த: க்ருயதரம் கர:] இங்கு ‘அஹம் புத்தவா வக்ஷ்யாமி’ என்றது பகவத்குண ரசிகர்களுக்கே நிலமான வார்த்தை. புத்தவா—தெரிந்து கொண்டு, வக்ஷ்யாமி—சொல்லுவேன். என்பதாகப் பொருள் தோன்றும். இனிமேல் யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறுவர். நான் முகக் கடவுளிடம் பல்கால் ஸ்ரீராம குணங்களைக் கேட்டு நெஞ்சில் ஓதக்கிக் கொண்டிருப்பவரிவர்; இக்கதையைச் சொல்லுவதற்கென்றே இவ்விடம் வந்தவருமாவர் அப்படிப்பட்டவர் ‘இதோ சொல்லுகிறேன் ஹேவீர்’ என்று சொல்லித் தொடய்க. வேண்டியிருக்க, ‘புத்தவா வக்ஷ்யாமி’ [தெரிந்து கொண்டு சொல்லுவேன்] என்றது என்ன கருத்தினுல் என்று ஆராயப்படவேண்டும். புத்தவா என்பதற்கு தெரிந்து கொண்டு என்று அர்த்தமன்று. ‘மோஹம் நீயகி அறிவு பெற்ற பிழைபு’ என்பதே பொருள். வால்மீகே! நீர் ஏதோ சில குணங்களைக் கேட்கிற ஏயாஜுத்தினுலே இராமனுடைய ஸகல கல்யாண குணங்களையும் நினைப்பழுத்துவிட்டீர்; அந்த குணக்கடலில் அமிழ்ந்து கரைகாணமாட்டாதே முசித்துக்கிடக்கிற எனக்கு புத்தி ஸ்வாதை மானுலன்றே சொல்ல இயலும்; ப்ரக்குதிஸ்தனாளிக்கே “காலாரூ” நெஞ்சுசுறியும் கண் சுழலும்” என்று கிடக்கிற நான் ப்ரக்குதியக்கதனுணவாறே ஆந்தி ணையும் சொல்ல முயல்விறே னென்றாராயிற்று.

இங்கு ச்லோகங்கள் வரிக்காயாகக் காணப்பட்டாலும் “முநே! வக்ஷ்யாம்யறை புத்தவா” என்ற பிறகு சில நாழிகைகளோ சில நாட்களோ நாரதர் டேசாதே விடந்தாராகவேணும். திருவாய்மொழியில் நம்மாழ்வார் மூவாறுமஸாம் மோஹங்குக் கிடந்தது ப்ரஸித்தமன்றே; அப்படியே இங்கு நாரதரும்.

[தைர் யக்த: ச்ருயதாம் நர:] இங்கு நர: என்பது அநபேசுவிதம். கீழ் வால்மீகி ப்ரச்நத்தில் “இஞாது மேவம்விதம் நரம்” என்றிருக்கையாலே மஞ்சூய யோநியிற் பிறந்தவணைப் பற்றியே தெரிவிக்க ப்ரராப்தமாகுமாதலால் [நர: ச்ருயதாம்] என்ன வேண்டாவே. ஆயினும் சொல்லியிருப்பதில் விளங்கும் மருமம் கேள்வி. தசரதாந் மஜங்கத் திருவவதாரம் செய்தவன் ஸ்ரீமஹா விளங்குவே யென்னுமிடம் ஸ்ரீராமாயணத்தில் அபலாபம் செய்யப்பட்டிருக்கவில்லை. [பால. 15.] செதல்மிந்நந்தாரே விளங்குருபயாதேர மறநாத்யுதி:, சம்க சக்ரதாபானி: பிதவாஸா ஜகத்பதி:..... தத: பத்ம பலாசாஸூ: ச்ருந்வா ஆத்மாதம் சதுர்விதம், பிதரம் ரோசயாமாஸ ததா தசரதம் ந்திருப்பதே இந்யாதி ச்லோகங்களாலும், மேலே (அயோ. 1.) சுஸ்வி தேவை ருதிர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி:, அர்த்திதேமாறுஷே லோகே ஜஜ்ஞே விளங்குஸ் ஸநாதநா: இந்யாதி ச்லோகங்களாலும் ஸ்பஷ்டமாகவே அது தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆயினும் இராமபிரான் திருவுள்ளத்தால் விளங்கு ந்வத்தில் வெறுப்பும் மஞ்சூயத்வத்தில் விருப்பும் காண்கிறது. ராவணவதானந்தரம் தேவதா வர்க்கங்கள் வந்து கூடி “பவாந் நாராயணே தேவ:” எனிறது கடலோகசயாய் “ஆத்மாதம் மாறுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜும்” என்பதே திடமுற்றதன்ஞே. இங்கு மந்யே என்பதற்கு ‘பற்றமந்யே’ என்னுமர்த்தம் நம் ஆசார்யர்களுக்கு அபிமதம். பகவத் கிதையில் “அபி சேத ஸுருராசாரோ பஜுதே மாம் அநந்யபாக், ஸாதுரேவ ஸ மந் தவ்ய:” என்றவிடத்தில் ‘மந்தவ்ய:’ என்பதற்கு ‘இஞாதவ்ய:’ என்று சங்கராசாரியர் பணித்த பொருளைத்தள்ளி ஸ்வாமி “பற்றமந்தவ்ய:” என்றாருளியதை வழிகாட்டி வாக்க கெண்டு இங்கும் மந்யே என்பதற்கு ‘பற்றமந்யே’ என்று பொருள் பணிப் பது அநவத்ய மென்னுமளவே யன்று, ரஸவத்தரமுமாகும். ‘நான் உண்மையில் தாராயணனேயாயினும் மஞ்சூயத்வத்தில் தான் எனக்கு உகப்பு அதிகம்’ என்று இராமபிரானே யன்றே காட்டி நிற்கிறுன். நடந்த கதைகளும் மஞ்சூயத்வத்திற்கே மன்றே சாலப் பொருத்துவது. ஆகவேதான் விச்வாமித்ர மூனிவன் மறொஸதஸ் கிலே “வேதாஹ மேதம் புருஷம் மறொந்தம்” என்ற ச்ருதிச் சாயையிலே “அஹம் வேதம் மறொந்தயாதம்” என்று சொல்லி வைத்து, ஏகந்தந்தில் திருப்பள்ளி யுணர்த் தும்போது “உத்திஷ்ட நரசார்துல!” என்றே ஸம்போதனம் பண்ணிற்று. வால்மீகி தாழும் பட்டாபிழேகத்தைப் பேசுமிடத்திலும் “அப்யவிஞ்சந் நரவ்யாக்ரம்” என்றனரே பணிந்தது. “அப்யவிஞ்சந் மறூர விளங்கும்” என்றால் சுலோகம் கூடாதோ? ஸ்ரீ ராமாயணத்தூதக் குசலவர்கள் பாடப் பெருமாள் முகம் சுளிக்காமல் கேட்பதற்கு நரவ்யாக்ரம் என்பதே பொருத்தமாகுமென்றும் அறிந்தனரே அங்குனே பேசிற்று. ஆக, “தைர் புக்த: ச்ருயதாம் நர:” என்ற விடத்தில் நாரத மறூர்ஷிபின் விவகூதம் —வால்மீகே! ‘இஞாது மேவம்விதம் நரம்’ என்று நிர் சொன்னபடியே உண்மையில் மஞ்சூய வயக்தியைப்பற்றியே சொல்லுகிறே ஜென்பதாம்.

8. இஷ்வாகு வம்ச ப்ரபா: என்று தொடங்கி, [ஸத்யே தர்ம இவாபர:] என்னுமனவும் பன்னிரண்டு சுலோகங்களில் பெருமானுடைய திருக் குணங்களைப் பரக்கச்சொல்லி, (19) தமேவம் குண ஸ்ம்பந்தம் ராமம் ஸத்யபராக்ரமமயம்.....யென வராஞ்சேயந ஸம்யோக்கு மைச்சந் ப்ரீத்யா மறீபதி: என்று தொடங்கி (89) ராமஸ் ஸீதா மறுப்ராப்ய ராஜ்யம் புந்ரவாப்தவரந்தி கான்னுமளவும் மகுடாபிழேக முயற்சி முதலாக, பட்டாபிழேகத்தளவாக ராமாயண கதையை ஸ்ம்கேதமாகச் சொல்லித் தலைக்கட்டி வான்மீகி முனிவரிடம் விடைபெற்றுக் கொண்டு தேவலோகம்

சென்று சேர்ந்தார் நாரதமுனிவர். ஸம்கோப ராமாயணத்தில் சில சூலோகங்களில் மட்டும் பொருட்சவையை அறுபவித்துவிட்டு, பிறகு ஸ்ரீராமாயண சூலோகங்கள் பலவற்றிலும் அவகாஹிக்கக் கடவேரம்.

23. ஸ ஸத்யவசநாத் ராஜூ தர்மபாசேன ஸம்யத:

வீவாஸ்யாமாஸ ஸுதம் ராமம் தசரத: ப்ரியம்

சக்ரவர்த்தி தன்னுடைய ப்ரிய புத்ரரைக் காட்டுக்குப் போகவிட்டானென்று சொல்லுமில்லைத்தில் ஸத்யவசநாத் என்கிற ஹேதுநிர்தேச மொன்றே போதும். ‘தர்மபாசேந ஸம்யத:’ என்கிற ஹேதுக்கீப்ப விசேஷணமுமிட்டது ஒரு சாஸ்த்ரார்த் தத்தைத் தெரிவிக்கைக்காகவாம். அதாவது, வியாகரணத்தில் “யாப்யே பாசப்” என்கிற ஸுத்தரம். குத்தித: பிணக்-பிணக்பாச: என்பது இதற்கு உதாஹரணம். அதுபோல தர்மபாச மென்றது குத்தித: தர்ம மென்றபடி; தர்மபாஸ மென்றதாகத் தேறும் கைகேயீயின் வரப்ரார்த்தநைக்குக் கட்டுப்பட்டு மன்னவன் மகனைக் காட்டுக் குப் போகவிட்டதாகக் கதை. கைகேயீக்கு அவன் வரங் கொடுத் திருந்தது எந்த யுகாந்தரத்திலே தெரியாது. இன்னவிதமான வரம் என்று குறிப்பிடப்பட்டிருக்கவுமில்லை. அதுகிடக், இவ்வரசன் இராமனைத் தானுக வரவழைத்து ‘நானை உனக்கு மருடாபிஷேகம்’ என்று பலகாஸ் சொன்னாது நாடு நகரமும் நன்கற்றினது. இங்குனே சொன்னதைத் தவறினவன் ஸத்யவாதியாக எங்கும் ஆகமுடியும்? இங்கு முக்கியமான விஷயம் ஒன்றே. ராமோ விக்ரஹவாந் தர்ம: என்று வடி வெடுத்த ஏதித்த தர்மமாகச் சொல்லப்பட்ட இராமபிரானேடு கூடி வாழ்வதை விட்டு ஆபாஸ தும்மான ஸத்யவசனத்தைத் தயரதன் பற்றி நின்றது அவனுக்கு அவத்தமாகவே சொல்லப்பட்டுள்ளது. முழுகுடுப்படியில் சரமச்லோகப்ரகரணத்தில் “ஸ்வத்தர்மாத் பரித்யஜ்ய” என்ற விடத்தில் பின்னொலோகாசார்யர் அருளிச் செய்து சொன் ஸுலுக்கி “சக்ரவர்த்தியைப் போலே இழக்கைக்குறுப்பு” என்பதாம். இங்கு ம ஜவான மாமுனி களின் வியாக்கியான ஸுலுக்கி வருமாறு. “முன்பே வரப்ரதானாத்தைப் பண்ணி வைத்து இப்போதாக மறுக்க வொண்ணுதென்று ஆபாஸமான ஸுதை தர்மத்தைப் பற்றி நின்று ராமோ விக்ரஹவாந் தர்ம: என்கிற பெருமாளோடே கூடி வாழவிருந்த பேற்றையிழந்த சக்ரவர்த்தியைப் போலே...” என்று இங்கு ஆசாரியர்கள் நிரவஹிப்பதற்கு மூலமாகவே இங்கு தர்மபாசேந ஸம்யத: என்றனவந்தது.

24 ஸ ஜகாம வகம் வீர: ப்ரதிஜ்ஞாமநுபாலயந்.

சீதூர் வசக சிர்தேசாத் கைகேய்யா: ப்ரியராணுத்

பெருமான் காட்டுக்கெழுந்தருளினதற்கு இரண்டு காரணங்கள் இங்குச் சொல்லப்படுகின்றன. இரண்டும் முக்கிய காரணமென்று கருதலார்களு. முற்படச் சொன்னை பிருவசந நிர்தேசாத்தை என்னும்காரணமே ப்ரபலமானது. ஸ்ரீராம ஸுதை மண பரத சத்ருக்களைகிற நான்கு திருமுர்த்திகளாகத் திருப்பவதித்ததற்குக் காரணமானிச் செய்யும் நம் ஆசாரியர்கள், பெரியவர் சொல்லிற்றாச் சிறியவர் செய்வதென்கிற ஸுதாந்த தர்மத்தை அனுஷ்டித்தாச் பெருமான்; கேஷி விஷயத்தில் சேஷத்வமே ஸ்வகுபமென்கிற விசேஷ தர்மத்தை ஆசாரித்துக் கூட்டினார் இளைய பெருமான்; அது தன்னிலும் மிகச் சிறந்த பாரதற்கியத்தை யானுஷ்டித்துக் காட்டினார்.

பரதாழ்வான், பாவத சேஷத்வமே பரமதர்மமென்பதை ஸ்வாநுஷ்டாந முகத்தாலே காட்டினான் சத்ருநாய்வான் என்றாறானிச் செய்து. பெருமான் அநுஷ்டித்த ஸாமாந்ய தர்மத்தை முதலீட் குமிடத்து, உயிருச்வசத நித்தேசாத—விச்வாமித்ரஸ்ய சாஸநாத—அகஸ்திய வசநா—பரதவாஜஸ்ய சாஸநாத்து இத்யாதி ப்ரமாணங்களைக் காட்டி யருகுகிறார்கள். (பெருமான் செய்திருக்கிற காரியமெல்லாம் பெரியாருடைய நியமனாத் தைச் சிரமேற்கொண்டே செய்ததாகக் காண்விறது. முதற் காரியமான தாடகா வதத்தை யெடுத்துக்கொள்வோம். பெண்கொளை பெரும்பாதகமென்று உலகம் பகரும் இஃது இராமபிராணநியமாட்டாததன்றே. அறிந்திருந்தும் இதனைச் செய்தது [விச்வாமித்ரஸ்ய சாஸநாத] சிலர் சொல்வதுண்டு—குரிப்பணக்கைக்குச் செய்வித்த அங்கபங்கத்தைத் தாடகைக்குச் செய்திட்டு குரிப்பணக்கையை முடித்திருக்கலாமே. அவனை உயிரோடு விட்டதனால்லவோ அவன் இலங்கைக் கேவி இராவணனைத் தூண்டி ஸ்தோபஹராணம் முதலிய கஸ்டங்களை விளைத்தனர்; அவனுயிரையே மாயத் திருந்தால் ஒரு வருத்தமுமில்லையே என்று. இது வரஸ்தவமே. தாடகையை வதை செய்யுமாறு நியமி :க அங்கு ஒரு முனிவர் இருந்தது போல, பஞ்சவடியில் குரிப்ப ணகையை வதை செய்யுமாறு நியமிக்க ஒரு முனிவர் வந்து நிற்கவில்லையே. இனி மூடிவில் செல்வோம் ராவண ஸம்ஹாரமான பின்பு விபிள்ளைய்வான் பெருமானை அங்குச் சில நாள் நங்கி இருந்து விச்ரமிக்குமாறு வேண்ட “ந மே ஸ்தாநம் பறைமதம் வஶ்த்ரங்க்யபரங்கி, தம் விநாகையை புத்ரம் பரதம் தர்ம சாரினம்” என்று சொல்லி உடனே புஷ்பகவிமானத்திலே அயோதிக்குப் புறப்பட்டார். பரதாழ் வாஜுடைய துடிப்பூப்பும் மறந்து பரதவாஜாச்ரமத்திலே போஜனத்திற்கு இலையகலப் பாரித்தார். இது எதனுலென்ன, பரதவாஜஸ்ய சாஸநாத். ஆக ப்ரக்ருதத்தில் “கங்கேயா: பரிசு காரணந்” என்றது அழுக்கிய ஹேதுவாய் “பிதுச் வசத நித்தே சாதி எங்கநே ப்ரதாநமாகக் கடவது.

25. தம் ஸ்ரஜங்கதம் ப்ரியோ ப்ராதா ஸ்ருஷ்மனைநுஜ்காம ஏ.

26. ஸ்தாப்பநுகதா ராமம் சசிநம் ரோஹிணீயதா.

இங்கு பெருமாளோடு கூட இளைய பெருமான் முன்னம் புறப்பட்டதாகவும், பிராட்டி பின்பு புறப்பட்டதாகவும் சொல்லிற்று. மேலே அயோத்யா காண்டத்தில் நிகழ்ச்சியை விரிவரகச் சொல்லுமிடத்து, முற்படப் பிராட்டியும், பிறகு இளைய பெருமானும் உடன்வர வேண்டிக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதில் விரோத சங்கை வேண்டா; இவ்விருவரும் பெருமானுக்கு அநுசரீகளாயினர் என்பதே இங்கு விவகைதமாகக் கொள்க. வேறுவிதமுழுண்டு. அதை மேலே சொல்லுவோம்.

27. குறுமாஸாத்ய தர்மாத்மா விஷாதாதிபதிம் ப்ரியம்.

குஹேக ஸஹரி ஸ்தோ ராமோ ஸ்ருஷ்மனைகச ஸ்தயா.

அவாப்த ஸமஸ்த காமனுள் எம்பெருமான் இவ்விருள் தருமா ஞாலத்திலே வந்து அவதரிக்கைக்கு ஹேதுவை ஸ்ரீகீத்தயில் பபரித்ராணுய ஸாதுநாமித்யாதி ச்லோகம் சொல்லி வைத்தது அதை மேலெழப் பாராதே உட்புகுந்து ஆர அமரப் பதிந்து குடைந்து மருமத்தையுள்ளாற்ற ஆழ்வார்களின் நிருவள்ளத்தை யறிந்த ஆசாரியர்களில் தலைவரான ஸுரத்தாழ்வான் “ஆச்சிதஜ்ஞதாந் ஸமாச்சேஷ்டும் அவதரங்கி” என்று அற்புதமாக வருளிச்செய்தார். அவனைக் காணவும் கண்டு தொழவும்

தழுவவும் பேசுவுமாகசே கொண்டிருக்கின்ற ஸம்ஸாரிகளின் விடாயைத் தீர்ப்பது ஒரு புறமிருக்க, இவர்களோடு கலந்து பரிமாறித் தன் விடாயைத் தீர்த்துக்கொள்ளவே பகவான் இங்கு வந்து அவதரிக்கிறான் என்பது மேலெடுத்த ஆட்ராவான் ஸ்ரீஸ்வதீக்கி யின் கருத்து. இதில் சிலருடையவோ பலருடையவோ மனம் விப்ர நிபத்தி கொண்டேயிருக்கும் அந்த விப்ரதிபத்தியைத் தீர்க்குமிடங்கள் ஸ்ரீராமாயணத்தில் பலவுண்டு; அவற்றில் தலையானது இவ்விடமென்று கொள்க. இங்கு சகுஹேநஸ்ரூபி தோ ராமர் என்பதனால் பெருமாள் குறுக்கே கூடினார்கள் சொல்லிற்று. இவ்வளவுதான் இங்குச் சொல்ல வேண்டுவது; ஆனால் இவ்வளவோடு நிற்கவில்லை; [ஸ்ரீமணோத ச ஸ்ரீதயா] என்றும் சொல்லிற்று. குறுக்கே கூடினாவனவேயன்று; இளையபெருமாளோடுங் கூடினார், பிராட்டியோடும் கூடினார் என்று கீழே சொல்லியாயிற்று. மீண்டுமிங்குச் சொல்வது சர்வதீ சர்வண்மோயாகும். கவிஸர்வபௌமகுடைய கவிதைக்கு இக்கொத்தை ஈடாது, இங்கு நம்பின் கொயகுளிச்செய்யும் பொருளாவது. பெருமான் குறுக்கே சேர்ந்த பின்பே தம்பியோடும் தேவியோடும் சேர்ந்ததாகத் திருவுள்ளம் பற்றினுரென்று. இதை நிலைநாட்டும் ஸ்தலமொன்று காட்டுவேரம், சகுஹேந ஸஹிதோ ராமர் என்றது மறுசீழியின் வாக்கமேயொழியப் பெருமானுடைய வாக்கியமன்று. பெருமானுடைய வாக்கியழூம் கேள்வி.

மேலே ஆரண்யகாண்டத்தில் (19-40) “கதா நு அறும் ஸமேஷ்யரமிபரதேந மஹாத்மநா, சந்திரக்ஞேந ச வீரேண தவயா ச ரகுநந்தந!“ என்பது பெருமானுடைய நிருவாக்கு. சித்திரகூட மகிலச்சாரவிலே வந்து அழுதமன்ன மென் மொழிகளைச் சொல்லி அகங்குழையச் செய்து நிதும்பிப்போன பரதாழ்வாணையே நினைந்து நெந்து உள்கூரந்துகுமி நின்ற பெருமாள் இளையோளை நோக்கிச் சொல்லு கிற மேற்குறித்த வார்த்தையில் “பரதானாடும் சந்திரக்ஞேநும் நான் மறுபடியும் எப் போது கூடுவேன்!” என்றது யுக்தம்; இதற்குமேல் [நான்காவது பாதத்தில்] சொல் ஒவ்வதாவது, உன்னானாடும் எப்போது கூடுவேன்? என்று. பிரிந்திருப்பவர்களோடு எப்போது கூடுவேனென்பது ஸம்பாவிதம்; கூடியே பிரிப்பவரேனாடு எப்போது கூடுவேனென்பது ஸம்பாவிதமோ? மதி கலங்கிச் சொல்லுகிற வார்த்தை போலல் லவோ தோன்றும்! “தவயா ச ரகுநந்தந!” என்ற விடத்துள்ள சகாரத்தை அனுக் தலமுச்சாயகமாக வைத்து, உன்னானாடும் பிராட்டியோடும் எப்போது கூடுவேன்? என்பதாக வுரைத்து “பரதாழ்வானாடு கூடியிராமையாலே, கூடியிருக்கின்ற ஸ்ரீதா ஸ்ரீமணர்களின் ஸாஹித்யமும் அஸ்தகல்பமாகத் தோற்றுக்கூடியாலே இங்குனே சொல்லலாயிற்று” என்று வியாக்கயானம் செய்ததுளினார்கள். இருநூல், அடியார்களோடு கலந்து பரிமாறிக் களிப்பதில் எம்பெருமானுக்குள்ள “அங்கு அபரிமிதமென்பது தெரியவந்து. இந்த அவாவைத் தீர்த்துக்கொள்வதற்கே அவதாரம் செய்தருள்வதாக ஆழ்வானானுளிச்செய்ததில் அதிசயோக்கி யொன்றுமில்லை.

... ... ஏ

30 தே வகே வகம் கத்வா.

இங்கு தே, என்றும் வநேந என்றும் இரண்டு பதமாகப் பிரித்து இடையில் க்ராமமோ நகரமோ ஏதுமின்றிக்கே அடுத்தடுத்து வதபரம்பறைகளே யிருந்தன வரக் கொல்லுவது ஒரு பொருள். இங்குனரிக்கே (தேவதே) என்று ஒரு முழுச்

சொல்லாகக் கொண்டு, தேவநம் என்பதற்குப் பாதசாரமென்று பொருளாகக்கொலே காலால் நடந்து சென்றமையைக் கூறுவதாகவும் வியாக்கியான முள்ளது. ... ச

31. ரம்யமாவலதம் க்ருத்வா ரமமானு வநே த்ரயः—

இங்கு த்ரயः என்று ராமலஸ்மணைக்கைத்தகளை. ‘த்ரயः ரமமானுः’ என்று மூவரும் ஆனந்தமடைந்ததாகச் சொல்லப்படுகிறவிதில் ஒரு சங்கை; பெருமானுக்கும் பிராட்டிக்கும் பரஸ்பரஸம்சலேஷந்தாலே ஆனந்தமுண்டாவது ப்ரராப்தம். இனைய பெருமான் தவாரபாலகரா யிருக்குமத்தனினேயே யன்றே உள்ளது. ‘ஸேவா சவல் குத்தி:’ என்று இழித்துரைக்கப்பட்ட வ்ருத்தியிலிருக்கின்ற அவர்க்கு ஆனந்த ப்ரஸக்தி ஏது? ‘த்ரயः ரமமானுः’ என்று எப்படிச் சொல்லாமென்று. கேண்மின். ஆனந்த மென்பது ஒருவகைப்பட்டதன்று, இன்பமோ ருன்பமோ அவரவர்களின் புத்தி பேதத்தாலே வெவ்வேறு பட்டிருக்கும். இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்கையினால் இனைய பெருமான் அடையும் ஆண்தம் திவ்யதம்பதிகளின் ஆனந்தத் திற் குறைந்ததான்று. வெள்கிகத்தில் ஒரு சிறிய ந்தாஷ்டாந்தம் கேண்மின். சிலர் பாயல் பக்ஷ்யாதிகளை யருந்தி யடையுமானந்தத்தைச் சிலர் சாறும் மோருமருந்தி யடையக்காண்விரும். ஆயிரரும் பதினுயிரமும் பெற்று மறூதனிகர்களைடைய மானந்தத்தை, பத்துமிருபதும் பெற்று அகிஞ்சனனடையக் காண்கிரும். ஆகவே அடிமை செய்ய வந்த இளையோனுக்கு என்ன ஆனந்தமென்று கேட்கலாகாது. என்னாஞ்சினால் நோக்கிக் காணிர்ச் சென்ற கணக்கிலே அவரவர்களாது நெஞ்சினால் பார்த்தன்றே ஆனந்த பேதங்களை யறியவேண்டும். ஆக “ரமமானு வநே த்ரயः” என்றதில் ஒரு குறையுமில்லை. ஆனந்த தாரதம்யவாதிகளென்று சில மதச்சத்தர்களுள்ளார்கள். பகவத் ராமாநுஜ தர்சனஸ்தர்களான நாம் அந்த வாதமுடையோமல் கோம். அதற்கு இந்த சலோகமும் ஒரு ப்ரமாணமாகும். ச

38 ஸ காம மநவாப்பை ராமபாதாவுபஸ்ப்ருசங் கந்திக்ராமே அகரோத் ராஜ்பம் ராமாகமங்காங்கூயா

பரதாழி ரன் தன்னுடைய மனோரதம் நிறைவேறப் பெறுமலே திரும்பிவிட்ட தாக இதில் தெளிவிக்கப்படுகிறது. மேலே அயோத்தியா காண்டத்திலே (113-1) ஈருகுரோஹ ராம ஹ்ருஷ்ட: சத்ருக்நேநஸமந்தித: என்று ஸந்துஷ்டன்னுய்த் திரும்பியதாகச் சொல்லப்படுகிறது. மனோரதம் நிறைவேறப் பெறுதவனுக்கு ஸந்தோஷம் எப்படி உண்டாகுமென்று சங்கிக்க நேரிடும். மனோரதம் நிறைவேறப் பெறுததும் உண்மை; ஸந்தோஷ முண்டானதும் உண்மை. எங்குனே யென்னில்; பெருமானை மீட்டுத் திருவேயாத்தியிலெழுந்தருளப் பண்ணித் திருவபிழேகம் செய்விக்க வேணு மென்கிற மஹாரதமும் நிறைவேறவில்லை; இனைய பெருமானைப் போலே தானும் அநுசாரகிங்கரனு முடி செல்ல வேணு மென்கிற மனோரதமும் நிறைவேறவில்லை. ஆக (ஸ காம மநவாப்பை) என்றது பொருந்திற்று. இனி “ஆருகுரோஹ ரதம் ஹ்ருஷ்ட:” என்னும்படியான ஹர்ஷம் எங்குனே யென்னில்; இனைய பெருமானிடத்தில் சேஷத் சமம். மட்டுமிருந்ததேயொழிய அதிலும் காட்டில் மிகச் சிறந்ததான் பாரதந்திரியம் இருந்ததில்லை. அயோத்தியிலேயே யிருந்து தாய் தந்தையர்க்கு சுச்சுஷை செய்து கொண்டிருக்குப்படி. பன்முறையும் நியமித்தும் அதற்கிணங்கவில்லையென்று ஈப்ர ஸித்தம், அடினம் செய்ய வேணு மென்கிற ஆசை மட்டுமிருந்ததே யொழிய சேஷி

யுகந்த அடிமையே செய்ய வேணுமென்கிற ஸ்வருபங்குஞான பூர்த்தி இளையோனிடம் அமையவில்லை. “சேஷத்வபோக்கந்துதவயகள் போலன்றே பாதநந்தர்ய பேர்க்கியதை கள்” என்கிற ஆசாரிய ஹங்குதய குச்சின்யீனால் பாரதத்தியத்தின் சிறப்பு உணர்த தக்கது. திருப்பாணும்பாக்கு முநிவாஞ்சலரென்று திருநாமம், லோகஸாரங்க மற்ற முனிகள் தம தோளின் மீது ஏறி யுட்காரவேணுமென்று பாண்பெருமானிப் பிரார்த் தித்தபோனு அவர் அதற்கு இதையலாமோ? அவரோ உத்தமாக்ரமி; இவரோ நெச்சயம் பாவிக்க வேண்டாதே இயற்கையான நெச்சயமுடையவர், இப்படிப்பட்ட வர் இருப்பத்து ஒடவேண்டியிருக்க அவர் திருத்தோளிலே ஏறி வீற்றிருந்தது அசிந் தோடொக்கும் பாதநந்தியத்தை யநுஸந்தித்ததனாலன்றே. இதனை அவ்வாழ்வாரி தாமே “அடியார்க்கென்மீன்யாட்படுத்த விமலன்” என்ற பாகுரத்தின் முகப்பிலும் பொறித்து வைத்தாரன்றே. பரதாழ்வான் பாரதத்தியனித்தியைப் பெருப்பேருக்க கொண்டு ஹங்குஷ்டரானுரென்பது மிகப் பொருத்தம். தமக்கு ராஜ்யாதிபத்யம் கிடைத்துவிட்டதனால் ஹங்குஷ்டரானுரென்று சிலர் பொருள்கூறுவது பரதாழ்வான் படிக்குச் சிறிதும் ஏலாத்து. “அரசமர்ந்தங்டி குடு மாசையல்லால் அரசாக வெண் னேன் மற்றாசு தானே” என்ற குலசேகராழ்வார் அருளிச் செய்யின்படி ஸ்வருபாழு சூபமான ராஜ்யம் கிடைத்தது பற்றி ஹங்குஷ்டரானுரென்கை மிகவும் உசிதம்.

41 ப்ரவிச்ய து மஹாரண்யம் ராமோ ராஜீவ லோசக , விராதம் ராகுஸம் ஹுத்வா சரபாரிகம் ததர்ச ஒரு .

பெருமான் வித்திரகூடத்திலிருந்து புறப்பட்டுத் தண்டகார ஸியம் புகுந்தா ரென்று கீழே சொல்லிற்று இங்கே “ப்ரவிச்ய ஸ மஹாரண்யம்” என்று சொல்லலாம். து என்பதைப் பிரயோகித்தது சாஸ்தரீதியிலே அந்த புஷ்கலம்; முனிகுந்த விகுப் பில் வ்யாவ்குந்தியைக் காட்டும் துவாரம். அந்த வ்யாவ்குந்தியை ராஜீவலோசந: என்கிற விசேஷணபதம் மிகவும் விசுதமாக்குவின்றது. ‘ராஜீவலோசந:’ என்று இராமபிரானுக்கு விசேஷணமிடுவது ஸ்ரீமாயனாந்தில் பலவிடங்களிலும் காணப்படும். இது ஸ்வபாவோக்தியென்று கருதலாகாது. ஒவ்வொரிடத்தில் ஒவ்வொரு விதமான கருத்தைத் தந்து இன்கவை பயக்கும். மேலே (20-2) “ஊநநோட சவர்ஷோ மே ராமோ ராஜீவலோசந:” என்ற விடத்திலே அற்புதமான கருத்தைக் கொண்டது இச் சொல். நிசாசரர்களைய யழித்து வேள்வியைக் காக்க இராமனிற் தம்மோடு அனுப்பவேணுமென்று வேண்டிக்கொண்ட விச்வாமித்ர முனிவர்க்குத் தயரதன் விடைகூறுமிந்த சுலோகத்தில் ராஜீவலோசந: என்றது—முனிவரே! உம்முடைய வேள்விக்கு இடையூறு செய்யும் அருக்கர்களோ நிசாசநிர்கள்—இரவிலே வந்து நலிபவாகன்; என்னுடைய ராமனே அஸ்தமித்தவாறே கண்ணுறங்குபவன்; இவன் கண் விழித்திருந்து அந்த நிசாசரர்களோடு எப்படி போர்புரியமுடியும்? என்னுஸ் கருத்துக்கொண்டது. ராஜீவமாவது தாமரை; ‘அஞ்சலூர்யன் அஸ்தமித்த வாறே எப்படி முடிக்கொள்ளுமோ அப்படி கண்ணுடு மின்மையுடையவன் ராமன் என்று காட்டினபடி “ப்ரவிச்யது மஹாரண்யம் ராமோ ராஜீவ லோசந:” என்கிற ப்ரக்குத ஸ்தலத்திலோ வெள்ளில், இப்போனு இருபத்தைந்தாம் பிரசயத்திலே யிருக் கிற ராகவனுக்கு அப்பொருள் சொல்லவொன்றாலும். பின்மீண்டும் வெள்ளில், அயோத்யா கண்டத்தில் வணவாஸுக் கட்டி விளைந்த பின்பு இளையோனை நோக்

கிப் பெருமான் சொல்லுகையில் (22-29.) “மா ச ஸ்தமணை! ஸந்தாபம் கார்ஷி, ஸ்தம்யா, விபர்யை, ராஜ்யம் வா வந்வாஸோ வர வந்வாஸோ மஹாதப:”என்றார். இனோயா! ராஜ்யலஸ்தமியை இழக்க நேர்ந்துவிட்டதே யென்று வருத்தம்கொள்ளாதே; ராஜ்யம் கிடைத்தாலென்ன? வனவாஸம் கிடைத்தாலென்ன? இரண்டும் நமக்குத் துல்யந்தான் என்று முதலில் சொல்லிவிட்டு, உடனே, சிறிது விமர்சித்துப் பார்க்கில் இரண்டையும் துல்யமாக நினைக்கவே தகாது, வனவாஸம் நமக்குப் பெறுப் பேறு கான் என்றார். அது மனமாரச் சொன்னதாயிருக்குமோ வென்கிற சுலகைக்கு இடமறுப்படி மறொரண்ய ப்ரவேசம் ப்ராப்தமானபோதே உள்ளே பொங்குகிற ஹர்ஷம் கண்ணிலே. தொடைகொள்ளலரம்படியானுரௌகிறது ராஜ்வலோசந: என்பது மறைஷிகளின் பாத ஸேவையும் அவர்களின் விரோதி நிரஸ்தமுமாகிற மறொபாக்யம் ப்ராப்தமாகிறதே யென்று திருக்கணகள் மலர்ந்தபடி [விராதம் ராஜ்வாஸம் ஒத்வா சரபங்கம் தத்ச ஹ] இது “பாணிபாதம் ப்ரகாஶன்ய ஆசம்ய” போலே அமைந்தது. ஆசமனத்திற்குப் பாணிபாத ப்ரகாஶனம் அங்கமானுப்போலே சுபங்க மறைஷித்சனத்திற்கு விராதவுநநம் அங்காநுஷ்டானம் போலும். “கிஂதுவஸ்தஸ்து நோபேயாத ராஜாகம் நைவதும் குரும்” ஆகையாலே சுபங்கமறைஷியைக் கண விராத ப்ரேதத்தைக் காணிக்கையாகக் கொண்டார்போலும்.

43 வஸுதஸ் தஸ்ய ராமஸ்ய வகே வகச்சரஸ் ஸாற, ருஷயோப்யாகமங் ஸுர்வே வதாயாஸர ரகுஸாம்.

45 ப்ரதிஜ்ஞாதச் ச ராமேண வதஸ் ஸம்பதி ரகுஸாம்.

பெருமான் தஸ்டகாரணியத்தி ஸெமூநிதருளியிருக்கும்போது மறைஷிகள் வந்து ராஜ்வாஸர்களை வாதம் செய்யவேண்டுமென்று சரணாகதி செய்ததாகவும், பெருமான் அப்படியே வதம் செய்வதாக ப்ரதிஜ்ஞானு பண்ணினாதாகவும் இங்குச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே திருவவதாரத்திற்கு முன்பு தேவதைகள் ராவணை வதம் செய்ய வேண்டிக்கொண்டதாகவும் சஸ ஹி தேவவருதீரணைஸ்ய ராவணைஸ்ய வதார்த்தியி: அர்த்திதோ மாநுஷே லோகே ஜூஜ்ஞே விஷ்ணுவுஸ் ஸநாதநா: (அயோ 1-7) என்கிறசோகம் காட்டுகின்றது. தேவர்களோ மறைஷிகளோ தங்களைக் காப்பாற்றும்படி பிரார்த்திப்பது யுக்தமேயல்லது பிறரை வதம் செய்ய வேணுமென்று இதையும் வாய் விட்டுப் பிரார்த்திக்கலாமா? பிறரால் தங்களுக்கு நலிவு ஏற்படாதபடி செய்தருளப் பிரார்த்திப்பதன்றே அழகியது. மேல் ஆரண்ய காண்டத்தில் “தே வயம் பவதா ரக்ஷயா:” என்றும், ரக்ஷிதவ்யாஸ் நவயா சச்வத் கர்ப்பழுதாஸ் தபோதநா: என்றும் சொன்னுப்போலே பிறகுடைய வதத்தை ப்ரஸ்தர்வியாமல் தங்களுடைய ரக்ஷணத்தை மட்டும் ப்ரார்த்தித்தால் போராதா? பெருமானும் அப்படியே உங்களை ரக்ஷிக்கிறேனென்று வாக்தானம் செய்தால் போதுமே. ப்ரதிஜ்ஞாதச் ச ராமேண வதஸ் ஸம்யதி ரக்ஷஸாம்ச என்னும்படி. வதஞ் செய்து விடுகிறேனென்று சொல்லி யிருக்க வேண்டாயே. பிறரை வதஞ் செய்யாமல் தேவர்களையும் மறைஷிகளையும் ரக்ஷிக்கத் திருவுள்ளாம் பற்றினால் ஸர்வசக்தனுண பகவானுக்கு இது ஆசாத காரியமன்றே. என்றிங்குனே சிலர் கேள்விகள், கேட்பதுண்டு. தேவாநாம் தாநவர்நாஞ்ச ஸாமாந்ய மதி நைவதும்ர என்றும் சஸாஹ்ருதம் ஸர்வழுதாநாம் என்றும் ஸமோஹம் ஸர்வ பூதேஷ்வர என்றும் ப்ரஸித்தி, பெற்றிருக்கிற பகவான் வாதம் செய்துவிடுவதாக ப்ரதிஜ்ஞானு பண்ணுவதன் கருத்து யாதெனில், ஆந்தனீயும் பார்த்து வதமேசெய்யவேண்டிவத்தால் செய்வதாகச் சொன்ன வத்தனை, தேவர்களும்

விஷிகளும் வதப்ரார்த்தனை பண்ணினது அரக்கர்களால் தங்களுக்கு நேர்ந்த பொறுக்க வொண்ணுத துன்பமிருதியைக் காட்டி நிற்குமத்தன்றோ... “ஹந்யாமஹமியாம் பாபாம் கைகேயீம் துஷ்ட சாரினீம்” என்று பாதாழ்வான் தாயை வதம் செய்து விடுவதாகச் சொன்னது தன்னுடைய அஸ்தியாவேதனையைக் காட்டுமத்தன்றோ யொழிய வேறில் கூடியே (அயோ. १६-२४.) “பாதேர் வத்ய ஏவ. மே. சீ. பாதாஸ்ய வதே தோஷம் நாஹம் பச்யாமி ராகவ.” என்று சித்ரகூடத்தில் பெருமானை நோக்கி இனைய பெருமான் சீறிச் சொன்னதும் இந்த ரீதியில் தானே பொருளாத் தந்து நிற்கும். சஹநிஷ்யாமி ஸபாந்தவம்ச என்று ஸுக்ரீவ- மஹாராஜாக்குப் பெருமான் சொல்லி யனுப்பினாதும் இக்கருத்தில்தானே... வத்யதாமேஷு... தீவ்சேணைத்தன்றே ஸ. ஸிவைஸ் ஸஹநிஷ்யாமி ஸபாந்தவம்ச என்று ஸுக்ரீவ- மஹாராஜாக்குப் பெருமான் சொன்னதும் ஸம்ரம்பாதிசயத்தைக் காட்டுவதில்... மட்டுமேயாற்றே, விச்ரார்தம். சுமயை வைதே நிறுதா: பூர்வமேவர என்று கீதாசார்யன் சொன்னதும். இயகு நினைக்கத் தக்கது.

56 ஸ. சாஸ்ய கதயர்மாஸ் சபரிம் “தர்மசாரினீம், சரமணீம் தர்மசிப்புனும்பிகச்சேதி ராகவம்;

தஞ்சபந்தனுடைய வார்த்தையான விதில் சபரியை தர்மசாரினி யென்றும் தர்மநிபுனை என்றும் விசேஷித்திருக்கிறது; இங்கு விழுஷ்விதமான தர்மம் எதுவென்று பார்க்குமளவில் ஆசார்ய சுச்சுஷா, ஆசார்யாபிமானம் என்பபடும் டத்தமோத்தம தருமமே யென்று தெரியவருகிறது. மேலே ஆரண்ய, காண்ட முடிவில் பெருமான் அபரியின் ஆசரமத்தில் புகுந்து வினவுமையில் “கச்சித் தே குரு ச்சுஷா ஸபலா சாருபாஷினி!” என்கிறார். இங்கு சாருபாஷினி என்கிற ஸம்போதனம் அவனுடைய பேச்சினினிமையில் பெருமான் மிகமிக ஈடுபட்டதைக்காட்டும் அந்த பேச்சினிமையைக் கொண்டே அவள் ஆசார்யசுச்சுஷாயில் பழுத்தவர் என்பதையும் பெருமான் தெரிந்துகொண்டார். அவள் விடை கூறுமிடத்தும்சுதாஷா, தவ ஸளளம் யேந பூதாஸமி ரகுநந்தந, பாதமூலம் குமிஞ்யாமி யாநஹம் பர்யச. ரிஷம்” என்று தான் ஆசார்யபாத ஸேவை பண்ணியிருந்ததைச் சொல்லியிருக்க கயாலும் சபரி ஆசரித்த தருமம் இதுவே யென்னத் தட்டில்லை.

[ப்ராஸ்வகியான ஒரு ஸந்தோஷ ஸுதாநிதி கேள்வியின் மேலெடுத்துக் காட்டிய சுதாஷா தவ ஸளளம்யேநேத்யாதிச்லோகத்தின் உத்தரார்த்தம் “கமிஞ்யாம் யகுந்தாந் லோகந் த்வத்ப்ரலாதாத் அரிந்தம!” என்று மாறியிருக்கிறது. பலபதிப்பு களிலும் இதுவே காண்கிறது. கோவிந்தராஜரும் மாற்றன பாடத்தையே லியாக்கி யானித்திருக்கிறார் என்பது கண்டு வருத்தி யிருந்தோம். அந்த கோவிந்தராஜரும் “தர்ம சாரினீம்” என்கிற ப்ரக்ருதஸ்தலத்தில் “பாத மூலம் கமிஞ்யாமி யாநஹம் பர்யசாரிஷம் இதி வகுந்யமானத்வாத” என்றெழுதியிருப்பதால் பரமஸ்தந்தோஷ மடைந்தோம்.]

57 ஸேவப்யகச்சங் மஹாதேஷாச் சபரிம் சத்ருவுத்தங்; சபர்யா பூஜிதல் ஸம்பக் ராமோ தசரதாத்மஜா:

ஸ: சபரிம் அப்யகச்சத:- சபரியைப்பற்றி முன்னம் தெரிவித்த தஞ்சபந்தனுடைய வாக்கில் ‘அபிகச்ச’ என்று வந்திருப்பதும், இங்கு அப்யகச்சத் என்று குஷிவாக்கில் வந்திருப்பதும் உற்று தோக்கத்தக்கவை. “சரமணீம் தர்மதிபுனும் அவேகாஸ்வ” என்றே ‘கட்டாக்கய’ என்றே கபத்தன் சொல்லியிருக்கலாம். இங்கும் ‘ஸ ப்ராப சபரிம் ராம:’ என்றே ‘ஸ சபர்யாத்ரம் ப்ராப’ என்றே சொல்லியிருக்கலாம்;

இங்களினிற்கே 'அபிகச' என்று அவன் சொன்னதும் 'அப்யக்ஷத' என்று குவி சொல்லுவதும் ஸாமான்யமானத்து. ஒரு தேவதாவிசேஷந்தில் செய்யும் வழிபாடு தனினாயே அபிகமனம் என்று சொல்லுவது முறை. அந்தரங்க ப்ரதிபத்தி யோடு செய்யும் அனுங்குதல் அபிகமன மெனப்படும். அந்தகையதான் வழிபாட்டுக்குரியவில் கூண வ்யக்திவிசேஷம் சபரியனபவன் என்று விளங்குகிறது. இங்கு மஹாதேஜா என்றும் சத்ருஷ்டிதந: என்றும் பெருமானுக்கு இரண்டு விசேஷணங்களிட்டது. பாத பூரணுர்த்தமன்று, ஸாப்பிப்ராயம். சபரியன் ஆசர்மத்துக்கு எழுந்தருளும்போதே பெருமானுடைய திருமுக மண்டலம் மிகவும் தேஜஸ்வியாயிற்கிறன்கிறது மஹாதேஜா: என்பதனால், சரமபர்வ நிஷ்டட்டையைக் காணப்பெறுவிரும்பேன்கிற மகிழ்ச்சி முகத் திலே தெரியலாயிருந்தது. ப்ரதம பர்வ நிஷ்டர்களான பகவத் பக்தர்களைக் காண பது அரிதன்று; சரமபர்வ நிஷ்டர்களைப்படுகிற ஆசார்ய சீச்ருஷா நிரதர்களையும் ஆசார்யாயிமான பாதர பூதர்களையும் காணப்பது பெருந்தவப் பயணென்பது. இதற்கு மேல் சத்ருஷ்டிதந: என்றது, அந்த சபரிக்கு ப்ராப்தி ப்ரதிபந்தகங்களாய்ச் சில விரோதிகளிருந்தனவாக அவனுடைய வாக்கில் நின்றுமே தெரியவருவதனால், அந்த விரோதி நிரஸு த்தைத் தம்முடைய கடாக்ஷீகூணத்தினால் செய்தருள்வதாக ஈங்கல்பித்தார் பெருமாள் என்று தெரிவிக்கின்றது.

இதற்குமேல் 'சபர்யா பூஜிதஸ் ஸம்யக்ராமः' என்றதைப்பற்றி சில ஆராய்ச்சி கள் செய்யப்ராப்தமாகிறது. ஸ்ரீராமாயணந்திலும் கம்ப ராமாயணந்திலும் பெருமாள் சபரியிடம் கலந்து பரிமாறின வரலாறு விசேஷித்துஸ்பஷ்டமாகக் கூறப்பட வில்லியாயினும் இதர ராமாயணங்களிலுள்ளதைக் கொண்டோ, இவ்விடத்தில் "சபர்யா ஸம்யக்பூஜீதः," என்றிருப்பதை ஆழந்து நோக்கியோ நம் ஆசார்யர்கள் அகுவிச்செய்தவிசேஷம் யாதெனில்; ஸ்ரீவசன பூஷண ந்தில(228) "பெருமாள் ஸ்ரீசபரி கூடாலே அருது செய்தருளினார்" என்றவிடத்து வியாக்கியானத்தில் மணவாள மாருணிகள்- "ஏ. குல திலகராய் ஆசாரப்ரதாஞ்சான பெருமாள் 'சபர்யா பூஜிதஸ் ஸம்யக்ராமோ தசர்தாந்தமஜः' என்னும்படி வேடுவிச்சீயாய்வைத்தே குரு சீசு கூடுமிலே பழு து தீருநாரதிகையாய்த் தங் நாவுக்கு இனிதாயிருந்த பல மூலாத களெல்லாம் பூஷுத்தத்தக்கென்று கூருச்சித்துக் கொண்டு வரவு பார்த்திருந்த ஸ்ரீசபரி, தன் ஏதராதுகுணமாகத் தன் கையாலே அழுது செய்யப்பன்னை அதிலை துஷ்டராய் அருது செய்தார்" என்றாலிச் செய்துள்ள ஸ்ரீ ஸுரிக்திகள் விசேஷித்து அனுஸந்திக்கத் தக்கவை. இதில் "தன் நாவுக்கு இனிதாயிருந்த" என்கிற மௌர்த்தையை மாருணிகள் மூலப்ரமாணமொன்றினர் யருளிச் செய்யார். "பூதவே பூதவே யோ வச ஏதது சः" என்று வேதமோதின ப்ரபஸ்பாணம் இருந்தே தீரும். இதை யனுசரித்தே சோனித்த ராஜாராயகும் "ராமஸ் ஸமாகமிஷ்யதீ ஸ்வாதூநி ஆஸ்வாத யாஸ்வாத்ய பரிசூப நிஷ்டிப்தவரை இதி ப்ரஸித்தி:" என்றெழுதி வைத்துள்ளார், இப்பொருளெல்லாம் ஸம்யக் என்பதில் அடங்கியேயுள்ளது. கீழே சரபங்க முனிவரி அகஸ்த்ய முனிபர்முதலானார் செய்தது ஸாமாந்தய பூஜை; இதுவே பெருமாள் திருவுள்ளாத்தால் ஈர்யக் பூஜை என்னளாம்படியுள்ளது.

வேதநா வரசிரியர் தயாசதகத்திலே "நிஷாதாதாம் நேதா கபிகுலபதி; காபி சபரி." என்று ஸ்ரீராமாவதாரத்தில் விசேஷாருக்கரும் பாதர பூதஸ்யக்திகள் மூவனர் யெடுக்கின்றவர் குலப் பெருமாளையும் சபரியையும் எடுத்திருக்கின்றார். இவ்விருவர்க் குழுள்ள வாசியைச் சிறிது ஆராய்வோம். சபரியிடத்தில் பெருமாள் இவ்வளவு

கலந்து பரிமாறக் காரணமென்ன? என்று ஆலோசிக்கும்போது குறைவிடத்தில் பெருமாள் நடந்துகொண்ட விதமும் ஆலோசிக்கப்பட வேண்டும். குறைஞ்சிலை உணவுப் பொருட்களைக் கொண்டுத் தொடுத்து இவற்றைத் திருவுள்ளம் பற்றியருள் வேண்டுமென்று வேண்ட, அதற்குப் பெருமாள் கூறின மறுமொழி (அ.யோ. 50) “யந்தவிதம் பவதா கிஞ்சித் பரீத்யா ஸமூபகல்பிதம், ஸர்வம் தத் அஞ்ஜாநாமி ந ஹி வர்த்தே ப்ரதிக்ரஹே. அஷ்வாநாம் காதநேநாஹுமர்த்தே நாந் கோந கெநவித், ஏதாவதாத்ர பவதா பவிஷ்யாமி ஸாழஜித:” என்பது. நான் இந்த வனவாஸத்தில் யாரிடத்திலும் ஏதும் பெற்றுக்கொள்வதில்லையென்று விதம் கொண்டிருக்கிறேன்; நான் எந்த ரதத்தில் வந்தேனே அந்த ரதம் இன்னும் அயோத்திக்குத் திரும்பிப் போகாமையினுலே தேர்க் குதிரைகள் விடாய்த்திருக்கின்றன; அவற்றுக்கு வேண்டிய உணவுகளையே நான் விரும்புவதன் என்று சொல்லி அவற்றைத் தாம் கைப்பற்று மலேயிருந்துவிட்டார் பெருமாள். இங்குப் பெருமாள் “ந ஹி வர்த்தே ப்ரதிக்ரஹே” [நான் தானம் வாங்கக்கூடாதென்று விரதம் வைத்துக்கொண்டிருக்கிறேன்.] என்பது அவசியம் சொல்லியாக வேண்டிய வரச்ததையோ? குறைஞ்சுபார்க்கம் முதலிய சிலவணவுப் பொருள்களைக் கொண்டுத் தொடுக்கவந்தானே யல்லது தனதான்ய வஸ்தராகிகள் எதுவும் கொடுக்க வந்தில்லை; அவற்றைக் கொடுக்கவந்தால் அப்போது நான் ப்ரதிக்ரஹம் பண்ணுவதில்லை, என்று சொல்லி மறுக்க நிபாயமுண்டு. தேன் முதலிய காட்டுணவுப் பொருள்களையே கொடுக்கவந்தபோது “ந ஹி வர்த்தே ப்ரதிக்ரஹே” என்று சொல்லி மறுத்ததானது அவசியம் ஆரீயத்தக்கதன்கே? குறைவிடம் இப்படிச் சொன்னவில்லே சபரியிடம் மறுத்துக் கூறுமல் “அர்ச்சிடோஸ்மி தவயாம்” என்று சொல்லி அவனுடைய ஸமர்ப்பஜனயை உகந்து ஏற்றுக்கொண்டார்.

கீழே நாமெடுத்துக் காட்டியுள்ள பூர்வசன பூஷண வியாக்கியான பூஷலுக்கியில் “குரு சுச்சுக்கூடியிலே பழுத்து ஜ்ஞாநாதாதிகையாய்” என்று மாழுஷிகள் மருமமாக வருளிச் செய்திருப்பது உயிரான வார்த்தை. சபரியிடம் மிகச் சிறந்ததொகு தருமம் குருசுச்சுக்கூடியென்பதிருந்தது. இதைக் கூறந்தன் பெருமானுக்குத் தெரிவித்தனன். “ச்ரமணீ சபரி நாம சாகுத்ஸ்த சிரஜீவிநி, தவாம் து தர்மே ஸ்திதா நிதயம்” என்றும், “ச்ரமணீம் தர்மநிபுணம் அபிகஶச்” என்றும் ஸ்தான கூறந்தனரும் பார்த்தகளில் தர்ம சப்தத்தினால் விவகூதிதம் குரு சுச்சுக்கூடியோரும். பெருமானும் சபரியைக் கண்ட வுடனே ஜௌமம் வினவுகையில் “கச்சித் தே குருசுச்சுக்கூட ஸபாஸ சாகுபாஷிணி” என்று உன்னுடைய குருசுச்சுக்கூட நிறைவேறியதா? என்று கேட்டிருக்கிறார். அவனும் தான் செய்த குரு சுச்சுக்கூடையைப் பற்றி ஆணந்தமாக விடை கூறியிருக்கிறார்; ‘இங்கு என்னுடைய பணிவிடையைக் கொண்ட ஆசாரியர்கள் தாநாடு சென்றிருக்கிறார்கள்; அவர்களின் திருவடிவாரம் சென்று சேர எனக்கு அனுமதி தந்தருள வேணும், என்றும் கோரியிருக்கிறார். இத்தகைய தருமம் குறைவிடத்தில் இல்லாமை பற்றியே அவன் தந்த வணவுகளைத் திருவுள்ளம் பற்றவில்லை என்பத் பேராசிரியர்கள். ஆர்ஜுவமே வடிவெடுத்த பெருமாள் குறைவிடத்தில் “ந ஹி வாத்தே ப்ரதிக்ரஹே” என்று சொன்னது கூடந்தானே, இது கூடுமோ? என்கி சங்கையொன்று சேஷித்து திற்கிறது. கேண்மின்; இந்த வார்த்தைக்கு ‘நான் யா ரிடத்திலும் எதுவும் பெற்றுக்கொள்ளமாட்டேன்’ என்றே பொருள்படவேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை; ‘உன்னிடத்தில் வாங்கிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை’ என்று சொல்லுவதாகவும் பொருள்படும். அப்படி விருப்பமில்லாகமக்குக் காரணம் கீழே நாம் விவரித்ததே.

வெதாந்த பாசிரியர் ஸங்கஸ்ப ஸுரீயோதயத்தில் ஆரூவது அங்கத்தில், விவேகன் ஆளந்தமாப் பாடுவதாய்" வைத்து அற்புதமான "வொரு சூலோக மியற்றியுள்ளார்; "பகவதி டரத்தாரே புக்திஸ் ததா சபரீகரே" என்பது அதன் மூதற்பாதம். "ஐயதி லவிதோத்துங்கா 'பிருத்திஸ் தசாஸ்யிபோரிதி'" என்பது கடைப்பாதம்; பெருமானுடைய நடவடிக்கைகளை விமர்சித்துப் பார்த்தால் ஏற்றமான சரிதை ஒரு புறம், அதற்குப் பிரதிகோடியான தாழ்வான 'சரிதை மற்றொருபுறம் காண நின்றதே! என்கிறோ. விச்வாமித்ர முனிவர் பக்களிலே பணிந்து நின்றுரென்று ஒருபுறம். குரக்கரசன்ன் ஸுக்ரீவனிடத்திலே பணிந்து நின்றுரென்று மற்றொருபுறம். பரசுராம னுடைய தவத்தைச் "சிதைத்தாரென்று ஒருபுறம்; ஒரு ஷாத்ர ஐந்துவான காக்கையின் கண்ணின்கீதைத்தாரென்று மற்றொருபுறம். மஹர்ஷியான பரதவாஜருடைய ஆசர்மத்திலே அமுது செய்தாரென்று ஒருபுறம்; வேடுவிச்சியான சபரியின் கையாலே அமுது செய்தாரென்று மற்றொருபுறம். ஹர்ரஹ! இவையென்ன சேராச் சேர்த்திகள்! என வியந்து கூறுகிறபடி. இந்தால் சபரி கையாலே அமுது செய்தருளினது பரதவாஜரமத்திலமுது "செய்ததோடொக்க மதிக்கத்தக்கதென்று காட்டினாபடி.

58 பம்பாதிரே ஒற்றுமதா ஸங்கதோ வாநரேண ஒற

பிராட்டிக்கையைப் பறிகொடுத்துப் பெரிய விடையாறரயும் ஸமஸ்கிரித்து "ராஜ்யாத் ப்ரம்மசோ வநேவர்ஸோ தங்டா ஸிதா நஷ்டோ நவிஜூ:, சந்தர்சீயம் மயாலக்ஷ்மீர் நிஸ்தஹேதமி பால்கம்." என்று பரிதபித்துக்கெரண்டே பம்பைக்கரைப்பைப் போந்த பெருமாள். அத்த பம்பாஸ்ரஸ்ஸின் ஸந்திவேசங்களைக் கண்டு பொறுக்கொண்டத் துயரத்தில் ஆழ்ந்திருந்தார்.. இந்திலிவ்வமயில் இவர் தேறுவதெங்கணேயோ? என்று அணிவரும் வயிறு பிடிக்க வேண்டியிருந்தது. அப்போது விதிவசமாக மாருதாந்தம் ஜூரான திருவடி அங்கு, நேர்ப்பட்டார் என்று சொல்லுகிற மஹர்ஷி "ஒற்றுமதா ஸங்கதோ வாநரேண ஸः"; என்று, சொல்லாமல் 'வாநரேண ஒய் என்றார். (ஓ) என்றது ஸந்ததோஷக்குறி. தைவாதீனமாகப் பெருமானுடைய உதயிர் பிழைத்தது! என்று ஸந்ததோஷம் பொங்கிச் சொல்லுகிற வாட்ததை. "காட்டிலே வழிபறியுண்டவர் தாய் முதத்திலே விழிக்குமாபோலே" என்பது, ஆசாரியர்களின் அருளிச் செயல். அதாவது, ஒருவன் காட்டிலே வாழி போகும்போது கள்ளர் கையில்கப்பட்டு ஸர்வஸ் வந்ததையும் பறிகொடுத்துவிட்டு வருந்தா நிற்கையில், தாய் வந்து முகங்காட்டினுள் ஆசவளிக்கி, நேருமாபோலே வழிபறியுண்டு. பெருமாள் ஆசவளிக்கப் பங்காகந் திருவடி வந்து முகங்காட்டினுரென்கை. மேலுதாழித்து ஆசாரிய ஸுரீ ஸுரீக்தியை வடமொழியின் மொழி பெயர்த்த கொவிந்தராஜார்யர் "சோரை: வநே அபல்குதஸர் வஸ்வஸ்ய ஸ்வஜநந்தந்தமுக" என்பது, (ஸ்வஜநமுக) என்று அச்சில் விழுந்திருக்கின்றது. இந்தமாறுபாட்டில் பொருள், சிதையவில்லையென்று நினைக்க லாமானுறும் (ஸ்வஜநந்தமுக) என்றே ஆசிரியர் எழுதினதென்று தத்துவமுணர வேணும்.

59 ஒற்றுமத் வசகாச் சைவ ஸுக்ரீவண ஸமாகத:; ஸுக்ரீவாய ச தத் ஸங்கம் சம்லத் ராமோ மஹாபல:

அடுத்த சூலோகத்தில் பெருமானுக்கும் ஸுக்ரீவ மஹா ராஜர்க்கும் அக்கிலாக்கமாக நட்பு நடந்தமை கூறப்படுகிறது. பெருமாள் ஸுக்ரீவனை சரணாக்கி

செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இதைக் கொண்டு சிலச் செனுமாள் பக்கவிலே குறை நினோப்பதுண்டு. ஸுக்ரீவனேடு ஸக்ஷயம் செய்து வரல்கை வகுத்தாரே, அது அவ்வளவு பொருத்தமான காட்சியமன்று; ராவண ஸம்ஹாரத்திற்குத் துணை தேடு கிற பெருமாள் அந்த ராவணனினாலாவில் சுழற்றியதற்கு மத்து வீரனுன வரலிகையாக துணை கொண்டு அந்தயாலமாக ஸமீற்றிதம் பெறலாமாயிகுக்க, குடிப்பலனுனா—, ஸுந்தரீ வகைத் துணைகொண்டதற்கு உசிதவேதியின் செயலாக இல்லையே யென்று சங்கிக்க வேண்டாதபடி. இங்கு “சம்ஸத் ராமோ மஹாபல:” என்றால் சம்ஸத்-அசம்ஸத் என்றபடி. ஸங்குபம்; ஆர்ஷத்ரயோகம். [மஹாபல:] பெருமாள் ராவண ஸம்ஹாரத்தைத் திருவுள்ளத்தில் நினைத்தவரேயல்லர். அது செய்ய வேண்டினாலும் இதர அந்பேஸுமானமிகுக்கில் குறையற்றவர்களிற்கிருஞ்சனிப் பார்க்கும்போது, இராவணன் ஆயிரந்தோள் “வீரனுனகார்த்தவீரியனிடத்தில் பங்கப்பட்டவன். அந்த கார்த்தவீரியனே ஒகோக்குல மன்னரை மூவெழுகால் ஒரு கூர்மாவால் போக்கியு தேவனுன பரசுராமனிடத்தில் பங்கப்பட்டவன்... அந்தப் புராமனே என்றிச் வலிகள்டு போவென்றெதிர்வந்து தன்விட்டினேடும் நவத்தை பெரிர் வாங்கப்பெற்றுப் பெருமாளிடத்தில் ‘பங்கப்பட்டவன்’ என்பதை நன்கிறிக்கின்றேன். இப்படிப்பட்ட மறைவிரஸார்வபளமரான் பெருமாள் செயல்லாவர்க்களைக்கின்றாக, அலைத்தானென்று ஆண்டாளருளிச் செய்தபடி “இராவணனினா அவலீஸியாக” மூடிக்கல்லவரென்பது நிஸ்ஸந்தேஹமும் நிர்வீவாதமுமான விஷயம்! ஆகவே ஸுந்தரீவகைத் துணை கொண்டானென்பது அஸம்பாவிதம்! தனபந்து வென்றும் நீநதயானுவென்றும் முறையிடப் படுகிற தமது ‘பெருங்குண்த்தை ஏந்தவில் விளக்கிக் காட்டிவேண்டியு’ பெருமாள் ஸுக்ரீவகைப் ‘பரிக்ரஹித்தது’ “‘க்லீமாயும் கிரியும்’ பரிமாவும் ‘நிரியும்’ கானம் கடந்து போய்ச், சிலையும்” கலையும் துணையாகச் சென்றால் வேன்றிக் கெருக்களத்து” என்று திருமங்கையாற்றவர் அருளிச் செய்தபடி ‘பெருமானுக்குத் தமது சிலையுங்கலையுமே துணையல்லது’ வேறெதுவும் துணையும்ன்று. ‘ஆற்றத்துபார்க்கின் அத்தச் சிலையும் கலையும் கூடத் துணையல்ல;’ ‘விபிளைன்’ பரிக்ரஹப்ரகரணத்தில் “‘குங்குலயக்ரேண தாந் ஹந்யாம் இச்சந் ஹரிகணேச்வர!..’ என்று ஸுக்ரீவகையே” தோக்கிப் பெருமாள் பணித்ததை ஆராயுமிடத்து ‘இது நன்கு விளக்குமான்றே. இச்சந் என்றதற்குப் பொருள் ஸங்கலபமாத்ரேண என்பதேயான்றே? இவ்விடநாயக்களையெல்லாம் ஹங்குதயத்திலடக்கியாயிற்று இங்கு ராமேஶ்வரமாபல:’ என்றாலும்.

86 துபிரிச்யச வங்காயாம் ராகுலேந்தரம் விபிளைணம், க்ருதக்ருத்யஸ் ததா ராமோ வித்வர: புமோத ஹ.

இந்தச் சோகத்தில் ஸுந்திரனுப்பவாலுடைய பட்டாரிஜோகமும், அதனுல் பெருமாள்கூடந்த திருவுள்ளவுகப்பின் மிகுந்தியம் அற்புதமாக : பேசப்படுகின்றன. மேல்யத்த காண்டத்தில் விபிளைனானுக்கு முடிகுட்டிய வூரை ய இரண்டிடங்களில் வாஸ்மீவி, மூலிவரால் கூறப்பட்டுள்ளது. விபிளைனான் அரசா: நாஸ்வகுடன் ஆராம வள்ளிதானம் வந்து சேர்ந்து, ஸுக்ரீவாநிகளின் வாதவிவாதங்கள் முடிவுபெற்று. பெருமாள் அவகை ஸவிகரித்தஞ்சினானு (யத்) பதிலொட்டாம் உக்கத்தில் சொல்லத் தலைக்கட்டப்பட்டது. அடுத்த பத்தொல் பதாவது ஸமீக்ஷ்தியு—விபிளைனுட்வாயீப் பெருமாள் அழுந்தக் கட்டியகைத்து மகிழ்ந்து ‘ஸமுத்தால் நின்றும் தீச்தத் கொண்டந்து இவ்விபிளைனா ராகாலை ராஜானுக என்று விடுப் பத்தின்படி அடிஜோகம் செய்வாயாக’ என்று துணையோனுக்கு நியமித்து கடத்தின பத்தாசச் சொல்லப்

பட்டது. மேலே ராவணவதமாகி அவனுக்கு தற்றனச் சடங்கும் நடந்தேறிய பின்னர், நூற்றுப்பதினாந்தால் ஸர்க்கந்தில்-விபிட்னைன் இனோபெருமாள் சீரிய சிங்காசனத் தில் அமர்த்தி மறுபடியும் பட்டாபிஷேகம் செய்து வைத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. ஸாக்ரீஸ் மஹாராஜாக்கு வாலிவதமான பிறகு கிண்கிந்தா ராஜ்யாபிஷேகம்; விபீஷணனுக்கு மூன்றும் பின்னுமாக இருக்குமை; இதைப்பற்றிப் பிறகு சிமரிப் போம். ப்ரக்குதம் ‘அப்பீசிய ச ஸங்காயாம்’ என்கிற சூலோகத்தினுல் கூறப்படுகிற அபிஷேகம் முடிவாக நடத்தக்கூடிய தெரிவிப்பதாகும். அதிலும் சிறிது வேற்றுமையுள்ளது. அதாவது, பிராட்டி அக்னிப்ரவேசம் பண்ணிந்த தன்னுடைய பரிசுத்தியை ரூதலித்துப் பெருமாளருகே சேர்வதற்கு மூன்னமே விபீஷணபட்டாபிஷேகம் நடைபெற்றுவிட்டதாக மேலே கதாஸ்திரப்ப மூன்ஸது. இங்கு ஸீதாஸ்மாகம் மேல்லாம் முடிந்த பிறகு அது நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது. இந்த பெள்ளவர்பாயம் கணிசிக்கத் தட்கதன் ரெள்ளு கொள்க. இருக்குமை நடந்த பட்டாபிஷேகத்தை ஒருசேரச் சொல்லி மூடித்தனரென்றும் கொள்ளக்கூடவது.

விபீஷணஞ்சும்வான் வந்து சேர்ந்த வுடனே நடத்திய பட்டாபிஷேகத்தைப் பற்றிக் கூறத்தாழ்வான் அதிமாருஷஸ்தவத்திலே சில கேள்விகள் விநோதமாகக் கேட்கும் முகத்தினுல் வெளியிட்டதற்குள்ள தொகுத்தவார்த்தத்தை விவரிப்போமில்குச் சிறிது. (சூலா 24) “அப்பிம் ந தேரித ந ஜிக்யித ராஜ்யாஸேந்த்ரம் நெவாஸ்ய ஜஜ்ஞித யதா ச பலாபலம் நவம். நில்ஸம்சயஸ் ஸபநி தஸ்ய பதேப்யவிஞ்சஸ் தஸ்யாநாம் கதமிதம் ரா விபீஷணஞ்சு.” மஞ்சுய பாவனை ஒரு புறமிருக்கச் செய் தேயும் பரதவைகாந்திமான ஸத்யஸங்கலபத்வத்தையும் இடையிடையே வெளி விட்டதற்குள்ளமையுமுண்டு என்று காட்டுவது இங்கு ப்ரதான விவகூதிதம். இராமபி ராணே! கடலீக் கடலீக வேண்டிய காரியம் பலீயஸ்ஸாக இருந்தது; அதனைக் கடத்து இலங்கைக்குச் சென்றுமூலம் வரபல புஜபலங்களாலே அப்ரத்ருஷ்யனுள் இராவணனை ஜூயிக்க வேண்டிய காரியம் அதற்கு மேலே பிரபலமாயிருந்தது. இருக்கச் செய்தேயும், கடலீக் கடலாமலும் இலங்கையைச் சோனிக் கெல்லாமலும். அவன் வெல்லக் கூடியவன்தானு வென்று அவனுடைய பலாபலங்களை விசாரித்துத் தெரிந்து கொள்ளாமலும் அவனுடைய ஸ்தானத்திலே அவன் தம்பியான விபீஷணஞ்சும்வான் அபிஷீகத்தனுக்கின்று என்னதைரியங் கொண்டு? என்பது கேள்வி. இது பெருமானையே நோக்கிக் கேட்டிருப்பதால் அவர்தாமே விடையருளிச் செய்யவேணுமென்பது திருவுள்ளம் போலும். இது ஒன்றாதப்ரச்நமே யொழிய அங்காத ப்ரச்நமன்றத் தால் ஆழ்வான் திருவுள்ளத் திலுறையும் விடையை விளக்குவோம்.

பெருமாள் கடலருகில் வந்து சேர்ந்தவுடனே இக்கடல் கடற்கு செல்வது எங்களேயென்று மிகவும் விசாரமுறுவதாகக் காட்டியது ஒரு புறமிருப்பினும், “தபஸா ஜேதுபந்தேந ஸரக்ரோச்சோஷனோந வா, ஸர்வதா ஸாஸ்மாத்தோஸ்மி ஸாகரஸ் யாஸ்ய ஸங்கநே” என்று தமக்குக் கடல் கடத்தல் மிக வெளிதே யென்றும் காட்டி யிருப்பதனுலும், ராவணனையும் வென்ற காரித்தனியினையும் வென்ற பரசுராமனையும் வென்ற தமக்கு ராவணாஜயம் ஒரு பொருளோ வென்று மதித்திருக்கையாலும் கடல் கடத்தலும் ராவணாஜயம் செய்து விட்டதாகவே திருவுள்ளமென்னக் குறையில்லை. விபீஷணனுக்கு மூதல் மகுடாபிஷேகம் நடந்திவைக்கும் ஸழயத்தில் அவனை நோக்கி “ஆக்க்யாறி மம தந்வேந ராஜ்யாஸாதம் பலாபலம்” என்று, அரக்கர்களின் பலாபலங்களை உள்ளபடி சொல்லுமாறு கேட்டிருக்கிறார் பெருமாள். இதனால் தமது

திருவள்ளத்தில் ஒரு புறம் விசாரமுமிருப்பதுபோல் தொன்ற நின்றுலும், இங்கென்னி அந்யார்த்த மென்பதை நம் ஆசார்யர்கள் மருமமறிந்து விளக்கியுள்ளார்கள்

எங்கனேயென்னில், பிரீவசன பூஷணத்தில் (228) “விபீஷணரீஜ ராவணன்* குல பாம்ஸநம் * என்று; பெருமான் இங்வாகுவம்ச்யராக நினைத்து வார்த்தையருளிச் செய்தார்” என்று பின்னை லோகாசார்யருடைய பூஷலுக்கு. இங்கு ராவணன் குல பாம்ஸந மென்று சென்றதின் பொருள் அனைவர்க்கும் அநாயாஸ விதிதம்; பெருமான் இங்வாகுவம்ச்யராக நினைத்து வார்த்தையருளிச் செய்தது எங்கேயென்பதை மண வாளமாழுவிகளின் வியாக்கியானங் கொண்டயறிய வேண்டும். மாழுவிகளின் பூஷலுக்கு வருமாறு;—‘இங்வாகுகுலநாதரான பெருமான் இவளை ஆதரபூர்வகமாக அங்கிகிரித்தவனந்தரம் * ஆக்க்யயாஹி மம நத்வேந ராக்ஷஸாநாம் பலாபலம் என்று, ராக்ஷஸருடைய பலாபலமிருக்கும்படியை நமக்குச் சொல்லுவது மென்கையாலே இவணை ராக்ஷஸஜாதீயனுக நினையாதே திருத்தம்பிமாரோபாதியாக அமீமானித்து வார்த்தை பருளிச் செய்தாரென்கை” என்று. உண்மையில் பெருமான் இங்கு ராக்ஷஸஜாதீயனை நேரே நோக்கியருளிச் செய்யும் வார்த்தையில் “பொலாங்யாகாஞ்சும், என்றே” தவதீயாநாம்” என்றே சொல்லியிருக்கவேண்டுமேயல்லது; இங்கனம் சொல்லியிருப்பது பொருந்தாதன்றே. பஞ்சவடியில் வந்த குர்ப்புணர்க “விபீஷணன்து தர்பாந்மா நது ராக்ஷஸ சேஷ்டித;” என்றவள் ராக்ஷஸஜாதீய தவதையினாசத்து ராக்ஷஸசேஷ்டையில்லை யென்றுள், பெருமான் ராக்ஷஸஜாதீய யை தொலைத்துப் பேசினாயிற்று. ஏவஞ்ச * ஆக்க்யயாஹி * இந்யாதி பீரக்குதச்வோகமானது பலாபல ஜிஞ்ஞாஸையினால் தோன்றியதன்று; விபீஷணனுக்கு இங்வாகுவம்ச்யத்தை ஸ்தாபிக்கத் தோன்றியதத்தினை என்றதாயிற்று.

எடுத்துக்கொண்ட அமீமாநுஷ ஸ்தவச்லோகத்தை இலிருமதிப்போம். [தில் ஸம்சயஸ்ஸபதி தஸ்ய பதே விபீஷணம் கதம் அப்யஸிஞ்ச:] என்பதை வினாவோடே தலைக்கட்டியுள்ளார் ஆழ்வான். ஸத்யகாமத்வ ஸத்யஸங்கஸ்ப, வங்களீர் தேவரீர் மறைத்துக் கொண்டு அவதரித்ததாக்க காட்டினுலும் சிதையிலே ‘ப்ரக்குதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி’ என்றருளிச் செய்ப; படி அஜைத்தஸ்வபாவராயே அவதரிக் கீராகையாலே நாம் நினைத்ததை நினைத்தபடியே பத்தும் பந்தாசுச் செய்து தலைக்கட்டவல்லவா மெங்கிற துணிவு கொண்டே முந்துறமுன்னம் அஷ ஹுக்கு அபிஷேகம் செய்தநுவினீரென்பது ஆழ்வாஜுடைய திருவள்ளாந்திலோடிக்கிட க்கும்ஸமாதானம். இங்குச் சிலர் சொல்லுவ தோன்றுண்டு; விபீஷணனுக்கு அப்யமவித்து அவனைத் தன்பக்கவிலை அழைத்துவரும்படி மஹாராஜர்க்கு தீயமித்தபொது ‘விபீஷணே வாஸாக்கவ! யதிசா ராவணன ஸ்வயம்’ என்று. ‘என் கண்ணுக்குப் புலப்படாதே கடக்க நின்று அபயம் வேண்டினவன் விபீஷணன்றிக்கே மாறு வேடம் புஷ்ட ராவணர்க்கவென்று தெரிந்தால் அவனையும் விட்டாதே நாராதாமாகக் கொண்டவாயாக’ என்று சியமித்தவராகையாலே எங்கேச்வரராவை ராவணைரப் பரிக்ரஹமிப்பதி லும் பெருமானுக்கு நப்பாசைசுள்ளதாகத் துரியவருவதால் ஏதோ ஸ்பாஜமாத் ரத்தையே தோக்கி அங்கிகிரித்தருளுகிற தம்முடைய ஸ்வபாவ விசேஷத்தினாலே ஒரு கால் அவனை அநுக்ரஹிக்க தேர்ந்து விட்டால் விபீஷணன் அவனுக்கு அடிமைப் பட்டிருக்க பீர்ந்து விடுமோ வென்று சங்கித்து அதற்கு இடமறும்படி முன்னுடியே விபீஷணனுக்கு முடிகுட்டிவிட்டாரென்று. இங்கனே சொல்லுவதில் அநெளசித்ய

மொன்றுவில்லை. ‘செல்வ விபீடனைற்கு வேற்க நல்லானே’ என்று திருமங்கை யாழ் வாரருளிச் செய்தபடி விபீஷணாற்வான் பக்கவிலே பெருமாளுக்குத் தனிப்பட்ட தோர் அன்பு அபஸபிக்க வொன்னுத தாகையாலே அவனுலே ஸ்ரீரங்கஹீ ஸம்ருத்த மாக வேணு மென்றும். “யின்னிலங்குபூண் விபீடனை நம்பிக்கு, என்னிலங்குதாமத் தளவுமரசென்ற” என்று பெரியாற்வாரருளிச் செய்தபடியே அவனுக்கு சிரஞ்சிவி பதவியையளித்து ‘மன்னுடைய விபீடனைற்கா மதினிலங்கைத் திசைநோக்கி மலர் கண் வைத்து மசிழ்வேணுமென்றும் பெருமாளுக்குத் திருவள்ள மிருந்த தென்னத் தட்டில்லை. ஆக, ஏத்பாத்ர ஸார்வ பெளமனுன் விபீஷணாற்வான் பக்கவிலே காட்டி யருளின விசேஷா-மீமானம் மிகப் பொருந்து மென்றதாயிற்று.

இனி *அபிசிச்ய ச ஸங்காயாம்* என்கிற ப்ரக்ருதச்லோகத்தினுள்ளிறங்கிச் சில ரஸவிசேஷங்களையநுபவிப்போம். இதில் உத்தரார்த்தந்தில் ஒவ்வொரு பதமும் மதிப்பிலாத மாஸிக்கம், [க்ருதக்ருத்யஸ்தத: ராமோ வித்வர: ப்ரமுமீமாத ஹ] ராம: தநாக்ருதக்ருத்ய:, தநாராமோ (பழுவ); தநா வித்வர:; தநா ப்ரமுமீமாத; இக்தனைக்கும் மே: (ஹ) என்பதோன்று. இவ்வளவுக்குஞ் சேரப் பூர்வார்த்தம் எப் படியிருக்கவேணுமென்னில்; “வித்துற்ய ச ஸங்காயாம் ராக்ஷஸ்வரம்” என்றிருந்தால் நன்றாம். அறுக்க அறுக்க அடுத்தடுத்து முனைத் தெழுந்த தலைகளை வொட்டி வீற்றிட : வானை உயிர் மாய்ந்துப் பெருமான் க்ருதக்ருத்யரானுர். உச்சம் பூரித்தார் - எவ்வருல் இது பொருந்தும்; விபீடனை தலையிலே முடிவை வைத்து க்ருதக்ருத்யரானுரேன்பது என்னே? க்ருதக்ருத்ய:என்று யாரைச் சொல்லுவதற்கு? க்ருதாநி க்ருத்யாநி (ஸகலாநி) யேந ஸ: - க்ருதக்ருத்ய:; செய்யவேண்டிய காரியங்களை யெல்லாம் செய்து தலைக்கட்டினவர் யாவரோ, அவரையாயிற்று க்ருதக்ருத்ய ரென் பது. காடேறப்போந்தபெருமான் மின்டு திருவயோத்திக் கெழுந்தகருளித் தாம் திருவயிலோம் கண்டறாளிலுலன்றே க்ருதக்ருத்யராவது. அந்தகு முன்னமே க்ருதக்ருத்ய ரானுர், வித்வரரானுர், ப்ரமுதிதரானு ரென்கை கூடுமீவன்று சங்கிக்க நேரும். இக்கே தம்பினையருளிச் செய்வதொரு இன்கவைப் பொருளுண்டு; அதாகிறது. பரதாற்வான் முடி சூடமாட்டேன்று இருப்பத்தது போல இவனும் இருப்பில் செய்வதென்கி முடிக்கு இருப்பதை இஷ்வாகு வம்சயர்களுக் கெல்லாம் பணியாயிற்றே; இவனும் இஷ்வாகு வம்சயனுயிட்டபடியாலே அவ்விருப்பு இவனையும் தொடருமோவன்று அஞ்சியிருந்தார் பெருமான். இவன் இருப்பிக்காடே எளிதாக இசைந்து நின்றபடியாலே திருவள்ள முகந்து ‘இதாநீம் க்ருதக்ருத்யோஸ்மி’ என்றார் பெருமான்; அதை மஹர்ஷி ‘க்ருதக்ருத்யஸ் ததா ராம:’ என்று அனுபாதித்தார் என்று. இது ரஸோக்தியின் பாற்படும். சாஸ்த்ரார்த்தமிருந்தபடி கேள்வி. விபீஷணாற்வான் விஷயமொன்றேயன்று; “ய: கச்சிதேவ யதி கிஞ்சந ஊந்த ஜந்துர் பலயோ பஃஜுத பகவந்த மந்த்ய சேதா:, தம் ஸோயமித்ருச இயாநிதி வாப்யஜூநந் ஷஹ வைநதேய ஸமமப்யராக்ரோஷி.” என்று ஆழ்வானருளிச் செய்தபடியே இன்றூக ஒருவன் வந்து அடிபணிந்தாலுங்கூட. அவன் திறத்தி ஸம்பெருமான் காட்டியருணும் அன்பு அப்ரமேயமாய் அவனுடைய காரியத்தைக் காபுருஷன்லனே? தன்னை யடுத்தவனுடைய காரியத்தைக் காபுருஷன்லனே?

க்ருத்யா: ப்ரதிஷ்டந்தே ம்குத்யும் ப்ரிய:விவாதிதீம்.” என்று ப்ரஸித்தமான மதுமாஹர விவசனத்திலுள்ள அக்ருதக்ருத்ய க்ருதக்ருத்ய சப்தங்களை இங்கு ஸ்மரிக்கலாகாரது. “விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்வதோ யே தேஷாம் ராஜை; ஸர்வயஸ்தாஸ் ஸமாப்தா.” இத்யாதிப்படியே க்ருதக்ருத்யர்களாக மதிக்கப்படுகிற பரமைகாத்து களின் தன்மை நம் போலியர்க்கு அநுகரணையாகு மத்தலை. நம்மாழ்வார் திருவாய் மொழியில் வானமாமலைப் பதிகத்திலே “செய்த வேண்வியர்வைஶத்தேவர்” என் கொண்டாடின அதிகாரிகள் பகவந் விஷயத்திலே செய்யவேண்டுவன வெல்லாம் சொற்று தலைக் ட்டி மார்பிலே கைவைத்துறங்குமவர்கள். ஸ்தோத்ர சத்தந்த்தில் (18) *வசி வதாந்ய * இத்யாதிச்லோகத்தில் க்ருதி என்பதற்கு வியாக்கியான மியற்று நின்ற வேதாந்தவாசிரியர் ‘க்ருதி - ஆச்சிரித ரகுணை க்ருதக்ருத்ய:; ததுக்தம் *அபிவிச்சப். இத்யாரப்ப க்ருதக்ருத்யஸ் ததா *இதி’ என்று பவாரிததா இங்குக் குரிக்கொள்ளத் தக்கநு ஆக, ஆச்சிரிதர காணத்தைத் தங்பேருக ஸ்தோத்து அதைத் தலைக்கட்டட்டுக் கூடுதலாக விழுது க்ருதக்ருத்யவைன்றதாகிறது. பகவந் கீதை ஒன்பதாமத்யாயத்தின் முடி விழுவனா *மர்மா பவ மந்பக்த: *என்னும் சுலோகபாஷ்யத்தின் தாத்பர்ய சந்திரி கையில் “ஆச்சிரிதஸ்ம்ரகாணம் ஸ்வலாபம் மத்வா ப்ரவர்த்ததே” என்றநாளிச் செய்திருப்பதும் இதனைக் கணவித்தேயாம்.

[**ததா ராம:**] என்பதை விசேஷ்யவாசகபதமாகக் கொள்வது மட்டுமல்லாமல் ‘ததா ராமோ பழுவ’ என்று தனிவாக்கமாக்கி இதைச் சொல்ல மொரு ஸாபமாக வைத்துப் பேசவர்கள் ரசிகர்கள். ரமயதீ ராம:’ என்றும் ‘ரமதே இதி ராம:’ என்றும் இரண்டு பேடியாக வ்யுத்பத்தியுண்டு. இரண்டாவது வ்யுத்பத்தி இங்கு மிகப் பொருந்தும்; “குஹெந ஸஹிதோ ராம:” என்றவிடத்தில் ‘குஹெந ஸஹிதஸந்தராமோ பழுவ’ என்றும் யோதிப்பது கூடுதல், விபீஷ்ணனுக்கு அபிவிஷாமான பின்பேரும் மை ராமனாக நினைத்தாராயிற்று பெருமான். [ததா விஞ்சவர:] கார்யே காரணைப் சாரதீத்யா ஜ்வரகார்யமான துக்கத்தில் ஜ்வரப்பதோபசாரமிருந்தபடி. ஸஹஸ்ரநாமத்தில் (அனிர்விஷ்ணவ:) என்றெழுது திருதாமமுண்டு. இங்கு நிர்வேதந்தின் அதி ந்தாபாவம் கொள்வதைவிட ப்ரத்வம்ஸாபாவம் கொள்வது சிறக்குமென்பர் ரஸி கர்கள்; நமக்கு நேரும் சோகங்கள் கர்மாஸைம். அவனுக்கு நேரும் சோகம் க்ருபதீனம். அடியார் குறையுற்றிருக்குமன்று தாப குறையற்றிருந்தானவ்கை ஒது பொருளான்றே. திருவாய்மொழியில் *துயரறு கடரடி* என்றவிடத்தில் “துயரறுக்குஞ் கடரடி யென்று பொருள் கொள்வர் முன்னேர: நுயரறுந் சுடரடி. யெப்பர் எம் பெருமானூர் அதாவது அடியார்கள் துயர்தீர, தான் துயர்தீர்த்தானுயிருக்கிறபடி” என்ற தற்கும் நிதானமிதுவேயாரும். விபீஷ்ணுழவான் மகுடாபிழோகத்தைக் கொருபுகுஷார்ந்தமாக ஸ்தோத்திருந்ததில்லையாகிறேயும் ஏற்காலை ஒருகால் கடற்கரையிலே இது செய்யப் பட்டிருந்ததே யாகிலும் நாகராசபந்த காஸ்திலை “யந்மயா நக்கு நோ ராஜூராக்ஷஸாதாம் விபீஷண:, தச்சமிஹத்யா ப்ரலப்தப் மாம் ப்ரதஷ்யதி ந ஸம்சய:” என்றும்படி தாம் திருவுள்ளம் தபித் திருத்த துண்டாவையாலே அதை தாபம் தீந்த ரட்சோவிற்று. தாபம் தீந்தவாலேயான [ப்ரமுஹாத] ஸந்தாபம் நடையாடியிருந்த விடங்களாடங்கலூம் ஸந்தோஷம் குடிபுகப் பெற்ற தெள்கை. ‘ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பாறுமவலே’ என்கிற பிரீவசத பூஷண நில்லைக்கு இங்கே நினைக்கத்தகும். ஸஹஸ்ரநடாந்தி: பரத்தி: பரமஸ்பர்டல்

துவ்ட:புவ்டச் சபேசுண: , ராம:” என்றவிடத்தில் துவ்ட:- ஸந்தோவித்தவர்; தசரதாத்மஜத்வலாபத்தாலே ஸந்தோவித்தவர்” என்று பட்டர் பாஸ்யமருளிச் செய்கிறார். இதன்படி அவதரித்தவன்றே ஸந்துஷ்டராயிருந்தாலும் [ததா ப்ரமு மோத]அது ஸாமாந்ய ஸந்தோவர்; இது விசேஷஸந்தோவுமென்கிறது. [ஹ] ‘ப்ரமு மோத’ என்பதனுலே காட்டின ஸந்தோஷம் பெருமானைச் சேர்ந்தது; (ஹ) என்பதனுலே காட்டப்படும் ஸந்தோஷம் மறூர்ஷியைச் சேர்ந்தது. கதை சொல்லிப் போருமளவேயன்றிக்கே ஏறுபவத்தில் ஆழங்காற்பட்ட படி.

மேல் யுத்த காண்டத்தில் நூற்றிருபதாம் ஸர்க்கத்தில் ஒரு சிறு கதை காணப் படுகிறது. (அதாவது) பெருமான் தேவேந்திரன் முன்னே கைகூப்பி நிற்க, இந்திரன் பெருமானை நோக்கி ஏதாவது வரம் வேண்டிக் கொள்ளுமாறு கூற, பெருமான் “யதி ப்ர்தில் ஸமுத்பந்தா மயி தே விபுதேச்வர!, வக்ஷ்யாமி குரு மே ஸத்யம் வசநம் வத தாம் வா!. மம ஹேதோ: பராக்ராந்தா யே கதா யமஸாதநம், தே ஸர்வே ஜீவிதம் ப்ராப்ய ஸமுத்திவ்டந்து வாநரா:” என்று வரம் வேண்டிக் கொண்டதாக. போர்க் களத்தில் மாண்டொழிந்த வானர வீரர்களைவரும் பிழைத்தெழுந்து மக்கள் மனை விய நோடு கூடிக் களிக்குமாறு வரமளிக்க வேணு மென்று வேண்டிக் கொள்ள, அப் பாடுயோ இந்திரன் வரமளிக்க, ஈகல வாநரவீரர்களும் உறங்கி யெழுந்தாப் போல் எழுந்து நிரங்கில் சேர்ந்து கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு இணங்க கௌங்க ஸம்கூபத்தில் “ தவதாப்யோ வரம் ப்ராப்ய ஸமுத்தாப்ய ச வாநராந். அயோத்யாம் ப்ரஸ்திதோராம:” என்றுள்ளது. இங்கனே மற்றொரு வரமும் பெற்றதாகமேலே கதையுள்ளது. அதைப்பற்றி அடுத்த படியாக எடுத்துக் கொள்ளுவோம். போர்க் களத்தில் மாண்டொழிந்த வானர வீரர்களையெல்லாம் பெருமான் வரம் வேண்டிப் பிழைப்பித்ததாகச் சொல்லப் படுகிறவிதனில் சில விவக்ஷிதங்களுண்டு “தத்ஸர்வம் தர்மவிரப்யோ பதாவத் ஸம்ப்ரபச்யதி” என்று தேவதாப்ரஸாதம் பெற்று அவதரித்ததும் “ந தே வாகந்தா கால்யே காசிதத்ர பவிஷ்யதி” என்று ப்ரக்க்யாதி பெற்றது மான ஸ்ரீராமாயணத்தில் விப்லவமோ உபப்லவமோ சங்கிப்போமல் வோம். “ஆக்மா நம் மாநுஷம் மந்தேயே” என்ற மநுஷ்ய பாவணைக்குச்சேரப் பெருமான் அநுஷ்டித்த;வற்றில் நாம் ஆழந்து உண்மையும் காணவேண்டி யிராநின்றது. எங்கும் ஸ்ரீராமாணம் ஸெவிப்பவர்கள் தனியன்களில் சேர்த்து ஒரு பெரியச்சோகம் அருலந்தித்து வரக்காண்கிறோம். (அதாவது) “வைகேவரீஸஹிதம் ஸாரத்குமாதலே வைறுமே மஹாமண்டபே மத்யேபுஷ்பக மாஸநே மணிமயே வீராஸநே ஸாஸ்திகம்; அக்ரே வாசயதி டரபஞ்ஜுதஸாதேதத்வாம் முநிப்ய: பரம் வ்யாக்க்யாந்தம் பரதாதிபி: பரிவந்தம் காமம் பஜே ச்யாமலம்” என்பது. பரதாழ்வான் முதலானார் அனைவரும் புடைகுழி, திருவதி எதிரேயிருந்து ஸ்ரீராமாயணம் ஸெவிக்க, அங்குத் திரண்டிருந்த மஹர்ஷிகளுக்கு பெருமான்தாமே நத்வம் முநிப்ய: பரம் வ்யாக்க்யாந்தம்)சிறந்த தத்துவார்த்தத்தே ந யெடுத்துரைத்தாக இதில் சொல்லப்படுவது வ்யக்தம். இதனால் ஸ்ரீராமாயணத்தில் மேலவூர்க் கிணக்கும் பொருளிற்காட்டிலும் சிரியஆழபொருள் இருப்பதாகவும் .அதனைப் பெருமான் ந மே பிரவசனம் செய்தநுளினதாகவும் அறிகி ரோம். அதனையே நம் ஆசாரியர்கள் பரம்பரையாகக் கேட்டுணர்ந்து க்ரந்தங்களிலும் பொறித்து வைத்துள்ளார்கள் ப்ரக்ருதத்தில். கேவதைகளின் அழுகையைத் தீர்க்கவந்து அவதரித்து “பாரவா; யைத்தம்பிக்கு வாண்பணையம் வைத்துப் போய்

வானுர்வாழுச் செகுவடைய திசைக் கருமம் திருத்திவத்துவங்கள் திருமால்' என்கிற படியே அவர்களின் குறைகளைத்தீர்த்து வாழ்வித்த பெருமான் அவர்களிடம் வரம் வேண்டி வானரமுதலிகளை வாழ்வித்தா ரெண்கை கணதப் போக்கில் கிடந்தா ஹும், தத்துவமுணர்ந்த கூரத்தாழ்வான் ஸ்ரீஸமக்தியொன்றை இங்கு தாம் காண வேண்டியது அவசியமாகும். ஸாந்தரபாஹாஸ்தவத்தின் முடிவில், "வங்காயுத்த ஹதாந் ஹரிந் தவிஜூஸ்தம் சம்பூக தோஷாந்தம்ருதம் ஸாந்திபத்யபிஜூம் ம்ருதம் தவிஜூஸ்தாந் பாலாம்ச் சவைகுண்டகாந், கர்ப்பஞ்ச ஆர்ஜூநதிஸம்பவம் வ்யத்தரஸ்ஸ் வேநெவ ரூபேணே" என்கிற ஸ்ரீஸமக்தி நமக்குத் தஞ்சம். க்ருஷ்ணவதாரத்தில் செய்த ருளின ஸாந்திபதிப்புத்ரஸஞ்ஜீவநம் வைதிகபுத்ராநயநம் முதலானவை எப்படி ஒரு வரப்ரஸாதத்தினுலன்றிக்கே ஸ்வகிய சக்திவிசேஷ நிபந்தனமாகவேயாயிற்கே அப்படியே வங்கா யுத்தஹதர்களான வாநர விரர்களின் வஞ்ஜீவனமும் - என்று ஸ்பஷ்டமாகக் காட்டியருளியுள்ளார் ஆழ்வான். இவ்வதாரத்தில் இது மட்டுமே யன்று; உத்தர ஸ்ரீராமாயணத்தில், 'செறிதவச சம்புகன் தன்ஜைச் சென்று கொன்று செழுமறையோனுயிர்மீட்டு' என்று குலசேகராழ்வாரு மருளிச்செய்கிறபடி நடந்தேறின ப்ராஹ்மண புத்ரஸஞ்ஜீவங்கும் ஒரு வரப்ரஸாதத்தாலன்றிக்கே பெருமானுடைய சக்திவிசேஷத்தினுலேயே நடந்திருக்கிறது. இதையும் மேலெடுத்த கலோகத்தில் "தவிஜூஸ்தம் ஈம்பூகதோஷாந்தம்ருதம்", என்று காட்டியுள்ளாராழ் வான். ஆகவே போர்க்களத்தில் மாண்ட வானரவிரர்கள் பிழைத்தெழுந்தது பெருமானுடைய அநுக்ரஹபலமே யென்னத் தட்டில்லை. ஆனால் ஸ்ரீராமாயணம் கூறியுள்ளது அபரமாரத்தமா? என்று கேட்கலாகாது; இங்குள்ளதை ஆராய்வோம், இந்திரனை நோக்கிப் பெருமான் தாமாக ஒரு வரம் கோரினவரல்லர்; அவன் தானுகவே "பரிதியுக்தாஸ் ஸ்ம தேநத்வம் ப்ருஹி யந் மநஸேப்பிதம்" என்றான். (அதாவது) 'ராமா! உன் மீது எமக்குப் பரமபரிதியுண்டாகியிருக்கிறது; நெஞ்சிலுள்ளதை எம்மிடம் வேண்டிக்கொன்' என்றான் அம்பரிஷன் தவம்டரியா நிற்ச, ஸர்வேச வரன் இந்திரவேஷம் பூண்டு சென்று 'உக்கு வேண்டியவற்றை வேண்டிக்கொன்' என்ன, [நாஹமாராதயாமி தவாம் தவ பத்தோய மஞ்ஜூவி.] நான் உன்னையாராதிக்குமவன்லேன் காண்; என்னை ஸமாதிபங்கம் பண்ணுபோத போ; உன்னைக்கும்பிடிகிறேன் - என்று அம்பரிஷன் விடைகூறிவதாக ஸ்ரீ விஷ்ணுவதர்மத்திலே காணுநின்றோம். அங்கனே சொல்லுமவரல்லரே பெருமான். பார்லதீபதி திருமழிசைப் பிரான் திருமுன்பே வந்து தின்று 'உமக்கு வரமளிக்க வந்தேன் என்று கூற, அப்போது அவர் தாம் ஒரு கந்தையைத் தைத்துக்கொண்டிருந்தவராகையாலே 'ஹசி செல்லும் வழியிலே நூல்தானும் செல்லுமாறு வரமளிக்கவல்லேரோ?' என்று ரென்று கேட்டிருக்கிறோம். அவ்வண்ணமேயாயிற்று இங்குப் பெருமானுடைய வரப்ராரத்தநையும். யாவச்சக்தி தம்முடைய ப்ரபாவத்தை மறைத்துக்கொள்ளத் திருவுள்ளப்பற்றிய பெருமான் தாமே இந்திரன் வாக்கிலே புதுந்து வரம் வேண்டச் சொல்லு: இத்தார் என்பதே தத்துவமாக இருக்க வருக்கும். இது ஆழ்வான் ஸ்ரீ ஸ்வாத்தியால் விளைந்த தெளிவு என்று கொங்க.

இந்த ப்ரஸங்கத்திலே மற்றொரு வரத்தின் தத்துவமு முனரவேணும். அப்போது பெருமாள் இந்திரனை நோக்கி ‘அகாலே சாபி புஷ்பாணி மூலாநிச, பலாநி ச, தத்யச் ச விமலாஸ் தத்ர திஸ்தேயுர் யதா வாநரா:’ என்று. வானர முகவிகளுள்ள விடங்களில் அகாலத்திலுங்கூட புஷ்ப மூல பல ஜலங்கள் ஸம்ருத்தமாயிருக்க வேணு மென்று வரம் வேண்டியனதாகக் கூறப்படுகிறது. மேலே பரதவாஜ மஹர்ஷியின் ஆச்சரமம் சென்ற போது அங்கு அம்முனிவர்தாமும் “அஹுமப்யத்ர தே தத்மி வரம்” என்று, தாமும் பெருமானுக்கு வரமளிக்க விரும்புவதாகக் கூற, “அகாலபவிநோ வருஷாஸ் ஸர்வே சாபி மருஸ்ரவா:, பலாந்யம்ருத கஸ்பாநி பழுமி வினிதாநி ச: பவந்து மார்க்கே பகவன்! அயோத்யாம் ப்ரதி கச்சத:” என்று, பெருமாள் தாமெழுந்தருளும் வழி யடங்கலும் ஸாபிஷமாக விளங்கவணே மென்று வரம் வேண்டியனதாகக் கான்கிறது; இதைப் பற்றியும் கூரத்தாழ்வானுடைய ஸ்ரீ ஸலக்கி [அதிமாந்துஷ்டவே—30.] “வம்சம் ரகோரநுஜிக்ருஷ்ணரவதீர்ணே திவ்யைர் வவர்வித ததாந்தா பவத்குணைகை:- தவத்ஸெந்திதி ப்ரபவ சைத்ய ஜாஷோ யதா ஹி வருஷாச் ச ஹாந்திமலபந்த பவத்வியோகே” என்பது காணத்தக்கது. ஸ்ரீராம வகுமண ஸீதைகளை ச்ருங்கிபேரபுரத்தளவிலே விட்டுத் திரும்பின ஸாமந்திரர் “விஷ்வே தே மஹாராஜ! ராமவ்யஸநகர்சிதா:, அபி வருஷா; பரிம்லாநா; ஸபுஷ் பாங்குர கோரகா:” என்று தொடர்விப் பெருமாளைப் பிரிந்த துக்கத்தினால் கோஸல தேசமடங்கலும் படும் பாட்டைக் கூறின்தை யெடுத்துக் காட்டி. பிறகு மீண்டு திரு வயோத்திக் கெழுந்தருளும் போது ஸந்தோஷாதிசயத்தினேலையே வழியடங்கலும் செழித்து விளங்கினதாகவும் காட்டியுள்ளாராழ்வான். அவ்விடத்து கடியேணுடைய தத்வார்த்த சிந்தாமணி வியாக்கியானத்தில் எழுதி வெளியிட்டுள்ளவற்றை இங்கு அனுவதித்து நிற்கிறேன்:—“இப்படியாகில் ராவணவதாநந்தரம் பரதவாஜாச்சர மத்துக் கெழுந்தருளின பெருமாளை நோக்கி அபேக்ஷிதமான வரத்தை வேண்டிக் கொள்ளென்று ருடி சொல்ல, வருஷங்களெல்லாம் தளிரும் முறியுமாகவேணு மென்றுப்ரத்வாஜரிடத்தில் வரங்கேட்டதாகவும், அவரும் ‘ததாஸ்து’ என்றதாகவும் பின்பு அப்படியே யானதாகவும் சொல்லுகிற விது கூடுமோ? என்னில், அவாப்தஸ மஸ்தகாயனை நோக்கி வரம் வேண்டிக் கொள்ளென்று விதித்தால் மஹாஷ்வின் முகம் கோணுமைக்கு ஏதேனும் மொன்றை வேண்டிக் கொள்ள வேணுமிறே ... , தோற்றின தொன்றைக் கேட்டு வைத்தாராயிற்று. ... இவ்வளவு போதும்.

90. ராயஸ் எதா மருப்ராப்ய ராஜ்யம் புநரவாப்தவாந், ப்ரஸ்தாநங்கட்டமுதிதோ லோகஸ் துவ்ட: புஷ்டஸ் ஸாதார்மிக:

திருவாய் மொழியில் (7—10—1.) *இன்பம் பயக்க வெழில் மலர் மாதருந் தானும் இவ்வேழுலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற வெங்கள் பிரரான்* என்ற விடத்திற்குப் பொருத்தமாக இந்தச்லோகத்தையுதாஹரித்து நம்பின்னையருளிச் செய்தருளின ஸ்ரீஸ்மக்தியையே இங்கெடுத்துக் காட்டி நிகமிக்க லாகிறது. “மாதாபீதாக்களிருவரும் சேரவிருந்து பரியப் புக்காஸ் ப்ரஜைகளுக்கு ஒரு குறையும் பிறவாதிறே, ஆக இருவருமான சேரத்தியாலே தங்களுக்கு ஆளந்த மூண்டாக, அச்சேரத்தியைக் காண்கயாலே லோகத்துக்கு ஆனந்தமூண்டாக, ப்ரஜை பால் குடுக்கக் கண்டு உக்கும் தாயைப்போல இவர்களுக்குன்... அன ப்ரீதி யைக் கண்டு தியைதம்பதிகள் தாங்கள் இனியராயிருப்பர்களாயிற்று.” ... (90)

ஸம்கோட்டராமாயண ஸாரார்த்த வங்கரஹம் முற்றுப்பெற்றது.

பாலகாண்டத்தில் - இரண்டாவது ஸ்க்கம்.

இமே ஸம்கோபராமாயணச்லோகவிதேஷங்களின் வியாக்கியானம் முடிவு பெற்றது. இவி இரண்டாவது ஸர்க்கத்திலிருந்து சலோகவிசேஷங்கள் எடுத்து உரையிடப் பெறுகின்றன. கதாஸ்ததர்ப்பங்களைச் சுருக்கமாகக் கூட்டிக்கொண்டே சலோகங்களை யெடுத்துக்கொள்வோம். நாரத முனிவர் வான்மீதி மறைவிலிக்கு ஸ்ரீராமபிரானுஷ்டய திருக்குணங்களை விரித்துரைத்து விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுத் தேவலோகம் சென்றுபின், வான்மீதிமுனிவர் உச்சிப்பகவில் நிகழ்த்த வேண்டிய அனுட்டானத்திற்காகக் கங்கைக்கருகான தமஸா நதிக்குச்சென்று, கூட வந்த சிங்யனுன் பரதவாஜை நோக்கி அந்த இவ்யதீர்த்தத்தின் சிறப்பைத் தாம் வருணித்துக் கூறுகின்றார்;

2.5. அங்கமாந்தம் நீந்தம் பாத்வாஜ! நீராயா.

உமனியாம் ப்ரஸ்தாம்பு ஈந்தமதுஷ்யங்கோ பாதா.

வான்மீதிமுனிவர் கவிஸார்வபௌமராகையாலே, கவிசஞ்சுக்கு உபமாலங்காரமே உயிராதலால் அவ்வலங்காரம் பொலியப் பேரின சலோகமிது. இப்போது தாம் அவகாஹிக்கப்படுகும் திவ்ய தீர்த்தத்தை ஸத்புருஷர்களின் திருவுள்ளத்தோடு ஒப்பட்டுப் பேசுகிறார். அக்டயம், மணியம், ப்ரஸ்தாயா என்றெ மூன்று விசேஷங்களும் நீர்நிலைக்கும் ஸந்மநுஷ்யமநல்ஸாக்கும் ஸாதாரணமானவை. நீந்தம் என்பது ப்ரக்ருத விசேஷ்யமாயிருந்தாலும் ஸந்மநுஷ்யமநல்ஸாக்கு விசேஷங்மாகவும் அநுஸந்திக்கவுரியதாகும். இந்த விசேஷங்களை அடைவே வி.பாரிப்போம்.

[அங்கம்] கர்தமமாவது சேறு. அஃதில்லாமலிருப்பது நீர்நிலைகளுக்குச் சிறப்பு. நீர்நிலைகளுக்கு அழுதுருவது தாமரை; அதுபங்கேருலமாதலால் அதற்குரிய சேறு இன்றியமையாததாம். ஆனாலும் அது வெறுக்கத்தகை கர்தமமன்றுதலாலும் சோபாதிசய போவுக்கேயாதலாலும் அக்டயமென்றாலும் பொருந்தியதேயாம். இவி உபமானத்திலே சென்றால் ஸத்துக்களின் திருவுள்ளாரும் அங்கதமமாயிருக்கும். மதல்ஸாக்குக் கர்தமமாவது அழுக்கு. “மன்னை மலமறக் கழுவி என்று திருவாய் மொழியிலருளிச் செய்திறப்படியே மனத்திலே அழுக்கு உஷ்டாதிக் கழிவையுள் றிக்கே நித்யஸுளிகளுடையவும் நித்யஸுளிநாதனுடையவும் அாறுத பாப்மத்தும் போலே முதல்தன்னிலே ப்ரஸக்தியற்றிருக்கை காமக்டோத போப மோஹ யத மாத்ஸர்யாஸுயாதிகள் மநோ மலங்களாகக் கூறப்படும். அவைபான்றும் தலைகாட்டாதிருக்கப்பெற்றது ஸந்மநுஷ்யமநல்ஸா. “அங்கம்—ப.பாதியம்” என்றார் கோவிந்தராஜர். மனஸ்ஸாக்குப் பாபமாலாது காமக்டோதாதி களேயாம். பாப ஹேதுக்களைப் பாபமாகச் சொல்லிற்குக்கொள்ளலாம்.

[தீர்க்கம்] உபமேயத்தில் பரிசுத்த ஜுவம் என்றும். உபமானத்தில் ஸகலகளை இரும் வஸ்லைம் பெற்றதென்றும், பெபோதும் உலருக்கு நன்மையையே... சிந்தித்திருப்பதென்றும் பொருள்படும். மஹான்களுக்கு துவக்குவாற என்றே பெயர் ‘காலை நன் ஞானத்துறை பாதந்தாடிக் கண்பாரது செய்து’ என்றார் திருவிருத்தத்தில் நப்மாற்வார். ஆக, ஞானத்து ஏற்யான்டுதிய மூவும் ஸத்துக்களுடைய

தென்கை, “இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல் தீந்தங்களே யென்று பூசித்து நல்கியுடையப்பார்” என்ற திருவாப்பு மொழியையும் இங்கு அநுஸ்ந்திப்பது.

[ராணியம்.] ரங்கும் போக்குப்—ராணியம். ரமிப்பதற்கு உரித்தானது ரமணீய மென்படும். “ஙல்கு வாமம் ஓராரி சானி ரமணீயம் மநோஹரம்” என்று அமர கோசமாதலால் மநோஹரமென்றபடி. கண்டவர்களின் மனம் தன்னிடத்திலேயே ரமித்திருக்கும்படியான தென்கை. இனி, ஸத்புருஷர்களின் மனஸ்ஸானது ஸ்ரீவைகுண்ட சூரியாப்பதி ஸத்புருஷர்களை விட்டு எம்பெருமான் வந்து ரமிக்கும்படி யானாரு. “பனிச்கடலில் பஸ்ரிகோஜைப் பழகவிட்டோடிவந்து என்மனக் கடலில் வாழவல்ல மாயயனான நம்பி!” என்று பெரியாழ்வாரும், “மலைமேல்தான்னின்று என்மனத்துளிருந்தானை, நிலைபேர்க்கலாகாமை நிச்சித்திருந்தேனே” என்று நம் மாழ்வாருமருளிச் செய்தவை காண்க.

[ப்ரஸ்நாம்பு] தடாகம் தெளிந்த நிரையுடையது. ஸத்புருஷர்களின் மனஸ் ஸோவென்னில்; நிரகத்தானென்றும் நிர்வண்ணனென்றும், நீர்ப்புரை வண்ணனென்றும் ஆழ்வார்கள் நிருநாமம் சாத்தும்படியுள்ள எம்பெருமான் தெளிவுடனே யெழுந்தருளியிருக்கப்பெற்றவிட மென்க. “அப்புவத் ப்ரஸ்நாம்” என்கிறார் கோவிந்த ராஜூர். அதிற்காட்டி இரும் ப்ரஸ்நந்தமான ஜலத்தையுடையதென்றே கொண்டு ஜலஸ்தானத்தில் எம்பெருமானைக் கொள்வது அக்லிஷ்டம். நிருக்கும் எம்பெருமானுக்கும் பலபடிகளாலே ஸாம்யமுண்ட; சில படிகளை இங்குக் காட்டுவோம். இருபத்திரண்டு வகைகளாலே பகவானுக்கு ஜலஸாம்யம் காண்க.

1. நீர் பள்ளத்திலேதான் பாயும், மேட்டில் ஏறுவது அருளம். எம்பெருமானும் ஜாதி முதலியவற்றால் குறைந்தாரிடத்தே எளிதாகச் செல்லுவன்; உயர்த்தோமென்று மார்பு நெறித்திருப்பாரிடத்தே செல்ல விரும்பான். பாண்டவர்கட்காகத் தூது எழுந்தருளும் போது, ஞானத்தால் சிறந்தோமென்றிருக்கும் பீஷ்மாசாரியரையும், குலத்தால் சிறந்தோமென்றிருக்கும் தரோனைசாரியரையும். செல்வத்தால் சிறந்தோமென்றிருக்கும் துரியோதனையும் ஒரு பொருளாக மதியாதே இவை யெல்லாவற்றூலும் தாழ்ந்தவராகத் தம்மை நினைத்திருந்த ஸ்ரீநிதுரருடைய திருமானிகையிலே தானாகவே சென்று *முன்னமே துயின்றருளிய முதுபயோத்தியோ, பன்னகாநிப்பப்பாயலோ பச்சையாலிலையோ, சொன்ன நால் வகைச் சுருதியோ? கருதி நீ யெய்தற்கு, என்ன மாதவஞ்செய்ததிச் சிறுகுடி வென்றான்* [வில்லி பாரதம்] என்று அவர் உள் குழுமுமாறு இருந்து அமுது செய்வதும் செப்தருளினிறே கண்ணபிரான்; ஆகவே பள்ளத்தேயோடிப் பெருங் குழியிலே தங்குமியல்வு ஒக்கும்.

2. நீர் இல்லாமல் ஒரு காரியமும் ஆகாது; அப்படியே எம்பெருமானின்றி ஒரு காரியமுமாகாது. “லோகோ பின்னாருசி:” என்கிறபடியே ஒருவன் விரும்பின்னை மற்றெருகுவன் விரும்பாதபடி. உலகம் வெவ்வேறு விருப்பத்தையுடையதாயினும் எல்லாரும் நீரை விரும்பியோகவேண்டும்; அதுபோலவே எம்பெருமானையும்.

3. நீர்க்குக் குளிர்ச்சி இயற்கை; குடு வந்தேதறி; எம்பெருமானுக்கும் தன்னை இயற்கையாய்ச் சிற்றம் வந்தேறியாயிருக்கும். “நீரிலே நெருப்புக் கிளருமா போலே குளிர்ந்த திருவுள்ளத்திலே அபராதத்தாலே சிற்றம் பிறந்தால்” என்ற முழுகுற்பப்படி தில்யஸ்ரக்தி காண்க.

4. நீர் சுட்டாலும் அதை ஆற்றுவதற்கு நீரே வேணும்; எம்பெருமான் சிறி அலும் அவன்றுனே தெளிவு பெறவேணும். “தருதுயரந் தடாயேல் உன் சரணை வால் சரணில்லை” என்றார் குலசேகரப் பெருமான்; “நிராவஸ்யாபி ந தாவதுத் ஸலேம் மஹேச! ஹாதும் தவ பாதபங்கலூம்” என்றார் ஆளவந்தாரும்.

5. நீர் நம் இவ்டப்படி தேக்கிவைக்கவும் ஒடவிடவும் உரியதாயிருக்கும் எம்பெருமான்படியும்படியே; “ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரீ நிகவிதம் யா பலாத் க்ருத்ய புங்கதே” என்கிறபடியே ஆண்டாள் தான் குடிக்களைந்த மாலையிலே விலங் கிட்டு வைத்துப் புழைக்க நின்றுண்மெபெருமான். பாண்டவாகட்காகக் கழுத்தில் ஒலை கட்டித் தூது போகவிடப்பெற்றனர்.

6. நீரானது மற்ற பண்டங்களைச் சமைப்பதற்குக் கருவியாயிருக்கும்; தனிப் படந் தானே குடிக்கத்தக்கதுமாயிருக்கும். எம்பெருமானுக்கும் உபாயத்வம் உபேயத்வம் என்ற இரண்டு ஆகாரங்களுண்டு. எம்பெருமாரைக் கொண்டு வேறு பலங்களைப் பெற விரும்புவாரும், எம்பெருமான்றங்கூயே ஸ்வயம் புருஷார்த்தமாகக் கொள்வாரும் என்னமை காணக். முந்தினதில் உபாயத்ஸம்; பிந்தினதில் உபேயத்வம் என்று அறியத்தக்கது.

7. அன்னம் முதலானவை தமக்கு; பிரதிநிதிகளை ஏற்றிக்கும்; அதாவது காய்களி கிழங்கு வேர் பால் முதலியவற்றுல் தேவூதாரணம் பண்ணலாம்; நீரானது அப்படி பிரதிநிதியொன்றையும் வைக்கமாட்டாது; நீர்க்கு நீரே வேணும்; அப்படியே எம்பெருமானுக்கும் பிரதிநிதி கிடையாது; குண ருவந்தானத்தாலும் போது போக்கவரிது; “ஒருநாள் காணவாராயே” “அடியேன் தொழ வத்தருளே” என்று பிரார்த்தித்துப் பெற்றே தீரவேண்டும். உணவைப் பொ. குள்களில் அரிசிக்கு பதிலாக கோதுமையோ பாலோ மற்றும் எந்துப் பொருளோ உவரவர்களின் ருசிக்கு ஏற்றபடி வைத்துக்கொள்ளப்படுவதுண்டு. ஆனாலும் நிருக்குப் பதிலாக வேறெதுவும் வைத்துக்கொள்ளப்படுவதில்லை’ நீர் ஒருவராலும் விடமுடியாதது. அதுபோல கள்மஜ்ஞானபக்தி ப்ரபந்தி முதலியவற்றில் எதைவிட்டு எதைப்பற்றினாலும் எம்பெருமான் ஒருபடியாலும் விடத்தகாதவன் என்றதாயிற்று.

8. சோறு உண்ணும்போது நீர் இல்லாமல் உண்ணமுடியாது; அப்படி நீர் வேறொன்றை அபேசிப்பதன்று. எம்பெருமான் படியும்படியே; உபாயாந்தரங்களுக்கு எம்பெருமான் வேணும்; எம்பெருமான் இதர நிரபேசன். “உண்ணல்லான் யாவராலுமொன்றுங் குறைவேண்டேன்” என்றாரே நம்மாழ்வார்.

9. கொள்ளும் பாத்திரங்களின் தாரதம்மியமேயன்றி நீர் தான் குறைய நில் லாநு; எங்கும் நிரம்பவற்று; எம்பெருமானும் கொள்ளக்கொள்ளத்துறையாதவன்; ஹெஷடிற்றெல்லாந் தருங் கோதில் வங்கள். கொள்ளுவாச் குறையேயத்திலை; ஜக்வர்யமே போதுமென்பாரும் வைவஸ்யமேபோதுமென்பாருமாகக் குறையக்கொள்வாருடைய குற்றமே.

10. நீர் ஜவகைப்பட்டிருத்தக்போல் எம்பெருமானும் ஜவகப்பட்டிருப்பன; எங்களே யெளிவி; (1) பூமிக்குள்ளோ பதித்து கிடக்கின்ற நீர், (2) ஆரைண ஜூலம், (3) பாற்கடல் நீர், (4) பெருங்காற்று நீர், (5) தடாகங்களில் தேங்கும் நீர்,

என ஜூலம் ஜவகைப்படும். விடாய்த்தவனுக்கு வேறேரிடம் தேடிப்போக வேண்டாதபடி நிற்கிற விடத்திலேயே உண்டாயிருக்கச் செய்தேயும் கொட்டும் குந்தாலி யுங் கொண்டு கல்லினுல்லது குடிக்கக்கிடையாத பூமிக்குள் பதிந்த நீர்போலே யாய்த்து அந்தர்யாமித்வம்; கண்டு பற்றவேணுமென்று ஆசைப்பட்டவனுக்கு ஹ்ருதயத்திலேயிருக்கச் செய்தேயும் கண்ணுக்கு விஶையமன்றிக்கே அஷ்டாங்கயோக மாகிற யத்நத்தாலே காணவேண்டும்படி யானதிறே இது. (2) விடாய்த்தவனுக்கு, அண்டத்துக்கு வெளியே பெருகிக்கிடக்கிற ஆவரண ஜூலம் போலேயாயிற்று—கண்டு பற்றவேணுமென், ரிருக்கிறவனுக்கு லீலாவிழுதிக்கு அப்பாற்பட்டிருக்கிற பரதவம். (3) அப்படி அதிதாரஸ்தமன்றியே அண்டத்துக்கு உட்பட்டிருக்கச் செய்தேயும் விடாய்த்தவனுக்குக் கிட்டவாரிதான் பாற்கடல் போலேயாயிற்று சென்று காணவரி தாம்படி யிருக்கிற வ்யூஹம். (4) ஸமீபஸ்தமாயிருந்தும் தத்காலத்திலிருந்தவர் களுக்கு மாத்திரம் உபயோக யோக்யமாய்ப் பிறப்படவனுக்கு அரிநான் பெருக்காறு போலேயாயிற்று—ராமக்குருங்குதி அவதாரங்கள்ளன விபவம்; பூமியிலே அவதரிக்கு ஸஞ்சரித்தும் அகாலத்திலிருந்தவர்களுக்கே ஆச்சரயணீயமாய்ப் பிற்காலத்திலுள்ள வர்களுக்குக் கிட்டாதபடியா யிருப்பது கீற இது. (5) விடாய்த்தவனுக்கு விடாய்ந்தான் பருகலாம்படி பெருங்காற்றிலே தேங்கின மடுக்கள் போலேயாயிற்று கோயில்களி ஹும் க்ருஹங்களிடூம் எங்குமோக்க எல்லார்க்கும் கண்ணுக்கு இலக்காம்படி நிற கிற அர்ச்சாவதாம். ஆக இவற்றூலும் நீரோடு ஸாம்யம் காண்க.

11. நீராடு ஸ்வத: பரிசுத்தமாயினும் ஆச்சரயவசத்தாலே தயாஜ்யமும் உபாதேயமுமாகிறது; அப்படியே தேவதாந்தரங்களில் அந்தர்யாமியான எம்பெரு மான் தயாஜ்யனுடையும் *கூராராழி வெண்சங்கேந்தின எம்பெருமான் உபாதேயனுடையும் உள்ளாமை எண்க.

12. தோண்டத் தோண்டச் சுரக்கும் நீர்; எம்பெருமானும் *கொள்ளமாளா ஸிஸ்பவெள்ளமாஸ் பேசப்பேச வளர்ந்திடுவன். *செலக் காண்கிற்பார் காணுமானும் செல்லுங் கீர் க்ரியாய் * என்றாரே நம்மாழ்வார்.

13. நீர் ,ஏனக்கொரு ப்ரயோஜனமின்றியே பரார்த்தமாகவே யிருக்கும்; எம்பெருமானுடைய ஆத்மாத்மியங்களெல்லாம் ஆச்சரிதர்க்காகவே யிருக்கும். “ந தே ருபம் ந சாகாரோ:.....பக்தாநாம் தவம் ப்ரகாசஸே.”

14. நீர் தானே பெய்யவேணுமேயன்றி ஒருவரால் வடிம்பிட்டுப் பெய்விக்க முடியாதது; எம்பெருமான்படியுமிப்படியே; ‘நாஸௌ புருஷாகாரேன நசாப்யந்யேந ஹேதுநா, கேவலா ஸ்வேச்சயைவாஹும் ப்ரேகூ கஞ்சித் கதாசந.’ என்றுனிறே.

15. நீர் கடலிலிருந்து காளமேகம் வழியாக வந்தாலன்றி உபஜீவிக்கவுரிய தாகாது; எம்பெருமானும் சாஸ்திரங்களிலிருந்து ஆசாரியர் முகமாக வந்தே உபஜீவ யனுகிறுன். “மேகம் பருகின ஸமுத்ராம்பு போலே நாற்டத்தசௌல் இவர் வாயன வாய்த் திருந்தினவாறே ஸர்வதா ஸர்வோப ஜீவ்யயாமே” என்ற ஆசார்ய ஹ்ருதய திவ்ய ஸமக்தியுங்காண்க.

16. சிறியார் பெரியாரென்கிற விபாகமின்றியே அனைவரும் ஓர் துறையிட படிந்து குடைந்தாடலாம்படி யிருக்கும் நீர்! எம்பெருமானும் “நிகரிலமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே” என்றும் ‘கானமும் வானரமும் வேடு

முடை வேங்கடம்” என்றும் சொல்லுகிறபடியே பெரியார் திறியார் என்னும் வாசி யற ஒக்க ஆச்சரயிக்கலாம்படி யிருப்பன்.

17. நீர் சிறிது துவாரம் கிடைத்தாலும் உட்புகுந்துவிடும்;—எம்பெருமானுக்கும் சிறிது வியாஜமே போதும்; “திருமாலிருஞ்சோலைமலையென்றேன், என்னத் திருமால்வந்தென்னென்றுச் நிறையப் புகுந்தான்” இத்யாதி காண்க. ஸ்ரீவசன பூஷணக்தில் (4—1.) “என்னுரைச் சொன்னுய் என்பேரைச் சொன்னுய்” இத்யாதி ஸ்ரீஸமக்திகளும் காண்க.

18. புஷ்கரம், ப்ரயாகம் முதலான தீர்த்தவிசேஷங்களிலே தீருக்கு மாற்றாத மியம் அதிகம்; எம்பெருமானுக்கும் கோயில் திருமலை பெருமான்கோயில் முதலான திருப்பதிகளிலே சிறப்புப் பொலியும்.

19. தாபம் மிக்கவர்கள் நீரை முகத்திலேயெற்றுவது முதுவில் கொட்டுவது உள்ளில் இழிச்சுவது, படிந்து குடைந்தாடுவது போல், வாக்கினால் கருமந், தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால், வேட்கைமீதாரவாங்கி விழுங்குவர்கள் திருமங்கையாழ்வார் போல்வார் எம்பெருமானையும்.

20. நீர் வேண்டியவன் துவி நாக்குநலைக்கக் கிடைத்தால் போது மென்யன்; “கூராராழி வெண்சங்கேந்திக் கொடியன்பால் வாராய் ஒகுமான் மன்னும் விண்னும் மகிழலே” என்பர் எம்பெருமானை நோக்கி. “ஓரு நாள் காணவாராயே.”

21. நீரில் சிறியகல்லும் அமிழும்’ பெரிய தெப்பமரமும் மிதக்கும்; எம்பெருமான் பிக்கலிலும் ப்ராஹ்மாவாய் இழந்துபோநல் இடைச் சியாய்ப் பெற்று விடுதல் செய்யக் காணுதின்றோம். “நேரே கடிச்கமலத்துள்ளிருந்துங் காண்கிலான், கண்ணனடிக்கமலந் தன்னை யயன்,”—“மருவுநின் திருநெற்றியில் சுட்டியசைதர மனிவாயிடை முத்தந்தருதலும், உன்றன் தாதையைப்போலும் வடிவுகள்டுகொண் டுள்ள முன் குளிர், விரலைச் செஞ்சிறுவாயிடைச் சேர்த்து வெளுளிப்பாய் நின்றுரைக்கு மல்வுரையும் திருவிலேனுன்றும் பெற்றிலேன் ஏவை தெய்வங்கை பசோலத் பெற மூனை” என்பன அடைவே ப்ரமாணம். பகவத் குணங்களில் சிறுமாமனிசர் அமிழ் தலும் ஹஸ்மல்ளிமோடு பருப்பார் வாய்க்கரையில் பிற்றலுங்கொன்க.

22. “துப்பார்க்குத் துப்பாய் துப்பாக்கித் துப்பார்க்குத், துப்பாயதூகம் மழை” (திருக்குறுநள்) என்கிறபடியே அன்னத்தின் அபிவிருத்திக்கு ஹேதுவாகையாலே போகஸாதநமாயும் விடாய் தீரப் பெறுவகயாலே ஸ்வயம் போக்யமாயுமிருக்கும் நீர்; “உபாயோபேயத்வே ததிவு தவ தத்வம்” என்கிறபடியே ப்ராபகஞ்சும் ப்ராப்யனையுமிறே எம்பெருமானிருப்பது. இங்கனே மற்றுங்காண்க. ... (*)

இப்படிப்பட்ட எம்பெருமான் ஸத்புருஷர்களின் மல்ஸ்விலே ப்ரஸ்தஞ்சுக உறைந்தருள்வனென்றதாயிற்று. பிறகு அந்த தமஸாநறியின் கரையகுகில் தடத்த தொரு ஸம்பவம் வான்மீகி முனிவருக்கு மஹத்தான சோகத்தை விளைத்தது. அத்த ஸம்பவம் யாதெனில்; ஆனும் பெண்ணுமான க்ரெள்ளஞ்சு பக்கிள் ரமித்துக்கொண்டிருக்க வேடுகிறார்வன் ஆன் பறவையை அம்பெய்து கொண்றனன். அதை முாவி வர் யாத்ருச்சிகமாகக் காணுதேர்ந்தது. அப்போது அருடைய மனம் மிகவும் நொந்தது. இதைத் தெரிவிக்கின்ற கலோகமாவது,

13. தராவிதம் நிலிறும் நகுவ்ட்வா நிழாதே நிபாதிக்கி,
நுவோ தர்மநம் தள்ள காகுண்யம், ஈமபந்யத்,

வேடனால் அடித்து வீழ்த்தப்பட்ட பறவையைக்கண்ட தர்மாத்மாவான வான்மீகி முனிவர்க்குக் காகுண்யமுண்டாயிற்று என்று கூறப்படுகிறது. இங்குச் காருண்யமென்பதனால் விவக்கிருமானது எதுவென்று விமர்சிக்கவேணும். குனு என்கிற சொல்லே ஸ்வாச்தா ஸ்பஷ்ட ப்ரத்யயம் பெற்றுக் காருண்யமென்றுயிற்று என்பதை அனைவருமறிவர். தயார், கருணை, சுருணை இத்யாதி சப்தங்கள் பர்யாயமென்பதும் ப்ரஸித்தம். தயாகுணத்தைப்பற்றி ஈமபிரதாயத்தில் ஒரு சிறு விசாரமுண்டு. பரதுக்குக் குருக்கித்தும் தயா—என்று ஒரு பக்கமும், பரதுக்கு நிராசிகிர்ஷா தயா என்றேரு பக்கமுமாக இரண்டு பக்கங்களுள்ளன. பூர்வாசார்யர்னனைவர்க்கும் அபிமதமானதும் உபயத்தி புஷ்கலமுமான பக்கம் ‘பர:துக்க துக்கித்வம் தயா’ என்பதேயாம். ‘பரதுக்காஸுவிழ்ளுஃஸம் தய’ என்பது ஸ்ரீபாஷ்யகாரருடைய பீஸுக்தி. அதை பட்டச் சீரங்கராஜஸ்தவ உத்தரசதகத்தில் “தயாஸ்யோஃ து:கப்ரஸஸுஃஸம்” என்று சுலோகமாக்கி யருளிச்செய்தார். பிறர்படும் துக்கத்தை ஸஹிக்க முடியாமை யென்பது பரதுக்கு துக்கித்துத்திற்காட்டி-துப் வேறுபட்ட தன்று. ஒருவன் துக்கத்தை ஸஹித்துக்கொள்வதாகச் சொல்லுகிறோம். மற ஞருவன் அதை ஸகித்துக்கொள்ள மாட்டிற்றிலன் என்கிறோம். ஸஹித்துக்கொள்ளமாட்டாத நிலைமை எதுவென்று பார்ப்போமாயின் அதிகமாக வருந்து வதே யென்றுதேறும். சருணைக்குப் பர்யாயமான அநுகம்பா, அநுக்ரோச: என்னும் பதங்களில் இதை ஸ்பஸ்தமாகவே காண்கிறோம். ப்ரக்ருதத்தில் வேடனால் அடித்து வீழ்த்தப்பட்ட பறவையைக் கண்ட முனிவர்க்குக் காருண்யமுண்டாயிற்றென்றால் துக்கமுண்டாயிற்றென்று சொல்லுவதுதவிர வேறெருன்றும் சொல்லமுடியாதன்றோ.

இங்கு ஒரு சிறு வாதம் நிகழ்வதுண்டு’ துக்கத்தைப் போக்குவதில் சக்தி பற்றவர்களுக்கு துக்க முண்டாகுமானால் ஸர்வசக்தனான எம்பெருமானுக்கு அது உண்டாக ப்ரஸ்க்ரியில்லையென்று. இந்த வாதம் பல்பஜுமானது. ஏனென்றால் கஜேந்திராழ்வான் போன்ற பக்தர்கள் நெடுங்காலம் துக்கப்பட்டது ப்ரஸித்தம். மேலே துக்கப்படாதபடி செய்தருளினாலுமினும் அநுடை துக்கத்திற்கு என்ன பரிஹாரம் செய்தான்? என்ன பரிஹாரம் செய்யமுடியும்? என்று ஆலோசிப்பது. இவ்விஷயத்தை இங்கு நாம் ப்ரஸங்கித்தது காருண்யத்தின் உண்மையான ஸவருபத்தை ப்ராமாணிகர்கள் தெரிந்துகொள்வதற்கு இந்த கீட்டடம் மிகவுரியது என்று காட்டவே. நம்முடைய வ்யாமோஹ ப்ரஸமொஷதாதி நூல்களில் விரிவு காணக.

அதன்பிறகு ‘போக! க்ஷோகஸா யாகத:’ என்கிறபடியே அந்த சோகமே ஒரு சுலோகமாக வடிவெடுத்ததாயிற்று. அதாவது,

15. யாநிராத! ப்ரநஷ்டம் நீஶாகமர்காச்வதீஸ் ஸ: யா:

யாத் க்ஷோகஸ்ரமிஞ்சுகுரோக: அந்தோம் போலிநர்.

இந்த சுலோகமை சிலேடையில் குமைந்தது. க்ஷோகஸ் ‘ஸபங்கச்லேஷா’ மென்றும் அபங்கச் லேஷமென்றும் இருவகைப்படும். வெவ்வேறு பொருள் கொள்ளுமளவில் பதங்களை ஒடிக்க நேர்ந் நால் ஸபங்கச்லேஷமாம். பதங்களை யொடிக்காமல் உள்ள படியே வைத்து வெவ்வேறு பொருள் கொண்டால் அபங்கச்லேஷமாம். இந்த

சுலோகத்தில் பூர்வார்த்தம் ஸபங்கச்லேஷம்; உத்தரார்த்தம் அபங்கச்லேஷம். எனவே பூர்வார்த்தத்தில் பதங்களை யொடித்துப் பொருள் கொள்ளவென்டுமென்ற தாயிற்று. க்ரெள்ஞஞ் சிதுனத்தில் ஒன்றை புருஷவயக்தியை வதஞ் செய்த வேடனை சபிப்பதாக வொரு பொருளும், ராகுலஸமிதுனத்தில் இராவணனை வதஞ் செய்த பெருமாளை வாழ்த்துவதாக மற்றொரு பொருளும் தொன்ற சுலோகம் அமைந்திருப்பதனால் இது சிலேடையாயிற்று. பூர்வார்த்தத்தில், வேடன்பரமான பொருளில் ஒருவிதமான பதச்சேதமும், பெருமாள்பரமான பொருளில் மற்றொரு விதமான பதச்சேதமும் காணுத்தக்கது. (எங்கனே யென்னில்:)

மா, நிறுத! ப்ரதிஷ்டாம் து அம! கம: சாக்ஷதி: ஈடா:

என்று வேடன்பரமான பொருளில் பதச்சேதம். உத்தரார்த்தத்திற்குப் பதச்சேதத்தில் வேற்றுமை கிடையாதென்று முன்பே சொன்னேன். (பொருள்) நிறுாத னென்று வேடனுக்குப் பெயர்; (அம) என்பது அவற்றுக்கு விசேஷணமாக அத் வயிப்பது. 'ந வித்யதே மா யஸ்ய ஸ:- அம:; தஸ்ய ஸம்புத்தி:- அம! = திரு வில்லாத வேடனே! என்றபடி, மஹாபாபியான வேடனே என்ற கருத்து. இங்கு விளியாதலால் (தவம்) என்று அர்த்தாத் வித்திக்கும். நீ, சாக்ஷதி: ஈடா: ப்ரதிஷ்டாம் மா கம:—வெகுசாலம் வரை நன்மையிழந்திருப்பாய் என்கை, அதற்குக் காரணம் சொல்லுகிறது உத்தரார்த்தம். க்ரெள்ஞஞ் சப பறவையிரண்டில் காம மோஹிதமான ஒரு ஆண்பறவையைக் கொன்றதனால் என்று காரணம்சொன்னபடி.

இனி பெருமாள்பரமான பொருளில்—*

நிறுத! ப்ரதிஷ்டாம் து அம! கம: சாக்ஷதி: ஈடா:

என்று பதச்சேதம், மா நிர்த்தி அஸ்மிந் இதே மாறிலாதி: தஸ்ய ஸம்புத்தி:- ஹே மாநிணாதி = ஸீதாபதியசன பெருமாளே! என்றபடி. நீர் மத்தோதரியும் இராவணனுமாகிற ராகுலஸமிதுனத்தில் காம மோஹங்க கொள்கூடவனுன இராவண னென்னு மரக்கணைக் கொன்றிராதலால் நெடுநாள் வாழ்வடைந்தீர் என்று வாழ்த்தினபடியாயிற்று.

“மிறுா தேகமலி:” என்றவிடத்தில் வாவி வதத்தையுக் கூட்டி வியாக் கியானம் செய்தாருமார். அதுவும் பொருந்தக்கூடியது. பிரஸ்திசிகானார்த்த மான இவ்வாதாத்தில் வாவிவதமும் ராவணயதம் போலே துஷ்டிசிகாணமாகவே பரிகணிதமாயிரா உள்ளது. இவ்விஷயம் சிவாகிந்தாகாண்ட ஸந்தர்ப்பத்தில் விளக்கப் பெறும். க்ரெள்ஞஞ் சப்தம் பக்ஷிவிசேந்துதாம். ஆஸ்ரப்ரக்ருதிகளைப்பும் சொல்லக்கூடவது.

இவ்வாறு சுலோகமொன்றைச் சொன்ன அம்மாழுவிவர் ‘ஷடனே! நான் பக்ஷி வதத்தைக் கண்டு சோகித்துச் சொன்ன சோல் ந்ராஷ்யுள்ளதும், ஒவ்வொரடிக்கும் ஏழுத்துக்கள் ஸமமாகி வீணையில் இலாசயுடன் பாடக்கூடியதுமான ஓர் விருத்தமே யாகவேண்டும், வேறில்லை’ என்று சோல்ல, ஷடரும் ராமாயணத்தின் பொருள்கொண்ட அவ்விருத்தத்தை மனத்தில் வாங்கிக் கொண்டனர். பின்பு முலிவர் அத் தமஸாதநியில் மாத்யாஹ்நிகஸ்நானத்தை முடித்துக்கொண்டு அந்த சுலோகத்தின் பொருளைச் சிந்தனை செய்துகொண்டே ஆச்சரமத்திற்குத் திரும்பினார்.

பிறகு தேவலோகத்தில் நாரத மஹர்ஷி மூலமாகச் செய்தியறிந்த நான்முகக் கடவுள் தாழும் வாஸ்மீகி முனிவரின் ஆச்ரமத்திற்கு வந்து சேர்ந்து அவரால் கௌரி விக்கப்பட்டு ஆஸ்திரமர்ந்து பீராமாயண மஹா காவ்யமியற்றுப்படி கட்டளை யிட்டுச் சில அநுக்ரஹ விசேஷங்கள் செய்கிறார். வான்மீகி முனிவரும் அதற்கு இசைந்து அங்ஙனமே செய்கிறார். இதைப் பற்றின சில சூலோக விசேஷங்கள் காண்மின்.

31. மச்சந்தாதோ தே ப்ரஹ்ம! ப்ரவ்வுத்தேயீ என்வாதி
ஈஸ்வரா சிதம் க்ருதஸ்ஸர் குரு தீவாம் குஷ்ணத்தாம்.

வான்மீகி முனிவரை நோக்கி நான்முக கடவுள் சொல்லும் சூலோகக்கள் இந்த முதலாக மேல்வருவன். சே இவாம் என்வாதி மச்சந்தாதோ ப்ரவ்வுத்தா முனிவரே! *மாநிவாத ப்ரதிஷ்டாம்தவமகம: என்று தொடங்கி உம்முடைய வாக்கில் வெளி வந்த இந்த சூலோகமானது என்னுடைய அபிப்ராயத்தை யொட்டியே அவதரி த்தது. ஸ்ரீ ராம பிராஹுடைய சரிதை முழுவதையும் இவ்வண்ணமாகவே இயற்றக் கூட வீர் என்று சதுரமுகாஜ்ஞரு. இந்த சூலோகத்திற்கு முந்தின சூலோக க்ரில் “தமுவாச ததோ ப்ரஹ்மா ப்ரஹ்மா முறிபுங்கவம்” என்று. நான்முகன் முனிவரை நோக்கிச் சிரித்துக்கொண்டே சொல்லத் தொடங்கினதாகவுள்ளது. இங்கே ஹாஸ்த்திற்குக் காரணமென்னவென்றால், வான்மீகி முனிவர் தம்முடைய வாக்கினின்று திடீரென்று வெளிவந்த * மாநிவாதேத்யரதி சூலோகத்தைப்பற்றி விஸ்மயங்கொண்டிருந்தார். அது உண்மை தெரியாமையினாலுண்டான விஸ்மயமென்றும், உண்மை தெரிந்து கொண்டால் விஸ்மயப்படுவதற்கு ஹேது வில்லையென்றும் கருதி அதைத் தம் முடைய ஹாஸ்த்திற்குல் வெளியிட்டாராயிற்று. ‘முனிவரே! நீர் தாமாகவே செய்த கலோகமன்றிது; நாச தோற்றுவிக்கத் தோன்றியது காணும்’ என்று தெரிவித்த படி. இது கேவலம் நூாதசாபருபபீமயன்று; ஸ்ரீ ராமகதையும் இதில் உள்ளடங்கி வுள்ளது என்பதைபும் “ராமஸ்ய சரிதம் க்ருத்ஸ்நம் குரு” என்கிற உத்தரார்த்தத் திறுப்பு தெரிவித்தபடி. இங்கே ஒரு மருமம் உணரத்தக்கதுண்டு; ஸ்ரீ ராமாயணம் ஒதி காஸ்வ மெனப்படுகிறது சூலோகபத்தமானதற்குக் காவ்யவென்று பெயர். நான்கு பாதங்கள் கொண்ட சூலோகங்கள் பல விருத்தங்களில் பலபல தோன்றியிருந்தாலும் *மாநிவாதே த்யாதி சூலோகமே அநுஷ்டுப்சந்தஸ்ஸில் முதன் முதலாக அவதரித்த தென்று புராதன கவிகளும் பொறித்துள்ளார்கள். *தபஸ்ஸவத்தாயாபாநிக மென்று தொடங்கி முதல் ஸர்க்கத்திற்குல் [ஸம்கோப ராமாயணத்திலே] தெரிவிக்கப்பட்ட விருத்தாந்தம் இதற்கு முந்தியே நடந்ததாயினும் அது சூலோகபத்தமானது பிற தியேயென்று கொள்ளக்கடவுது.

இந்த *மாநிவா தேத்தியாதியில் “மச்சந்தாதோ அயம் சூலோக: ப்ரவ்வுத்தா:” என்றே, ‘இயம் வாக் ப்ரவ்வுத்தா’என்றே சொல்லாமல் ‘இயம் ஸரஸ்வதி ப்ரவுத்தா’ என்றதில் விசேஷாபிப்ராய முண்டு ஸரஸ்வதி யென்று வாக் தேவங்களுக்குப் பெயர். அவளுக்கு நான் வல்லபனுகையாலே அவள் என்னுடைய ஆகிணாயின்றி அந்யத்ர ப்ரஸரிக்கவில்லாள்; ஆகவே அவள் என்னுடைய ஆகிண கொண்டே உமது ஜிற்றவாக்ரத்தில் வந்து புதந்து இந்த சூலோகருபமாக வெளி வந்தாள் என்பது ஒர் அபிப்ராயம். அன்றியும், ஸரஸ்வதிக்கு அந்தஸ்ரபிரி யென்றும் ஒரு பெயருண்டு; த்ரிவேணீஸங்கமமான ப்ரயாக சூத்திரத்தில் “கங்காய முந்யோர் மத்யே யத்ர குப்தா ஸரஸ்வதி” என்ற பிரமாணத்தின்படி ஸரஸ்வதி

அந்தர் வாஹிநியாயிருப்பது ப்ரவித்தம். ஸ்ரீகாஞ்சி கோத்திரத்தில் தான் முகக் கடவுள் நிகற்றத்திய அச்வமேத யாகத்தை (இரு காரணவிசேஷ ப்ரயுக்தமாதலர் யத்தினால்) கெடுக்க நினைத்த ஸரஸ்வதி வேகவதீருபேண பெருகி வந்து அந்தர் வாஹிநியாய் விலகினதாகப் புராண ப்ரவித்தி. ஆகவே ஸரஸ்வதியென்றது அந்தர்வாஹிநி யென்றபடியாகக் கொள்ளத்தகும். மேலேமுக்காணும் பொருள்மட்டு மன்றிக்கே, வயங்க்யார்த்தமென்றும் தவந்யர்த்தமென்றும் சொல்லப்படுகிற உள்ளுறை பொருளையும் விசேஷமாகக் கொண்டிருக்கும் படியைக் காட்டின வாறு. மேலே (41) *காத்ஸ்தநம் ராமாயணம் காவ்யம் ஸத்ராசை: கரவாண்யஹம்* என்று வான்மீகி முனிவர் ப்ரதிஜ்ஞை செய்திருக்குமிடத்தில் ஸங்குசை என்றதற்கு 'அந்தர் வாஹிநியான ஸரஸ்வதியென்று சொல்லத்தக்க வயங்க்யார்த்த விசிஷ்டச்சோகங்களாலே' என்று பொருள் காணத்தக்கது. *

35. பர்சாப்பவித்தார் ஸர்வம் விதிதம் தே பவிஷ்டா
த தே வாக அழகு அப்பே காரித்தூ பவிஷ்டாயந்.

நாரத முனிவரிடம் கேட்டது ஸம்சுதிப்பதமே யாயிலூம், ஆவராஸ் சொல்லப் படாத துங் கூட முழுவதும் உணர்ப்பட்டதாக வேலூமென்று அந்தர்வாஹிக்கிரூர் நான் முகக் கடவுள், காவ்ய உர்த்தாக்கணுக்கு இரண்டு குணங்கள் முக்கியமாக வேண்டும் அவையாவன—யதார்த்த தர்சித்தவமும், யதார்த்த வக்த்ருதீமும், யதார்த்த தர்சனம் ப்ரராப்தமானுலோழிய யதார்த்த வக்த்ருதவமும் கூடாது. ஸ்ரீராமகளாறுகள் கீழ்ந்த காலத்தில் வான்மீகி முனிவர் இருந்திருந்தாலூம் எல்லாக்கதைகளையும் நேரில் கண்டவரல்லாமையலே யதார்த்த தர்சித்வம் ஸம்பவிக்க விரகில்லை. ஆகவே அதையும் அதற்குத்தான் யதார்த்தவக்த்ருதவதையும் நான்முகக் கடவுள் அனுக்ரஹித்துப் பெருவிந்தாராயிற்று. *

38. இந்தித்தவ பகவாந ப்ரஹ்ம தந்தை வாந்தை தீயந
தந்தஸ் ஸகிஷ்டோ பகவாந முதி விஸ்தையாயலேயா.

பிரமன் தான் வந்த காரியத்தைத் தீட்டி கட்டிக்கொண்டு உனே அந்தர்த்தான மடைந்தனன். தத்தை என்பதற்கு 'தஸ்மித்தைவ கூனே' என்று வியாக்கியானம் பண்ணினுர்கள் சிலர். வான்மீகி முனிவர் நாமிட்ட ஆஸனத்திலேயே அந்தர்த்தானமடைந்து விட்டதாக கோவிந்தராஜார்பார் உரை செய்துள்ளார்.

ஸ்ரீராமாயண ஸுதாந்தியின்—பார் டாஸ்ட—பிரஸ்டையூ ஸர்க்கம்
முறைப் பேற்றுக்

ஸ்ரீ ராமாயண ரவிக்களுக்கு விண்ணப்பம்

* சொல்லார் தமிழோரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லையிலா அறநெறி யாவும் தெரிந்தவன்—இராமானுசன் * என்று நூற்றாண்தாதியில் புகழ்ப்பட்ட எம்பெருமானுரூடைய திருவுள்ளத்திலே ஸகல சாஸ்த்ரங்களும் குடி கொண்டிருந்தாலும், *படிகொண்ட சீர்த்தியிராமாயண மென்னும் பத்தி வெள்ளா குடி கொண்ட கோயிலிராமானுசன் * என்று அந்த நூற்றாண்தாதியிலேயே விசேஷத்துக் கூறியுள்ளபடி ஸ்ரீராமாயணம் குடி கொண்ட திருவுள்ள முடையரான அந்த ஸ்ரீராமாநுஜர் தமது மாதுலரான திருமலை நம்பிகளிடம் ஒரு ஸம்வத்ஸரம் வாழ்ந்து க்ரஹித்த அரியபெரிய அர்த்த விசேஷங்களை யெல்லாம் பெரிய வாச்சான பின்னோ வடக்குத் திருவிதிப் பின்னொளின் வியாக்கியானங்களில் அருபவித்து வருகிறோம்.

ாவ்வார்த்த விசேஷங்களையெல்லாம் எளிய தெளிய நடையில் எழுதி வெளியிட்டு வரவேணுமென்கிற ஆவல் மிக்கிருக்கிறது. எம்பெருமானும் எம்பெருமானும் தலைக்கட்டி வைக்கவேணு மென்று பிரார்த்திந்து நிற்கிறேன்.

ஸ்ரீ:

அடிபோதுடை என்பத்திற்கும்பொது பிரயார் தூட்டக்குதில் பூட்ட பத் ராமாநுஜ நாராய்ந்தங்களை என்பத்திற்கு வாட்டியாக்கிறார் விழ்து கீழ்க்கேள்.

ஸ்ரீ பிரயவி ராமாநுஜ ஸ்ரீதாந்த ஸ்ரீரமி.

1. முன்னுரை விவரப்பாடு.

“மதிவிகற்பால பிளங்குஞ் சமயம் பலபவலவாக்கி” என்று நம்மாற்வாரருளிச் செய்தபடியே உலகில் பலபல மதங்கள் தோன்றியிருக்கின்றன; அவை வைத்திக் காத்துமென்றும் அவைத்திக் காத்துமென்றும் பொதுவாக இருவருப்பாகும்.

2. வேதத்தைப் பிரமாணமாகக்கொள்ளும் மதம் வைத்திகமாம். வேதத்தைப் புறக்கவித்து வெதந்திரமாகத் தோன்றிய மதம் அவைத்திக் காத்தும். அவைத்திக் காத்துமென்றும் வைத்திக் காத்தும் சிறந்ததென்னுமிடத்தைத் தாம் வீவரிக்க வேண்டுமோ?

3. வைத்திக் காத்துமென்றும் பரமபவித்திரமான பகவத்ராமாநுஜ தரிசனம் மிகச் சிறந்து விளங்குகின்றது. இதுதான் விசிஸ்டாத்தவைத் தரிசன மேன்பாடு. நம்மாற்வார் தீருவாய்மொழி தொடங்கும்போது “உள்ள கார்மிகு சுகுதியுள் இவையுண்ட சுரனே” என்கிற பாகரத்தினால் “நாம் போடுக்கும் பரமபுகுஷன் வேதங்களிலும் வேதாந்தங்களிலும் விளங்குபவர்” என்றாலுமிக் கெய்கையாலே இக்கவியகத்தில் அவ்வாற்வார் தொடக்கமாகப் பாலியுள்ள விசிஸ்டாத்தவைத் தம் பிரதாயம் பரம வைத்திகமென்னத் தட்டில்லை. ப்ரமாணம், ப்ரமாதா. ப்ரமேயம் என்ற மூன்று வட்டப்புகளும் நம் தரிசனத்தில் சீர்க்கைபெற்று விளங்குவன்.

4. ப்ரமாணப்ரமாந்துமிகோம்.

“ஆழ்வார்கள் வாழி, அருளிச்செயல் வாழி, நாற்வாருமில் குரவர்தாம் வாழி—ஏழ்பாரு மூட்டு அவர்களுரைத்தவைகள் நாம்வாழி, செய்யமறை தன்னுடே சேர்க்கா” என்றுபோடுதசரத்தினமாலைப் பாகரத்தில் ப்ரமாணங்களும் ப்ரமாதாக்களும் ஸாரமாகத் தெரிவிக்கப்பட்டார்கள். ஸங்கருந் ந்ராவிட வேதங்களாகிற உபய வேதங்களும் ஒரேபாஷ்ய பகவத்விஷயாநிடநும். நபாக்கு ப்ரமாணம்; யதார்த்தங்களை நிதிகளான ஸ்ரீமந்தாதமுவிகள் ஆளவந்தார் ஸ்ம்பீ. ருமானுர் போல்வாரான மஹாசார்யர்களே ப்ரமாதாக்களில் தலைவிறந்து விளங்குபவர்.

5. நாவூலித் புருவர்தா விவேகம்.

ஸகல வேதநாடோதந சரீரகளுய் ஸமஸ்த கல்யாணங்களுடைய ஸ்ரீமந்தாராயனானே பரதவைமென்றும், அவனுடைய திருவடித் தாமரைகளில் பண்ணும் ப்ரபத்தியே பரமாலீதமென்றும், நலமந்தமில்லதோர் நாட்டிலே நித்பாதந்தமயமான நித்ய கைங்கரியரே பரம புருவார்த்தமென்றும் ஆக இங்களே கூறப்படும் அர்த்த விசேஷங்களே ப்ரமேய ச்ரேஷ்டங்களாக விளங்குகின்றன. இத்தகைய ப்ரமாண ப்ரமாத்ரு ப்ரமேய வைசிஸ்ட்யமே நம்முடைய தரிசனத்தின் சிறப்புக்கு ஹெதுவாக.

6. குத்ருஷ்டி பாற்றிய நதங்களின் விவரங்கள்.

பரமவைந்துகர்களென்கிற ஏற்றம் நமக்கே உரியது. ப்ரத்யக்ஷத்தாலோ அநுமானத்தாலோ அறிந்துகொள்ள முடியாத அர்த்த விசேஷங்களையறிவிக்கும் வாங்மையே வேதமெனப்படும். ப்ரத்யக்ஷங்களுமித்யா வாய்ஸ்தூபாயோ நபுத்தயதே, யத் தம் விதந்திவேதேந தஸ்மாத் வேதஸ்ய வேததாஸ் என்கிற ப்ரமாணம் இங்கே அருஸ்தேயம். வேதத்தை ப்ரமாணமாக இசையாத சார்வாக ஜெந பெளத்தாதிகள் பாற்றியர்களெனப்படுவர்கள். வேதத்தைப் பரமப்ரமாணமாக இசைந்துவைத்தும் பரப்ரஹ்மம் குணகுந்யமென்றும் அலகுமிகமென்றும் அசரீரமென்றும் விழுதிவிரலிதமென்றும் இங்கனே மனம்போனபடி யெல்லாம் பேசுவர்கள் குத்ருஷ்டிகளெனப்படுவர். குத்ருஷ்டிகளானாலும் வேதத்தை ப்ரமாணமாக இசையுமவர்கள் வேதபாற்றியர்களிற் காட்டிலும் மேம்பட்டவர்களன்றே வென்று சிலர் நினைக்கக்கூடும். பாற்றியர்களோடு குத்ருஷ்டிகளோடு ஒரு வாசியில்லை யென்றருளிச் செய்கிறூர் கூரத்தாழ்வான்' [ஸ்ரீவைகுண்டஸ்தவே-14].

7. ஆட்ரான் ஸ்ரீஸுக்தி கீட்டுதல்

"பாற்றிய: குத்ருஷ்டய இதி தவிதயேப்யபாரம் கோரம் தமஸ் ஸமுபயாந்தி நவீங்களே தாந் ஜக்தஸ்ய காதந ம்ருகைர் ம்ருகத்ருஷ்ணிகேப்ஸோ: காஸாரஸத்வ நிலுதஸ்ய ச லோ விசேஷ: என்கிற கலோகம் இங்குக் காணத்தக்கது. வேத பாற்றியர்களும் வத குத்ருஷ்டிகளும் துல்யயோக சேஷமர்களெனபதற்கு ஒரு அற்புதமான த்ருஷ்டாந்தம் காட்டுகிறீரிதில்.

8. ஆட்ரான் ஸ்ரீஸுக்தியின் பொருள் விளக்கம்.

விடாய் மிருத்துத் தண்ணீரைத் தேடியோடி இரண்டு மிருகங்கள் புதப்பட்டன: அவற்றில் ஒரு மிருகமானது தடாகத்திற் புகாதே கானலைக் கண்டு பாநிய ப்ரவாறுமாக மயங்கியோடிக்கொண்டே மிருக்கையில் வழியில் புலியின் வாயிலே விழுந்து பாண்டொழிந்தது. இது இப்படியாக, மற்றொரு மிருகமானது விடாய் தீரப்பெறுவதற்கு உண்மையாகத் தண்ணீருள்ள தடாகத்திலேயே சேர்ந்தும் துறைநப்பி யிரியவே அங்குக் கிடத்த முதலையினுலே சுதுவப்பட்டு மாண்டொழிந்தது. ஆக இரண்டு மிருகங்களும் தடாக ப்ரவேச அப்ரவேசங்களாலே சிறிது வைலக்குண்யம் பெற்றிருந்தாலும் விநாசம் இரண்டுக்கும் துல்யமே. அதுபோலவே குத்ருஷ்டிகளும் பாற்றியர்களும் வேதப்ராமாண்ய அங்கிகார அநங்கொரங்களாலே சிறிது வாசிபெற்றிருந்தாலும் விநாசத்தில் வாயற்றவர்களே யென்றதாயிற்று.

9. நாது கந்தவ்யம்.

அந்த டாற்றியர்களும் குத்ருஷ்டிகளும் கிடக்கட்டும். வேதக் கடலில் நாம் உள்ளபடி அவகாஹித்து அர்த்த ரத்னங்களைக் கொள்ளினா கொண்டு அநுபவித்து ஆண்திக்கக் கடவோம். நம்முடைய ஆழ்வார்களும் ஸ்ரீநாத யாழுநயதிவராதிகளான ஆசர்வியர்களும் கர்ட்டின வழியையடியெற்றி நமது தர்சனத்தின் நற்பொருள்களை நிதுபிப்போம். *

10. வேதத்தில் காண்டமிரவுடென்கிறவியாம்.

வேதம் கர்மகாண்ட மென்றும் ப்ரஹ்மகாண்டமென்றும் இரு வகுப்பாக வுள்ளது. பூர்வபாகம் கர்மகாண்ட மென்றும், உத்தரபாகம் ப்ரஹ்மகாண்ட மென்றும் வழங்கப்படும். உபநிஷத்துக்களையே ப்ரஹ்மகாண்ட மென்பது. பகவானுக்கு ஆராதன ரூபங்களான யஜ்ஞம் முதலிய கரும விசேஷங்களை விரிவாகக் கூறும் வேதபாடும் கர்ம காண்ட மென்றும், அக்கருமங்களினால் ஆராதிக்கப்படுகின்ற பகவானுடைய ஸ்வரூப ரூப ரூபங்களை விரிவாகக் கூறும் வேதபாகம் ப்ரஹ்மகாண்ட மென்றும் சொல்லிற்றுயிற்று.

11. உபநிஷத்துப்பழாப்பர்.

இதுவே உபநிஷத்தென்கிறபெயராலும் வழங்கும். ‘உபநிஷத்தி’ என்கிற வ்யதிபத்தி கொண்டது உபநிஷத்தென்கிற பாதம். பகவானுடைய அருடேயுள்ள தென்கை. வேதச் சௌலை ராஹபேவ வேத்யா^க என்கிற கீதையின்படி கர்ம காண்டமுங்கூட பகவானை ப்ரதிபாதிக்கவல்லதெயாயினு^க: அந்த ப்ரதிபாதனம் வ்யவஹரிதமாயிருக்கும். உபநிஷத்து அவ்யவதானேந ப்ரதிபாதகமாயிருக்கும்.

12. உயயமீமாங்களை அவாரிட்டுவதை கூறும்.

கர்மகாண்டத்தில் தோன்றும் சங்கைகளைப் பறிஹரிப்பதற்காக ஜூமிதி யென்னும் மஹர்ஷி யெழுந்து பதினாறு அந்யாயங்களோடு கூடிய ஒரு சாஸ்தரத்தை யியற்றினார். அதற்குப் பூர்வமீமாம்லையென்று பெயர். இதில் பண்ணிரண்டு அத்யாயங்களே ஜூமினியால் இயற்றப்பட்டவை யென்றும், மேல் நான்கு அத்யாயங்கள் காசக்ருத்ஸ்ந மஹர்ஷியால் இயற்றப்பட்டவை யென்றும் ஒரு பக்காயுண்டு. இதைப்பற்றி இங்கு விசாரவிடுவேண்டா. “வர்஗ுத்திக்ரந்தநே து ஜூ:மிந்யுபரசிததயா வோடசாத்யாய்யபாத்தா” இத்யாதியான (தேசிகனநு) அதிகரண ஸாராவளி ச்லோகம் காண்க. “ஜூமிநீயம் வோடசலக்ஷணம்” என்பது பொதுவான வார்த்தை. போதாயன வருத்திக்ரந்தந்தில் பதினாறு அத்யாயங்களும் ஜூமிநீப்ரோக்தமென்று கூறப்பட்டுள்ளது. (எதானமென்று அத்யாயத்திற்குப் பெயர்.) ப்ரஹ்மகாண்டமென்னும் உபநிஷத் பாகத்தில் தோன்றும் சங்கைகளைப் பரிஹரிப்பதற்காக வ்யாஸ மஹர்ஷி யெழுந்து நான்கு அத்யாயங்கள் கொண்டவொரு சாஸ்தரத்தை இயற்றினார். அதற்கே சாரீரகமீமாம்லை யென்று பெயர். உத்தரமீமாம்லை யென்றும் வழங்குவர். ப்ரஹ்மஸுத்ர மென்பது இதனையே.

13. யாதங்களையும் அதிகரணயக்களையும் ஈழத்திரங்களையும்பற்றி.

ஒவ்வொருத்யாயத்திலும் நான்கு பாதங்களுள்ளன. ஆகவே பதினாறு பாதங்கள் கொண்டது சாரீரகமீமாம்லை யென்றதாயிற்று. இதில் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றி சர்ச்சை செய்து நிர்ணயிக்கும் பகுதிக்கு அதிகரணமென்று பெயரிடப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட அதிகரணங்கள் இந்த மீட்ரம்லையில் (156) நூற்றைம்பத்தாறு உள்ளன. சில அதிகரணங்களில் ஒரே ஸல்ரமயிருக்கும்.. பல அதிகரணங்களில் பலஸுத்ரங்கள்; ஆகஸுத்ரங்களின் லக்கம் (545) ஐந்துநாற்று

நாற்பத்தைந்து என்று கணக்கிடப்பட்டிருக்கின்றது. ஆக, நான்கு அத்யாயங்களையும் பதினாறு பாதங்களையும் நூற்றைம்பத்தாறு அதிகரணங்களையும் ஐந்நூற்று நாற்பத்தைந்து ஸுத்ரங்களையும் கொண்டது ப்ரஸ்மஸுத்ர சாஸ்த்ரமென்ற தாயிற்று.

14. சௌரீரகமீமாஸா பாஷ்யங்கள் தோன்றியதுபற்றி.

தத்வஹித புருஷார்த்தங்களை நாம் தெரிந்துகொள்வதற்கு உபநிஷத்துக்களே தஞ்சமாகும். அவ்வுபநிஷத்துக்களின் பொருள்களை ஸம்சய விபர்யய மற்றில்கார்ஷித்து விளக்கக்கூடியது இந்த ப்ரஹ்ம ஸுத்ர சாஸ்த்ரமேயாதலால் வேதாந்திகளுக்கு இதுவே புகலாயிற்று. இந்த சாஸ்த்ரத்தின் பொருள் தில்கார்ஷமாகவும் நில்கல்மஸுமாகவும் தெரிந்துகொண்டவர்களே வேதாந்திகளைச் சூழ்ந்தும் ப்ரஹ்மஜ்ஞானிகளென்றும் சொல்லத் தகுதியுடையார். மஹூர்ஷிகளியற்றிய ஸுத்ரங்களின் பொருளை நம்போல்வார் சிறிதும் அறியகில்லார்களாதலால், நம் போன்ற அல்பமதிகள்டத்தில் பரமகருணை கொண்ட பூருவர்கள் அந்த ஸுத்ரங்களின் அர்த்தத்தை விளக்கி பாஸியங்கள் இயற்றியுள்ளார்கள். தலைவரம் அத்தலைவரம் விசிஷ்டாத்தலைவரம் என மூன்று மதங்கள் உலக ப்ரஸித்தமாக வழங்குமாலே. இம் மூன்று மதங்களிலும் பாஸியங்கள் அவதரித்துள்ளன. அத்தலைவரம் மதத்திற்காக சங்கராசாரியர் பாஸியமியற்றினார். தலைவரம் மதத்திற்காக ஆனந்த தீர்த்தர் (மதவாசார்) பாஸியமியற்றினார். நமது விசிஷ்டாத்தலைவரம் மதத்திற்காக பகவத்ராமானுஜாசார்யரெவகிற ஸ்வாமி யெம்பெருமானார் ஸ்ரீ பாஸியமருளிச் செய்தார்.

15. இநர பாஷ்யங்களையும்பற்றி

வட இந்தியாவில் அதிக ப்ரஸித்தி பெற்றுள்ள வல்லப மதம் நிம்பார்க்க மதம் முதலிய மதங்களுக்காகவும் பாஷ்யங்கள் தோன்றியுள்ளன. சைவ மதத்திற்காக நீலகண்ட பாஸியம் தோன்றியுள்ளது. இப்படி மற்றும் பல பாஷ்யங்களிருந்தாலும் மதத்ரய டாஸியமென்று மூன்று பாஷ்யங்களே நமது நாட்டில் குலாவப்படுகின்றன. ஸ்ரீவைஷ்ணவர்களென்றும் விசிஷ்டாத்தலைதிகளென்றும் பகவத் ராமானுஜ தர்சநஸ்தர்களென்றும் வழக்கப்படுகின்ற நமக்கு ஸ்வாமியின் ஸ்ரீபாஸியமே ஜீவாதுவாகும். சங்கரபாஸியம் மதவாஸியம் நீலகண்டபாஸியம் என்பவை போல்லாமல் ஸ்ரீபாஸியமென்றே தோன்றியுள்ள ப்ரஸித்தி, இதன் ஒப்பற்ற பெருமையைப் புலப்படுத்தும்.

16. ஸ்ரீபாஸியத்தின் பெருமை விளக்கம்.

உபநிஷத்துக்களின் உண்மைப் பொருள் ஸுத்ரகாரருடைய உள்ளத்திற்கு ஒத்ததர்க நில்பக்கபாதமாய் நிருமிக்கப்பட்டது ஸ்ரீபாஸியமேயன்று மேனுட்டுப் புலவர்களும் மெச்சியுள்ளார்கள். அது நிற்க: ஸ்வாமி ஸ்ரீபாஸியமருளிச் செய்யத் தொடங்கும்போதே “பகவத்போதாயநக்ருதாம் வில்தீர்ஞாம் ப்ரஹ்ம ஸுத்ர வருத்திம். ஸ்ரீவாசார்யாஸ்ஸஞ்சிசுதியு:; தந்மதாநுஸாரேண ஸுத்ராக்கராணி வ்யாக்கயாஸ்யந்தே [முன்னேர் மெர்மிந்தமுறை தப்பாமேவியாக்கியானிப்போம்] என்று அருளிச் செய்திருப்பதனால் ஸ்ரீபாஸியத்தின் ப்ராமாணிகத்வம் அசைக்க முடி

யாது விளங்குகின்றது. இக்காலத்து அஸ்யுக்கள் சிலர் மேலே உதாஹரித்த பங்கதியின்மேல் வீணை விவாதத்தைக் கிளப்பி பங்கமடைந்துபோனார்களென்பது நம்முடைய சதழுஷ்டைவற்றகுடார — தந்விஜயத்வஜ — சாங்கரசிரோஷா — தத்பூஷனைதிகரந்தங்களினால் விசதமாதலால் அதனை ஈண்டு விவரித்துரைக்கின்ற லோம். ஆர்ஷவ்யாக்க்யாந கவசிதமாயும் அதிப்ராசிநமாயும் பரம பவித்திரமாயும் மூன்றாது விசிஷ்டாத்வைதமேயென்றும், அதை நிலைநாட்டவல்ல பாஸ்யம் ஸ்ரீபாஸ் யமேயென்றும் ப்ராமாணிக வைதிகோத்தமர்களின் கொள்கை.

17. விசிஷ்டாத்வைத சப்தாந்த விவரணம்.

விசிஷ்டாத்வைத வித்தாந்த மென்னுஞ் சொல்லுக்குப் பொருள் விவரிக்கப் படுகிறது. வித்தாந்தமென்பதற்கு ப்ராமாணிகமாகப் பரிக்ரஹிக்கப்பட்ட அர்த்த மென்று தேர்ந்த பொருள். மதம் என்றவாறு, இரண்டாயிருக்கும் தன்மை (தவிதா) எனப்படும். தவைத மென்றாலும் அதுவே பொருள். பேதம் என்றதா யிற்று. அத்தோடு நஞ் சேர்ந்தால் அந்வைதம் என்கிறது. அபேதமென்று பொருள். விசிஷ்டாத்வைதம் — விசிஷ்டாத்வைதம். மூலஸ்த சேதநா சேதந வஸ்துக்களோடு கூடின ந்ரஹுமம் ஒன்று என்று அங்கீகிக்கப்படுவதால் இந்த தரிசனம் விசிஷ்டாத்வைதமெனப்படுகிறது. வித்தும் அசித்துமாகிய இரண்டு தத்துவங்கள் உண்மையில் கிடையவே கிடையாதென்றும் ப்ரஹுமமொன்றே உள்ளதென்றும் கொள்ளுகின்ற பிறருடைய ஏதந்தைத் தன்மை. உன்று தத்துவங்களும் உண்மையாகவுள்ளவென்று கொள்ளுவதே இந்த தரிசனத்தில் ஈரமானது. இது பலபடியாக இதில் உபபாதிக்கப்படும்.

18. விசிஷ்டாத்வாடேப்பதற்கு வேறு விதமான போருள்ள பாருட்டாயம்.

'விசிஷ்டாத்வைதம் — விசிஷ்டாத்வைதம்' என்ற கொள்ளுகையன் றிக்கே, 'விசிஷ்டம் ச விசிஷ்டம் ச விசிஷ்டே: விசிஷ்டயோ: அந்வைதம் — விசிஷ்டாத்வைதம்' என்று கொண்டு ஸுங்கமாகிறதீத விசிஷ்ட ப்ரஹுமத்திற்கும் ஸ்தால சிதித்விசிஷ்ட ப்ரஹுமத்திற்கும் ஒரு மீண்டும் கொள்ளுகை விசிஷ்டாத்வைதம் என்பாருமூர். இதில் உபபந்திகாண்பதற்கிறு. விசிஷ்டாத்வைதமென்பதே உபபந்தமாகும். 'ப்ரஹுமமொன்றே ஸத்யமானது; மற்றவை ஒல்லாம் மிகுந்தயை' என்று சொல்லுகிற அத்வைதிகள் ப்ரஹுமத்திலிடத்தில் சிதித்விசிஷ்டாத்வைதை ஒப்புக்கொள்ளுவதில்லை. ப்ரஹுமம் போலவே ஜகத்தும் ஸத்யமேயென்று அங்கீ கரிக்கிற தவைதிகளும் [மாற்வர்களும்] சேதநாசேதநாங்களுக்கும் ப்ரஹுமத்திற்கும் ரக்ஷயரக்ஷபாவ ருபமான ஸம்பந்தம் தவிர ஜக்யவ்யபதேதாக இற்குரிய ஸம்பந்த விசேஷமொன்றும் அங்கீகரிக்கின்றிலர். ஆகவே அவர்களும் ப்ரஹுமத்திலிடத்தில் சிதித்வைசிஷ்டயத்தை ஏற்றுக்கொள்வதில்லை யென்பது தேறி ஏறு.

19. நமது கொள்கையின் ஈருக்கம்.

நமது வித்தாந்தத்திலோவென்னில், சேதநாசேதநாத்மகமான ப்ரபஞ்சத் தையும் ப்ரஹுமத்தையும் ஸந்யமென்று கொள்வதோடு அவற்றுக்கு ஜக்யவ்யபதே சத்தை நிர்வாயிக்கக் கூடியதான் சரீர சரீரிபாவ ருபமான ஸபந்த விசேஷத்தை

யும் கொள்வதனுடே, உலகத்தில் உடலுக்கும் உயிருக்கும் வேற்றுமை அபலபிக்க முடியாததாயிருக்கச் செய்தேயும் “சைத்ர: ஏக;” என்கிற வியவஹாரம் எப்படி காணப்படுகிறதோ அப்படியே இங்கும் சேதநாசேதந சரீரகமான ப்ரஹ்மத்திற்கு ஏகத்வேந வ்யபதே ரும் பரஸ்பரம் ஸ்வரூப பேதமும் பொருத்தக் குறையில்லை. இவ்வர்த்த தத்துவத்தைக் காட்டவல்லதான் ‘விசிஷ்டஸ்ய அத்வைதம்-விசிஷ்டாத் வைதம்’ என்னும் ஏழுத்பத்தியே யுக்தமானதென்று கொள்க.

20. வேதவாக்யங்களில் விரோதம் காட்டுதல்.

ச்ருதிவாக்யங்களை யுற்று நோக்கினால் அவற்றில் இருவகையான பாகுபாடு காணப்படும். (1) பேதத்தையே காட்டும் சில வாக்யங்கள். (2) அபேதத்தையே காட்டும் சில வாக்யங்கள். *ஸ்ராம் ப்ரதாநம் அம்ருதாஸ்ரம் ஹர; ஸ்ராத்மாநா வீசதே தேவ ஏக: என்பது முதலான ச்ருதி வாக்யங்கள் சேதந - அசேதந - ஈச்வர ரூப தத்வத்ரயத்தின் உண்மையைத் தெரிவிக்கும் முகத்தால் பேதத்தைக் காட்டுகின்றன. *நேஹ நாநாஸ்நி கிஞ்சந* *ஸ்ரவம் கலீவிதம் ப்ரஹ்ம* *தத் த்வமஸி* இத்யாதிகளான ச்ருதி வாக்யங்கள் பலவகைப்பட்ட வஸ்துக்களில்லாமையைத் தெரிவிக்கும் முகத்தால் அபேதத்தைக் காட்டுகின்றன. ஆக, ச்ருதிகளில் சில விடத்து பேதப்ரதிபாதநமும் சிலவிடத்து அபேதப்ரதி பாதநமுமிருப்பதாகக் தேறு கையாலே பரஸ்பர விரோதம் ஸ்பஷ்டமாகிறது.

21. காட்டிளவிரோதங்கள் பிரீர பரிழுரியாதது.

விகுத்தமான அர்த்தத்தைத் தெரிவிக்கையாகிற அவத்யம் ச்ருதிகளில் இடம் பெறத்தகாது. விரோதமோ உள்ளதென்று காட்டியாயிற்று. விரோதத்தைப் போக்கி ஸமந்வயம் காட்ட வேண்டிய பொறுப்பு விமர்சகுசலர்களான வைதிகர் களுக்குள்ளது. ப்ரஹ்மமொன்றுதான் ஸத்பமென்றுகொள்ளுகிற அத்வைதிகள் அபேதத்தைக் காட்டும் ச்ருதி வாக்யங்களை மட்டும் முக்கியமாகப் பரிக்ரஹித்து பேதத்தைக்காட்டும் ச்ருதிவாக்யங்களை உபேசுத்துவிட்டார்கள். தவைதிகளோ வென்னில் பேதத்தைக் காட்டும் ச்ருதிவாக்யங்களை மட்டும் முக்கியமாகப் பரிக்ரஹித்து அபேதத்தைக் காட்டும் ச்ருதி வாக்யங்களை உபேசுத்துவிட்டார்கள்.

22. அதனை நன்கு முதலித்தல்.

பஸ்யாதமா சரீரம், யஸ்ய ப்ருதிவீ சரீரம். ய ஆத்மநி திஷ்டந இத்யாதி வாக்யங்கள் பகவான் ப்ருதிவி முதல் ஆந்மா வரையிலுமுள்ள ஸகல வஸ்துக்களி லும் அந்தர்யாமியாயிருக்கிறுன்பதை ப்ராதிபாதிக்கின்றன; இவற்றை தவைதி களும் அத்வைதிகளுமான இரு வகுப்பினரும் அறவே விட்டிட்டார்கள். ஸபாலோ பநிஷ்டத்து முதலான அந்தர்யாமி ப்ராஹ்மணவாக்யங்களுக்கு உபயமத்திலும் ஆதரவு கிடையாதென்பது ஸ்பஷ்டம். ஆக, தவைதாத்வைத மதங்களிரண்டிலும் அநேக ச்ருதி வாக்யங்களை அமுக்க்யார்த்தங்களாகக் கொள்ளுதல் உபேசுத்தல் இத்யாதியான பலீபஸ்ஸான தோழைமுள்ளது, இத்தகைய தோழும் சிறிதும் இடம் பெறுதது நமது மதமென்னுமிடம் அடுத்தப்படியாக விவரிக்கப்படுகின்றது.

23. நம்மவர்களின் நிர்வாயாட்டிள் போவம்.

கீழே யெடுத்துக்காட்டிய மூன்று வகுப்பான ச்ருதிவாக்டங்களையும் ஒரு நிகராக ஆதரிப்பவர்கள் விசிஷ்டாதவைதிகளோயாவர். ஒரு ச்ருதிவாக்கியத்திலும் அமுக்க்யார்த்த கல்பனை யென்பது கிடையாது. எங்கனே யென்னில், கடைசியாக எடுத்துக்காட்டப்பட்ட *யஸ்யாத்மா சரீரமித்யாதிகளான ச்ருதி வாக்யங்களுக்கு கடக ச்ருதிகளென்றும் பெயர். பேதத்தையும் அபேதத்தையும் விரோத லேசமு மின்றிக்கே பொருந்தச் செய்ய வல்லவை அந்தர்யாமி ப்ராஹ்மான வாக்யங்கள்-என்கிற காரணத்தினால் இவற்றுக்கு கடகச்ருதிகளென்றும் பெயர் மிகப் பொருத்த மானது. என்பதை வ்சேரிக்கு உணரவேற்றும்.

24. நம்மவர்களது நிருபவைத்திள் விளக்கம்.

“நேஹ நாநாஸ்தி கிஞ்சநஃ இத்யாதிகவான அத்வைத (அஃபத) ச்ருதிகளினு லேற்பட்ட அபேதத்தையும் சுக்ரம் ப்ரதாநமம்ருதாக்ரம் ஹரா:” இத்யாதிகளான த்வைத (பேத) ச்ருதிகளினுலேற்பட்ட பேதத்தையும் பொருந்தயிடும் வழி கேண் மின். சேதநா சேதந ஈச்வரர்களான மூன்று நந்துவப் பொருள்களின் ஸ்வரூப பேதம் உண்மையாதலால் “காரம் ப்ரதாந மித்யாதி பேத ச்ருதியானது பேதத் தைச் சொல்லி யிருப்பது பாங்கே, ப்ரஹ்மம் சேதநாசேதந விசிஷ்டமாய்க் கொண்டு ஒன்றேயாகிறபடியால் சஸ்ரவம் கல்விதம் ப்ரஹ்ம:” இத்யாதியான அபேத ச்ருதிகளும் பொருந்தக் குறையில்லை. “யஸ்யாத்மாசரீரமித்யாதி அந்தர் யாமி ப்ராஹ்மண ச்ருதிகளானவை ஸர்வே பச்வர்ணை ஸர்வாந்தர்யாமியென்று தெரி விக்கும் முகத்தால் பேதத்தையும் அபேதத்தையும் பொருந்த விடுகின்றன என்பது நம் ஆசாரியர்களின் நிரூபணம்.

25. ஒருவயம் பன்மயம் போருந்தும் வழி.

சிதசிதீச்வரர்களாகிற மூன்று தத்துவங்களிலும் தனிப்படக் கண் செலுத்தி னால் பேதம் க்ரஹிக்கப்படுகிறது அசேதநமாகிய சரீரம் வேறு; அதனுள்ளுறையும் சேதநன் வேறு; அவனுக்கும் அந்தர்யாமியான பரமாத்மா வேறு என்று பேதப்ரதி பத்தி சாஸ்தர ஸம்மதமேயாகும். பல அவயவங்களின் கூட்டரவான சரீரத்திலே கை, கால், காது, மூக்கு முதலானவற்றைத் தனியே பார்க்குமிடத்து பேத ப்ரதி பத்தியும் ‘அவயவஸங்காதம் ஒன்று’ என்று பார்க்குமிடத்து அபேத ப்ரதிபத்தியும் பொருந்துகின்றது. தேவதத்தன் ஒருவன், யஜ்ஞுதத்தன் ஒருவன் இத்யாதி வ்யவஹாரங்களில் தேவதத்தனுக்கும் யஜ்ஞுதத்தனுக்கும் ஒருமை எங்களேம்? என்று விமர்சிக்கவேணும். ‘தேவதத்த: க்ருச:, யஜ்ஞுதத: ஸ்துவ: இத்யாதிவ்யவஹா ரங்களில் க்ருசத்வமும் ஸ்துவத்வமும் சரீர தர்மமாகையாலே தேவதத்த யஜ்ஞுதத்த சப்தங்கள் சரீர பரங்களேயென்று அறுதியிடப்படுகிறது. ‘தேவதத்தோ மேதாவி, யஜ்ஞுதத்த: ப்ரதிபாவாந் இத்யாதி வ்யவஹாரங்களில் மேதையும் ப்ரதிபையும் ஆற்ம தர்மமாகையாலே அந்த பேவதத்த யஜ்ஞுதத்த சப்தங்களே ஆத்ம பரங்களென்று நிர்ணயிக்கப்படுகிறது. ஆத்மாவும் சரீரமும் ஒன்றல்ல; வெவ்வேறுபட்டவை. ஆக அனேக வஸ்துக்களிருக்கச் செப்பதையும் ஏத்வாயவ

ஹாரம் நிகழ்ந்து வருவது 'சரீர விசிஷ்டஞ்சன சரீரி ஒருவன்' என்னுமபிஸந்தியால் தனையன்றோ. இதைத் திடமாக நெஞ்சில் கொள்க.

26. ப்ரக்ருத்தில் ஈடுபாயும்.

இவ்வண்ணமாகவே 'ப்ரஹ்ம ஏகமேவ' என்ற ச்ருதியும் விசிஷ்டாக்யத் தைச் சொல்லுவதாகக் கொள்ளக் குறையில்லையே. ஏவஞ்ச பேதத்திற்கும், அபேதத்திற்கும் அபாயமொன்றுமில்லை யென்றதாயிற்று. சரீரங்களும் சரீரிகளுமாகிற நானா வஸ்துவத்பாவம் ப்ராமாணிக மாகையாலே அபலபிக்க வொன்னுததே இங்கனே விசிஷ்டாக்யமும் அநுபவலித்தமாகையாலே அபலபிக்க வொன்னுததே. ஆக, உண்மையில் வெவ்வேறுபட்ட வஸ்துக்களும் சரீர சரீரி பாவநிபந்தநமாகவே ஒன்றூக் கழங்கப்படுவதாய் வித்திக்கையாலே அப்படிப்பட்ட சரீர சரீரி பாவத்தை யுணர்த்துகின்ற அந்தர்யாமி ப்ராஹ்மனுதி ரூபங்களான் ச்ருதி'வாக்யங்களுக்கு நமது மதத்தில் மிகுந்த கௌரவமுள்ளது. அத்வைதிகள் பேதச்ருதிகளை அநாதரிப்பது போலவும், வைதிகள் அபேத ச்ருதிகளை அநாதரிப்பதுபோலவும் நாம் ஒரு வகையான ச்ருதியிலும் அநாதரம் காட்டுகின்றிலோம். ஆகவே ஸர்வச்ருதி ஸாமரஸ்யம் நமக்கே யோழியப் பிறர்க்கில்லையென்பது கல்வெட்டாகத் தேறிநின்றது.

27. சரீராந்ம பாவலே ப்ரதாநப்ரதிதந்தரார்த்த மென்பாடு.

மதாந்தரஸ்தர்கள் ஒப்புக்கொள்ளாத பல அர்த்தங்களை நாம் ஒப்புக்கொண்டிருக்கின்றோம். நித்யஸ்தாலிஸ்த்பாவம், எம்பெருமானுடைய கல்யாண குறைச்சாயத்வம், திவ்யமங்கள் விக்ரஹ விசிஷ்டத்வம் முதலானவை அவை. இவற்றை யெல்லாம் விட்டு சரீர சரீரிபாவத்தையே கொண்டு விசிஷ்டாத்வைதமென்று பெயரிடுவதில் என்ன விசேஷமென்னில், கேண்மின். வித்தாந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்ற அர்த்த விசேஷங்களுள் ஜகச்சரீரகத்வ மென்பதே ப்ரதாங்களானது. ஆனது பற்றியே இது ப்ரதாந ப்ரதிதந்தரார்த்த மெனப்படுகிறது. இதுவே ப்ரதாந மென்பது எங்களுமென்னில் ஸாவச்ருதிகளினுடையவும் முக்கியமான அத்தந்தைத் தெரிவிப்பதாய், ஸர்வச்ருதிகளுக்கும் ஸாமரஸ்யத்தை நிர்வாஹி து வாதி விஜய ப்ரயோஜகமாயிருப்பதனாலே, இதற்கு ப்ராதாந்ய மென்றுணர்க. இந்த சரீராந்ம பாவத்தைக் கொள்ளாமையினாலே பிறமதத்தவர்கள் ஸர்வ ச்ருதிஸாமரஸ்யத்தை நிர்வாஹிக்க மாட்டாமல் தளருகின்றார்கள். குத்ருஷ்டிகளின் குசோத்யங்களை அவலீலயா பரிஹரித்துத் தருவது இந்த சரீராந்மபாவமே யென்க. இங்கு "யத்யேதம் யதிகார்வபொமகதி தம்" இத்யாதியாக வேதாந்தாசார்யச்சோக ரத்தந்தைத் திடமாகக்கொள்க. இந்த ப்ரதாந ப்ரதிதந்தரார்த்தத்தை நன்கு தெரிந்துகொண்ட வொருவ்யக்தி நிற்கு மிடத்தில் விபதூர்கள் எத்தனை பேர்கள் கூடி எவ்வளவு வாத கேர்லாஹலங்களைச் செய்தாலும் அவர்களுக்கு பங்கமேதவிர வேறில்லை யென்பது இதன் கருத்து.

28. சரீராந்மபாவம் ஸுத்ரகாராபிமதமென்று விவரித்தல்.

வித்தாந்தத்தில் சரீராந்மபாவமே பிரதாந மென்பது கீழே உபபாதிக்கப்பட்டது. ப்ரஹ்மஸுத்ரகாரருக்கு இதுவே அபிமதமென்பதை முதலித்து

இந்த சர்ச்சை ஒருவாறு முடிக்கப்படுகிறது. இவ்விஷயத்தில் சாரீரக மீமாங்கலை முழுவதுமே பிரமாணமாகக் காட்டக்கூடியதாயிலும் வ்யதிப்பித்தொக்களின் புத்தி யில் ஏறுவதற்காக ஸம்கோபமாய் நிருபித்தல் நலமென்று கருதி அந்த சாரீரக மீமாங்கலையில் ஒரு அதிகரணத்தை மட்டும் ஈண்டெடுத்துக் காட்டிப் பிராமணி கர்களின் மனத்தில் பதியவைக்கிறோம்.

29. வாக்யாந்திகரண நிரவையம்

அதில் முதலத்யாயம் நான்காவது பாதத்தில் வாக்யாந்திகரண மென்பது ப்ரஸிந்தமானது. நான்கு ஸமத்ரங்கள் கொண்டது இவ்வதிகரணம். பருஹ தாரண்யகோபநிஷத்தில் ப்ரஸித்தமான மைத்ரேயீ ப்ராஹ்மணமென்னும் பகுதி யில் அம்குதத்வோபாயமேதன்று கேட்ட மைத்ரேயிலையக் குறித்து யாத்துவலக்ய ருடைய விலட: “ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய: ச்ரோதவ்யோ மந்தவ்யோ தீதீத யாஸிதவ்ய:” என்பது. இதில் ஆத்மா என்றும் சப்தத்தால் குறிக்கப்பட்டவன் பரமாத்மாவா? ஜீவாத்மாவா? என்று வீசாரம் ப்ரஸக்தமாக, பரமாத்மாவே யென்று நிரணயம் செய்தாகிறது. இது * வாக்யாந்தவ்யாத் * என்கிற ரூதங் ஸமத்ரத்தினால் தேறியது. மைத்ரேயீப்ராஹ்மணத்திலுள்ள மஹாவாக்பம் ஸமஞ்ஜஸமாக அந்தவிக்க வேண்டுகையாலே அந்த வாக்யத்தில் பிரதிபாதிக்கப் பட்ட ஆத்மா கருமபலனை யநுபவிப்பவனுரை ஜீவாத்மாவாக இருக்குமுடிபாது, பரம புருஷேயாகவடுக்கும் என்று சொல்லப்பட்டதாயிர்று.

30. இங்கு சம்பாஸிந்திரங்கள்.

இதற்குமேல் ஒரு கேள்வி எழுந்தது. அதாவது, இங்குப் பரமாத்மா விவகூதனுகில் ஜீவாத்மவாசகமான ஆத்மா என்கிற சொல்லையிட்டுச் சொல்லுவானேன்? பரமாத்மாவேன்றே பிரயோகிக்கலாகாதா? என்று. இக்கேள்விக்கு ஸமத்ரகாரரான வியாஸரால் மேலே மூன்று ஸமத்ரங்களினால் வெவ்வேறுவிதமான ஸமாதானங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அடைவே ஆச்மரத்த்ய மதம், ஒன்று கோமிமதம், காசக்ருத்ஸ்த மதம் என மூவருடைய மதம் காட்டப்பட்டுள்ளது. முறையே ஸமத்ரங்கள் காண்மின்;—

- (1) ப்ரதிஜ்ஞாவிந்தேர் விங்கயாராத்ய:
- (2) உஷ்மரம்பியந வங்பாவாதிம்யோடுவே:
- (3) அவஸ்திதேரிதி காசக்ருத்ய:

என்கிற இம்மூன்று ஸமத்ரங்களும் மூன்று மறுசர்வீகங்கள், பிரவாஹங்களைத் தெரிவிப்பனவாம். இவற்றை அடைவே சிறிது விவரிக்கிறோம்.

31. ஆச்மரத்ய மதம்.

ஜீவாதம் பரமாத்மாக்களுக்கு கார்ய காரண பாவம் கருதியில் சொல்லப் பட்டிருக்கையாலே அதனால் அவர்களுக்கு அபேதம் ஏற்படுகிறது. காரணமான மண்ணுக்கும் அதன் கார்யமான பாணக்கும் அபேதம் காண்கிறதன்றே. ஆக இவ்வேதத்தைத் தெரிவிப்பதற்காக பரமாத்ய ஜீவாத்மாக்களுக்கு ஜக்யோக்தி யுள்ளதென்றார் ஆச்மரத்த்யர்.

32. இனி ஒளுநேரம் மதம்.

இமே காட்டிய ஆச்மரத்தய மதத்தில் ஜீவாத்மாவுக்குப் பரமாத்மாவினிடத் திலிருந்து உத்பத்தியைக் கொள்ளுகிறோம் என்று விரோதிக்கையாலே “ந ஜாயதே மரியதே வா விபச்சித்” இத்யாதி ப்ரமாணங்களோடு அது விரோதிக்கையாலும் மற்றும் அநேக தோழப்ர ஸங்கத்தாலும் ஆச்மரத்திற்கும் மதம் ஸாதுவன்றென்று கொண்ட ஒளுநேரமியான வர்—முக்கு தசையில் ஜீவாத்மாவுக்குப் பரமாத்மாவோடு அபேதம் ச்ருதி வித்த மாயிருக்கையாலே முக்கு தசையில் பவிஸ்யத்தான் ஜீவாத்ம பரமாத்ம அபேதந்தை யவலம்பித்து ஜக்யம் சொல்லிற்றுக் நிர்வாஹித்தார்.

33. காச்கருத்ஸ்ந மதம்.

இமே விவரித ஒளுநேரம் மதத்தில் மோதும் வரையில் ஜீவாத்மாபார மாத்மாக்களுக்கு பேதமுள்ளதென்றும், முக்கு தசையில் அபேதமென்றும் கொள் ளப்படுகிற விது, “...ரமாத்மாத்மநோர்யோக: பரமார்த்த இதிஷ்யதே, மித்தயை தத் அந்யத் த்ரவ்யம் வாறி நைதி தத்த்ரவ்யதாம் யத:” என்கிற ஸ்ரீ விஷ்ணுபுராண வசன விருத்தம். வெவ்வேறுபட்ட பொருள்கள் ஒன்றேடொன்று, சேருமே யோழிய ஜக்கியத்தை யடையாட்டாவென்று இதில் ஸ்பஷ்டமாகக் கூறியிருக் கின்றதன்ரே. முட்டி தசையில் ஜீவாத்மாவுக்கு அபறைத் பாப்மத்வாதி ஸ்வரூபம் ஆவிரப்பவிக்குமதோழிய பரமாத்மாவோடு ஜக்யாபத்தியென்பதில்லை யென்னு மிடம் (4-4-1.) ஸ்வாத்பாவிரப்பாவாதிகரணத்தில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஆக இத்தணிக்கும் மூர்ங்க நிர்வாஹிப்பது அதுசிதம் என்று கொண்ட காச்கருத் ஸ்வாத்பரமாத்மா ஜீவாத்மாவினுள் அந்தராத்மாவாக இருப்பதும், ஜீவாத்மா வுக்குப் பரமாத்ம சரீரத்வமும் “ய ஆத்மநிதிஷ்டந...யஸ்யாத்மா சரீரம்” இத்யாதி ச்ருதிவித்தமாகையாலும், சரீர வாசகங்களான சப்தங்களுக்கு சரீரி பர்யந்த வாச கத்வம் ஆக்ருத்யதிகரண வித்தமாகையாலும் ப்ரக்ருதத்தில் ஜீவாத்மவாசியான ஆத்ம சப்தத்தைப் பரமாந்ம பர்யந்த வாசகமாக நிர்வாஹிப்பதுதான் உசித மென்று கருதினார்.

34. காச்கருத்ஸ்நமத்தே யுக்தமானது.

இங்கேன வரிசையாக மூன்று மதங்களை உதாஹரித்த ஸுத்ரகாரர் மேலே நான்காவது மதத்தைச் சொல்லாமையினால் காச்கருத்ஸ்ந மதமே ஸுத்ரகாராயி மதமென்று நிஸ்ஸந்தேஹமாக நிர்ணயிக்கப்படுகிறது. இது விசிஷ்டாத்வைத மதத்திற்கு விஜூயத்வஜமானது.

35. காச்கருத்ஸ்நமத்தைப் பிறர் தவறுக நிருபித்தல்.

இங்கே அத்வைதிகள் சொல்லுவதென்னவென்றால், காச்கருத்ஸ்நமதந்தான் ஸுத்ரகாராயிமதமேபது எமக்கும் ஸம்மதம். ஆனால் (அவஸ்திதே:) என்பதற்கு—‘பரமாத்மாவானவர் ஜீவாத்மாவினிடத்தில் அந்தர்யாமியாயிருப்பதனுலே’ என்று நீங்கள் கூறுகின்ற பொருள் ஸாதுவன்று. ‘பரமாத்மா தானே ஜீவாத்மா வாக இருப்பதனுலே’ என்கிற பொருள்தான் அவஸ்திதே: என்பதற்கு ஸமஞ்ஜஸ மாகும். ப்ரக்ருதத்தில் ஜக்யத்தைப் பொருந்தவிடவேண்டியது ப்ரதானம்.

இங்கனே பொருள் கூறினாலும், ஜக்யம் பொருந்திவிடுகின்றதன்றே. காசக்ருத்ஸ் நர் சாரீராத்மபாலத்தை அவவம்பித்தே ஜக்யத்தைப் பொருந்தவிட்டாரென்று ஏதுக்குச் சொல்லவேண்டும்? என்கிறார்கள் அந்வைதிகள். இது ஸமஞ்ஜஸமான வாதமன்று என்பதை இதோ நன்கு நிரூபிக்கிறோம்.

36. காசக்ருத்ஸ் மாந்திருவ்வை விளக்கம்.

அந்தா சராசரக்ரஹனுத் என்கிற உபக்ரமஸ்த்ரத்தைக் கொண்ட அத்தரதிகரணத்தில் “குஹாம் ப்ரவிஷ்டாவாத்மாநெள ஹி நத்தர்சநாசத்” என்கிற ஸமத்ரத்தில் நவீசநாந்தமான ஆத்மாநெள என்கிற சப்தத்தினால் பரஸ்பரபிந்த ஸ்வரூபசாலிகளான ஜிவாத்ம பரமாற்மாக்களுக்கு உருதய குஹாப்ரவேசம் ச்ருதி வித்தமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜிவாப்ரஹமங்களுக்கு நிருபாதிகமான பேதமே ச்ருதிக்கு அபிமதமென்று ஸுத்ரகாரர் அபிப்ராயப்பட்டிருப்பது ஸ்வரூபமாகத் தெரியவருகிறது. ஆக ஜிவாப்ரஹமங்களுக்கு ச்ருத்யபிமதமான ஸ்வரூப பேதம் பழுதுபடாதபடி நிர்வாத்பதுராக்க வாந்தரகாரர்க்கு அபிமதமென்று இசைந்து தீரவேணும். ஏவஞ்ச, ஜிவாப்ரஹமங்களுக்கு ஸ்வரூபாக்கத்தையவலம்பிற்று நிர்வாதிக்க வந்தது *அவஸ்திதேவி* காசக்ருத்ஸ்: * என்கிற ஸமத்ரமென்று சொல்லுவதறு பொருந்த மாட்டாரு.

37. முக்கியமாக மேக்மாட்ட விவரம்.

அவஸ்திதி: என்கிற சப்தமானது “பூதலே கட: அவஸ்தடதே, ப்ராஸாதே தேவதத்த: அவதிஷ்டதே” இத்யாதி ஸ்யாஸாபாரங்களிற்கோடு ஒரு வஸ்துவில் மற்ற ரூரூ வஸ்து இருப்பதைத்தான் சொல்லக்கூடவது: ப்ருதிஸ்பாம் திஷ்டந் அப்ஸாதிஷ்டந் தேஜஸி திஷ்டந் வாயேள திஷ்டத் ஆகாசே நிஷ்டந் ஆத்மநி திஷ்டன், இத்யாதிகளான உபநிஷுத் வாக்யங்களில் பலகால் காண படுகிற ஸ்டாதாது ப்ரயோகத்தை அடியொற்றியே அவஸ்திதே: என்கிற ஸ்வாத்ர ப்ரயோகமுள்ள தென்பதை ப்ராமாணிகர்களின் உள்ளம் அநாயாஸமாக க்ராகிக்கும், ஆக காசக்ருத்ஸ்ந மதம் அத்வைதிகள் கூறுகிறபடி வொருந்தாது. ஏவாச, வாக்யாந்வயாதி கரணத்தில் விசிஷ்டாந்தவைத்துமே வித்தாந்திகிப்கப்பட்ட சென்று தெளிவாயிற்று.

38. நாராயண பாரம்பரத்தியாத-உபந்ரயம்.

ஆக இதுகாறும் சாரீரக மீமாம்ஸா சாஸ்த்ரத்திற்கு அத்வைதத்தில் நோக்கில்லை யென்பதும் அத்வைத கண்டனத்தில்தான் முழு நோக்கு என்பதும் ப்ரஹம ஸமத்ரங்களைக் கொண்டே நிரூபிக்கப்பட்டது. இவேஷாந்த சாரீரக மீமாம்ஸா சாஸ்திரத்திற்கு நாராயண பாரம்யப்ரதிபாதாத்திஸ்தாஸ் முழு நோக்கென்னு மிடம் முதலிக்கப்படுகிறது.

39. ஸுத்ரகாரப்போடு நிருபித்து.

ஐகத்காரண வஸ்துவாதிகளான ஸதாந்த வாக்யங்களெல்லாம் ஸ்ரீமந்நாராயணவிடத்திலேதான் பர்யவளிக்கின்றன என்று ஸமத்ரகாரர் தாமே வித்தாந்தம் செய்திருக்கிறென்பதைத்தீந்கு நிருபித்துக் கட்டிக்கொண்டும். *அதாதோ ப்ரஹமஜிஜ்ஞாஸா* என்று ப்ரஹம விசாரத்தை ஸ்ரீதாவித்து *ஐந்மாத்யயை

யத: என்கிற அடுத்த ஸுதாத்தினாலே, ‘நந்த வஸ்துவினிடத்தில் நின்றும் ஜகத் ஜந்ம ஸ்திதி வயங்கள் ஆனின்றனவோ அது ப்ரஹ்மம்’ என்று ப்ரஹ்ம வ கூணம் காட்டினார் வியாஸர். வேதாந்தங்களில் ஜகத்காரண வஸ்துவைத் தெரிவிக்கின்ற வாக்யங்கள் ஒரே விதமாக இல்லை. பரஸ்பர விருத்தங்கள்போல் தோன்ற நின்றன என்பது பிரவித்தமான விஷயம். ஏதோ ஒரு வஸ்து தான் ஜகத் காரணமாக இருக்க முடியுமே ஒழிஃபல வஸ்துக்கள் அப்படி விருக்க முடியாதென்கிற நிச்சயம் ஆவச்யகமானது. பரஸ்பர விருத்தங்கள்போல் தோன்ற நின்ற காரண வாக்யங்களாலே இந்த நிச்சயம் எப்படி உண்டாகுமென்று தோன்றக்கூடிய சங்கையை ஸுதரகாரர் பரிஹரி க்தீத யிருக்கிறார். எப்படி பரிஹரித்திருக்கிற ரென்றால்—

40. பரிஹரித்துள்ள விதம்.

ஸகல காரணவாக்யங்களுக்கும் ஒற்றுமையைக் காட்டிப் பரிஹரித்திருக்கிறார் ஸாகாங்கூ வாக்யங்களுக்கு நிராகாங்கூ வாக்யங்களில் பர்யவஸானம் நியாய மென்பது யாவருமிசைந்ததொன்றும். இதையே நெஞ்சில் கொண்ட வ்யாஸ மஹர்ஷியானவர் ஈசுத்யதிகரணம் முதலானவற்றால் காரண வாக்யங்கள் எல்லா வற்றிற்கும் புருஷஸ்ரக்தப்ரதிபாத்யங்கள் நாராயணனிடத்தில் பர்யவஸாநந்ததைக் காட்டியுள்ளார். இதுதன்னை இங்கு விளக்கமாக உபபாதிக்கிறோம்.

41. காரண வாக்யங்களிர் ஈராக்ஷம் நிராகங்கூம் என்கிற பேதத்தை விவரித்தல்.

ஜகத்காரண வஸ்துவை ப்ரஸ்தாவிக்கின்ற வாக்யங்கள் காரண வாக்யமெனப் படும். அத்த வாக்யங்களை ஸாகாங்கூ வாக்யங்களென்றும், நிராகாங்கூ வாக்யங்களென்றும் இருவகையாகப் பிரித்துக்கொள்ள வேண்டியது முதற் காரியம். ஸாகாங்கூ வாக்யங்களென்பவை தாழும் இரு வகையாயிருக்கும். 1. ஸாமான்ய சப்தத்தோடு கூடியிருந்து விசேஷ ப்ரதிபத்தியை அபேக்ஷித்திருக்குமவை. 2. அநு வாத ரூபமாய்க் கொண்டு புரோவாதத்தை அபேக்ஷித்திருக்குமவை-என்று. *தேவ ஸோம்ய இதாக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம்*, *ஸோயம் தேவதைக்குத்* இத்யாதி வாக்யங்களில் ‘ஸத்’ என்றும் ‘தேவதா’ என்றும் ஸாமான்ய சப்தங்களே யிருக்கையாலே இவை விசேஷ ப்ரதிபத்தி ஸாகாங்கங்க என்பது ஸ்பஷ்டம். *யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே* இத்யாதி வாக்யங்கள் யச் சப்த கடிதங்க ஸாயிருப்பது பற்றி அநுவாத ரூபங்களைக்கையாலே புரோவாத ஸாகாங்கங்களென்பதும் ஸ்பஷ்டம். ஸாகாங்கூ வாக்யங்களில் கீழ்ச்சொன்ன இரண்டு வகைகளைத் தவிர மூன்றாவது வகையும் ஒன்று உண்டு.

42. அந்தக்களில் யோக்யதையும் அயோக்யதையும்.

அயோக்யமான அர்த்தத்தைத் தெரிவிக்கும் வாக்யங்கள் யோக்யார்த்த ப்ரதிபத்தி ஸாகாங்கங்களையிருப்பதே அது. ப்ரதர்தநவித்யையில் *மாழுபாஸ்வ ஏத தேவாஹம் மநுஷ்யாய ஹிததமம் மந்தயே* என்று இந்திரன் சொன்ன வாக்யம் போன்றவை இந்த வகுப்பில் சேரக் கடவன. ஆக மூவகுப்பாகப் பிரியலுற்ற ஸாகாங்கங்களான ஸாரண வாக்யங்கள் வஸ்து விசேஷத்தை நிர்ணயிப்பதில் ஸ்வதந்திரமாக அசக்குங்களைக்கொலை நிராகாங்கங்களான வாக்ய விசேஷங்களைக் கொண்டே வஸ்து விசேஷத்தை நிர்ணயிக்க வேண்டியதாகிறது. யோக்

யார்த்த விசேஷ ப்ரதிபாதகங்களாய்க் கொண்டு இதர வாக்யங்களை எதிர்பாராத வையான வாக்யங்களே நிராகாங்கி வாக்யங்க ளென்று தெறிற்று.

43. “ஏகோ ஹ வை நாராயண ஆஸீர்”

*ஏகோ ஹ வை நாராயண ஆஸீர் த ந ப்ரஹ்மா நே ராந: இத்யாதி வாக்யங்களே அப்படிப்பட்டவை என்று ஸாரஸ்வதர்கள் நிஷ்டகர்வுத்துள்ளார்கள். மேலே காட்டிய வாக்ய விசேஷத்தில் ஸாமாந்ய சப்தம் சேர்ந்திருக்கவில்லை. அநுவாத ரூபத்வமுமில்லை; அயோக்யர்த்த ப்ரதிபாதநமுமில்லை. ஸத, ப்ரஹ்ம, ஆத்ம, தேவதா இத்யாதிகளான பதங்களிருந்தாலன்றே ஸாமாந்ய சப்தம் சேர்ந்திருப்பதாக ஆகும். அவை இல்லையே, யச்சப்த கடிதமாயிருந்தாலன்றே அநுவாத ரூபமாக ஆகும். அதுவுமில்லையே! அயோக்யார்த்த ப்ரதிபாதகத்வமில்லாமையோடு கூடின யோக்யார்த்த ப்ரபாதகத்வமே யுள்ள தென்பது ரிஞ்சிக்கப் படவேண்டிய தாக நிற்கையாலே அது நிருபிக்கப்படுகிறது அடுத்தபடிபாக.

44. “ஈஷுந்திகாரணத்தினுடையாயனுக்கே ஜூட்டகாரணர் பும் விளக்கப்படுவது.”

சாரீக மீமாம்ணஸயில் சாஸ்த்ராரம்ப ஸமர்த்தநார் த்தமான சதுஷ்ஶலமத்திருமிடந்ததும் ஜந்தாவது அதிகரணம் ஈக்ஷுந்திகரணம். இடீல் விசேஷத்துக் குறிக் கொள்ளத்தக்க ஸமத்ரங்கள் இரண்டு; *தந்திஷ்டஸ்ய மோகூபதேசாத்* கந்திலா மாந்யாத்* என்னுமில்லை. ஸாதாரணமான ஸச்சப்தத்தைபும் தேவதா சப்தத்தை யும் கொண்டிருக்கிற ஸத்வித்யையானது புருஷஸம்க்த ப்ரதிபந்தனான ஸ்ரீமந் நாராயணன் புக்கவிலே பர்யவஸிப்பதாக இவ்விரண்டு ஸமத்ரங்களாகும் காட்டப்படுகிறது. *தந்திஷ்டஸ்ய மோகூபதேசாத்* என்கிற ஸமத்ரத்தின் பொருளை முன்னம் தெரிந்துகொள்ளவேணும், ‘நந்திஷ்டஸ்ய’ என்கிற விடத்துள்ளதான் தச்சப்தத்தினால்—ஸமத்ரகாரர் கருதிய விஷய வாக்யத்திலுள்ள ஸச்சப்தவாச்யமான வஸ்து கொள்ளப்படுகிறது. ஆகவே, ஸத்தை உபாஸீப்பவனுக்கு என்பதாகப் பொருள் தேறிற்று. ஸத்தை உபாஸீப்பவனுக்கு முக்கு கிடைப்பதாக ஒதப்படுவதால் ப்ரக்கருத ஸச்சப்த வாச்யமான வஸ்து ப்ரதானமாக மாட்டாது என்ற தாக ஸமத்ரார்த்தம் தேறும். ‘ப்ரதாதந்தான் ஜகத் காரணம்’ என்பவர்களை நிரவிப்பதன்றே ப்ரஸ்துதம். புருஷஸம்க்தத்திலும் உத்தர நாராயணத்திலும் *தமேவம் வித்வாநம்குத இஹ பவதி | நாத்ய: பந்தா அயநாய வித்யதே* என்றும், *நாத்ய: பந்தா வித்யதே அயநாய* என்றும் மோகூபாயமான உபாஸ நத்திற்கு இலக்காகுந்தன்மை நாராயணனுக்கே ஒதுப்பட்டுள்ளது. இந்த ஸத்வித்யா ப்ரகரணத்திலும் [அதாவது, சாந்தோக்யத்தில்] *ஆசார்யவாந் புருஷோ வேத: தஸ்ய தாவதேவ சிரம் யாவந்ந விமோக்ஷே அத ஸம்பத்ஸ்யே* என்று ஸது பாஸனமே மோகூபாயமாகச் சொல்லப்பட்டது. இந்த ச்ருதி வாக்யத்தின் பொருளாவது, எவனுக்கு உபதேஷ்டாவான ஆசார்யன் இருக்கிறானே அவனே ப்ரஹ்ம வித்தாவான். சரம சரீரத்திலிருந்து வீடுபடுமளவே அவனுக்குக் காலதாமதம்; சரம சரீரம் விழுந்தவுடனே ஸத்சப்த நீர்ச்சிவாடனும் ஜகத் காரண பூதனான பரம புருஷை அடைகின்றுன். ஸதுபான நீஷ்டனுக்கு சரீரம் விழுமளவு.

தான் மோகூப்ராப்தியில் தாமதம்: சரீரம் தொலைந்தவைடனே முத்தனகிறான்—என்பதாம். இதனால் நாராயணனே ஈச்சப்த வாச்யனென்று அறுதியிடப்படுவது னால் ப்ரக்ருதமான ஸத்து ப்ரதானமான்று என்றதாக ஸுத்தர தாத்பர்யம் தேறு கிறது. *தமேவம் வித்வாநம்ருத இஹ பவதி* இத்யாதிகளான உதாஹ்ருத வாக்யங்களாலே நாராயணேபாலனந்தான் மோகூபாய மென்று நிச்சயிக்கப்பட்ட வளவில் *தந்நிஷ்டஸ்ய மோகூபதோதை* என்று ஸுத்தர மியற்றின மஹர்ஷி யானவர் நாராயணேபாஸ்களையே விவகுதித்தாராகிறார் என்று நிர்ணயிப்பதில் தட்டுண்டோ?

45. தந்நிஷ்டஸ்யேந்தாதி ஸுத்தரத்தின் விவரணம்.

கீழே நாம் விவரித்த விஷயத்தில் பி றர் சொல்லக்கூடியது ஒன்றுண்டு; அதாவது; தந்நிஷ்டஸ்ய மோகூபதேச மாகிற ஹேதுவைக் கொண்டு ப்ரதாநம் ஜகத்காரணமன்று என்று நிரவிப்பது மட்டுமே இங்கு ஸுத்தரகாரகுக்கு உத்தேச மானது; நாராயணனே ஜகத்காரணபூதனென்று ஸுதாபிப்பதில் இங்கு நோக்கே சிடையாது. சப்தத்திற்கு சிடைப்பதற்கு மேற்படுக் கொள்ளத்தகாது என்று.

46. (இதற்கு மறு பு) இங்ஙனம் சொல்வது தவறு, இதர ப்ரதிகூபத்தில் மட்டுமே ஸுத்தர தாத்பர்ய மென்று கொண்டால் நியுநதையாகும். இந்த வேதாந்த சாஸ்த்ரம் எதற்காக கூரம்பிக்கப்பட்ட தென்று பார்க்க வேணும்; முமுக்ஷுவான வளை மோகூபாய பூதயான வஸ்துவை உபாவிப்பதில் ப்ரவர்த்திக்கச்செய்வதன் பொகுட்டு விசிகித்தவை பற்ற ப்ரஹ்மஜ்ஞானேத்பாதநத்தின் பொருட்டு சாஸ்த்ரம் ஆரம்பிக்கப்பட்டது. சாஸ்தராரம்பத்திற்குப் பலன் இதுதானென்பதை வேதாந்திகள் யாவரும் ஸமர்ப்பாக இசைந்தே நிருவர்கள். ‘ஜகஜ் ஜந்மாதி காரணம் ப்ரஹ்ம’ என்று ப்ரஹ்மவகூணம் சொல்லி பிரதாநாதிகள் ஜகத்காரணமன்று என்று கண்டித்த வளைவில் விசிகித்தவையற்ற ப்ரஹ்மஜ்ஞானோத்பாதனம் செய்ததாக ஆய்விடுமோ? ஒருநாளுமாகாது. ப்ரஹ்ம ருதராதிகளிடையில் எந்த தேவதை ஜகஜ்ஜன்மாதி காரணம்? என்கிற விசிகித்தவை பரிஹரிக்கப்படாத அளவில் நிஸ்ஸம்சய பாஹ்மஜ்ஞானேத்பாதநம் செய்யப்பட்டதாக ஆகமாட்டா தென்பதைப் பேதையருமறிவர். ஏ வஞ்ச. இன்ன தேவதைத்தான் ஜகத்காரண மென்று நிஸ்னத்தேஹுமாகத் தெரிவிக்கப்படாத அளவில் சாஸ்தராரம்ப ப்ரயோஜனம் தேருமையாலே நியுநதைக்குப் பரிஹாரமே ஏற்படாது.

47. ஆகவே, ஜகத்காரண பூதப்ரஹ்ம சப்த வாச்யமான தேவதா விசேஷம் இன்னதென்று நிர்த்தாரணம் செய்வதிலும் சாஸ்த்ரம் தத்பரமானது என்று இசைந்து தீர வேண்டும். உதந்நிஷ்டஸ்ய மோகூபதேசாதை* என்கிற ஹேதுக்தியின் ஸ்வாரஸ்யத்தினாலும் தேவதா விசேஷ நிர்ணயத்தை ஸுத்தரகாரர் செய்யக் கருதியுள்ளரென்பது செவ்வனே விளங்கா நின்றது; மோகூபாய பூதமான வஸ்துவுக்கு உபாஸந ஸ்வயத்வம் யாதொன்று இங்குச் சொல்லப்பட்டிரா நின்றதோ இது ப்ரதாநாதி ப்ரதிகூபக மாத்ரமே யன்று, தேவதா விசேஷ விஷய கத்வத்தை ஸாதிப்பதாகவுமாகின்றது. *தமேவம் வித்வாந அம்ருத இஹ பவதி* என்கிற ச்ருதி வாக்கியத்திலுள்ளதான் தச்சப்தமானது எந்த தேவதா விசேஷத்

தைச் சொல்லுகின்றதோ, அதனையே “தந்திஷ்டஸ்ய” என்கிற ஸுத்ரத்திலுள்ள தச்சப்தமும் சொல்லக்கடவு தென்பது இன்னைம். “வாஸுதேவ மநாராத்ய கோ யோகும் ஸமவாப்ஸ்யதி” என்பது முதலான பல ப்ரமாண வசனங்களை இங்கு அறுஸ்ந்திப்பது.

48. ஆக, மோகு ஹேதுத்வமாகிற விங்கத்தினால் ஸஸ் சப்தத்தின் பொருளை நிஷ்கர்ஷிப்பவரான வியாஸ முனிவர் தமது ஸுத்ரத்தில் நாராயணையே கருதி குரென்பது நிச்சயம். ஸச்சப்த வாச்யன் நாஶாயணனே என்பது மற்றொரு ப்ரகாரத்தாலும் நிர்ணயிக்கத்தக்கதாம். அதாவது, புருஷ ஸுத்ரத்திலும். உத்தர நாராயணத்திலும் “ஸர்வாணி ரூபாணி விசிந்ய தீர : | நாமாநி க்ருத்வா அபிவதந யதாஸ்தே” என்பதனால் நாமருப வ்யாகரத்தாவாக இருக்குந் தன்மை சொல்லப் பட்டது. இது ஸுத்திவித்யா ப்ரக்ரணத்திலும் “ஸேயம் தேவதா இமாஸ் திஸ்ரோ தேவதா அநே ஜீவேநாதமநா அநுப்ரவீச்ய நாமருபே வ்யாகரோத்” என்றோதப் பட்டிருப்பது. ஸச்சப்தவாச்யன் நாராயணனேள்ளபதற்கு ப்ரத்யபிழிஞாபகமாம்.

49. “கதிலாமாந்யாத்” என்கிற ஈழந்த விவரணம்.

ஸுத்யதிகரணத்திலிருந்து மேலே நாமெடுத்துக் காட்டின இரண்டு ஸுத்ரங்களில் “தந்திஷ்டஸ்ய மோகோபதேசத்” என்கிற முந்தின ஸுத்ரத்தைப் பற்றிச் சொல்லவேண்டுமல்ல சொல்லுகிறோம் கீழ்; இவி “கதிலாமாந்யாத்” என்கிற அடுத்த ஸுத்ரத்தைப் பற்றிச் சொல்லுகிறோம். [கதிலாமாந்யாத்.] கதி யாவது ப்ரவர்க்குத்தி; அதாவது அர்த்த போதகத்வம்; [ஸாமாந்யாத்] அது ஸமாநமாயிருக்க வேண்டியது ஆவச்யகமாகையாலே என்று பொருள். காரண வாக்யங்களெல்லாம் ஒரு மிடறுயிருக்கவேண்டுகையாலே என்றபடி. இது மிகவும் ஆவச்யகமானது. ஏவஞ்ச, அத புருஷோ ஹ வை நாராயணே காமயதர், ப்ரஜாஸ் ஸ்ருஜேயேதி, ஏகோ ஹ வை நாராயண ஆஸீதர், ந ப்ரஹமா நேசாநோ நேமே த்யாவாப்ருதிலீர் இத்யாதிகளான உபநிஷத்வாக்யங்களில் நாராயணனுக்கே ஜகத்காரணத்வம் ஒத்பபட்டிருக்கையாலே ஸுத்திவித்யையிலுள்ள காரணவாசகங்களான ஸாமாந்ய சப்தங்களுக்கு [ஸச்சப்த தேவதா சப்தங்களுக்கு] நாராயணனுகிற தேவதா விசேஷத்திலே பர்யவஸானமின்றிக்கே யோழிந்தால் காரணவாக்யங்களுக்கெல்லாம் ஜகத்தன்டியம் ஸம்பவிக்கமாட்டாது. ஆகவே ப்ரக்ருதங்களான ஸச்சப்த தேவதா சப்தங்கள் நாராயணன் பக்கவிலே பர்யவ வளிக்கின்றன வாதலால் ப்ரதாநம் ப்ரக்ருத ஸச்சப்த வாச்யமன்று என்பதாக “கதிலாமாந்யாத்” என்கிற ஸுத்ரத்திற்குப் பொருளாகத் தேவி நின்றது.

50. அதிகரணத்தேறும் விஷயவாக்யங்கள் நாராயண பரங்களேயென்று காட்டுதல்.

பல சொல்லி என்? ஸாரமாகச் சொல்லவாதிவ்வளவே. ஸுத்ரங்களின் பொருளை நிர்வாஹிப்பதற்கு உபநிஷத்துக்களிலிருந்து விஷயவாக்யங்கள் கொள்ளப்படுகின்றன வென்பது யாவருமறிந்ததே. சங்கர பாஷ்யத்திலும் ஸ்ரீ பாஷ்யந்திலும் பெரும்பாலும் விஷயவாக்யங்கள் வெவ்வேறுக்க கொள்ளப்படாமலிருப்பதைக் காணகிறோம். அந்த விஷயவாக்யங்களிலெல்லாம் சொல்லப்படுகிற தன்மைகள் ஸ்ரீ மந்நாராயணனுக்கே அளாதாரணங்களேன்பது சுருதிபுராணத்திகளில்,

பரஷித்தம்—என்கிற விதனையும் முக்கியமாகக் குறிக்கொள்க. ஆனந்தமயத்வம், ஆதித்ய மண்டலத்திலூள்ளிருந்தல், புண்டரீக்ர்க்ஷத்வம், அபறுதபாப்மத்வம், மோகார்த்த உபாஸ்ரவிஷயத்வம், அந்தி இந்திரன் முதலியா ஸர்வ தேவதைகளுக்கும் அந்தர்யாமியா யிருத்தல், ஸர்வ பூதங்களுக்கும் அந்தர்யாமியா யிருத்தல் இத்யாநிகளான தரும விசேஷங்களுக்கு இருப்பிடமான வஸ்துவே ஜகத்காரணமாகக்கூடியதென்று நின்கர்விக்கின்ற ஸமத்ரகாரருடைய உள்ளத்தில் ஸ்ரீமந்தாராயணனே, உறைந்திருக்கின்றனவு பிராமணிகர்களுக்கு அறிவிதன்று. இனி, ஆதிசங்கராசாரியர் நாராயண பாரம்யத்தையே ஸ்தாபித்துவரென்பது இங்கு ப்ராஸங்கிகமாக நிருபிக்கப்படுகிறது.

51. ஆதிசங்கராசார்யருடைய நாராயண பக்தியா விளக்குங்.

பகவத்பாதர் இயற்றிய விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஸ்யத்தில் தேவதாந்தரங்களுக்கு அவரத்வத்தை நிலைநாட்டி ஸ்ரீமந்தாராயணனுக்குப் பாத்வம் ஸ்தாபித்திருப்பது கிராயிரமிரவீ கலந்தெரிந்தா லொப்பவினங்கா நின்றது. வி வி ஜு ஸஹஸ்ர நாமத்திற்கு பாஸ்யம் செய்த பகவத் பாதர் சிவ ஸஹஸ்ர நாமத்திற்கு என் பாஸ்யம் செய்யவில்லை? என்று விளவினால், “அப்போது சிவஸஹஸ்ரநாம ஸ்துதியில்லை; பிற்பட்ட காலத்தில் தான் அஃது உண்டாயிற்று; ஆதலால்தான் அதற்கு பாஸ்யம் செய்ய ப்ரஸக்நி யுண்டாகவில்லை” என்கிறார்கள். அது நிற்க.

52. சங்கர ப்ரஸக்நி பாஸ்யத்தில் ஒரு விஷயம்.

பாஞ்சராத்ராகம ப்ராமணியாதிகரணத்தில், “உத்பத்த்யஸம்பவாத்”என்கிற ஸமத்ர பாஸ்யத்தில் “தந்ர பாகவதா மந்யந்தே” என்று தொடங்கி பாஞ்சராத்ராகம் ப்ரமேயங்களான விஷயங்கள் மூன்றெண்று ஸங்கராயிற்று. அவற்றுள் இரண்டு விஷயங்களில் தம்முடைய ஸம்மதியைக் காட்டி, மூன்றாவதான ஒரு விஷயத்தில் மட்டும் வைமத்யம் காட்டியள்ளார், பகவத்பாதர், தமக்கு ஸம்மதமாகக் காட்டின இரண்டு விஷயங்கள் இவை;—(இங்கு அவருடைய பங்கத்திகளையே உதாஹரிப்போம்). “தந்ர யத்தாவதுச்யதே யோளௌ நாராயண: ப்ரஸித்த: ப்ரமாத்மா ஸர்வாத்மா இநி. தந் ந நிராகரியதே. யதபி தஸ்ய பகவத: அபிகமநாதிலக்ஷணமாராதநம் அஜஸ்ரம் அநந்தயிசித்ததயா அபிப்ரேயதே, ததபி ந ப்ரதிஷ்டியதே; சுருதி ஸம்ருத்யோரீச்வரப்ரணிதாநஸ்ய ப்ரஸித்தத்வாத” என்பன அவருடைய பாஸ்ய பங்கத்திகள். இவற்றுள், ஸ்ரீமந்தாராயண னுக்கே பாரம்ய ப்ரதிஷ்டாபனத்தில் பகவத் பாதர் ஜங்கமுடையவடேஸ்பது மறக்கத்தக்கதன்று.

53. ஈச்வராதி ஸாமாந்ய சப்தங்களுள் விடங்களில் வாஸாதேவநாராயணதி விசேஷ சப்தங்களையிட்டு வியாக்கியானம் செய்யத் தொடங்கினவரும் பகவத் பாதரேயாவர். மேலே யெடுத்துக் காட்டின உத்பத்த்யஸம்பவாதிகரண பாஸ்ய பங்கத்தியில் ‘பகவதோ நாராயணஸ்ய அபிகமநாதிலக்ஷணமாராதநமஜஸ்ரம்’ என்ற விடத்தில் [அநந்தயிசித்ததயா] என்டேழுதப்பட்டுள்ளதில் இதாநீந்தனர்கள் கணமுடிகளாயிருக்கின்றனர். குத்ராதிகளான அந்யர்களிடத்திலும் சித்தத்தை வைத்துச் செய்யப்படுகிற ஸ்ரீமந்தாராயணராதநம் அநந்ய சித்தக்குருதமாக

எப்படியாகுமென்பதை அவர்கள் ஆலோசிக்க மாட்டிற்கிலர். நாராயணனைப் பரி வாரத்தோடுங்கூட ஆராதிப்பதும் சிந்திப்பதும் செய்தால் இது அந்தயசித்தத்தில் திற்கு விரோதமாகுமோ! என்று அவர்கள் கேட்கக்கூடும். குற்றாதிவிடத்தில் ஸ்ரீமந்தாராயணபரிவாரத்வப்ரதிபத்தி குறையற்றதாகில் சூலமேயாகும்.

54. சூதிசங்கரசார்யருடைய தொயாவுபா ஈடுகிடிவிகேஷங்களைக் கட்டுதே.

சங்கர பகவத்பாதர் விஷ்ணு பக்தரா? சிவ பக்தரா? என்று விசாரித்து தீர்ணயிக்க வேண்டுவது அவசியமானது. சுருதிதிஹாஸ புராணது ஸமஸ்த ப்ரமாண விசேஷங்களுள் பகவத்கிடைத்தே முன்னணியில் ஒருக்கின்ற தென்பதில் யார்க்கும் விவாத மிராது. எம்பெருமான்தானே சோதிவாய் திறந்து பணித்த தென்கிற மிக்க சிறப்பன்றே இதற்குள்ளது. அப்பெருமான் ஸ்ரீமந்தாராயணனே யென்றும் ஸ்ரீமஹாவிஷ்ணுவே யென்றும் இதில் ஸகல வைதிகர்களும் ஏககண்டர் களே யாவர். இதில் விப்ரதிபத்தி கொண்ட வைதிகர் ஒருவருமிலர். இந்தகைய நூலில் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பரதவழும் தேவதாந்தரங்களின் அவரத்வழும் அடிக்கடி விளக்கப்பட்டுள்ளது.

55. பத்தாமத்யாயத்தில் (சலோ 8.) 'அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஸ் ஸர்வம் ப்ரவர்த்ததே' என்ற விடத்தில் சங்கர பாஷ்யபங்க்கி இது காணீர்; -அஹம் பரம் ப்ரஹம வாஸ-தேவாக்க்யம், ஸர்வஸ்ய ஜகத: ப்ரபவ:—உத்பத்தி:; மத்த சுவ ஸ்திதிநாசக்ரியாபலோபபோக வகைஞம் விக்ரியாகுபம் ஸர்வம் ஜகத் ப்ரவர்த்ததே' இத்யாதி.

56. மூலத்தில் நாராயணபதமோ வி ஷி னு பத மோ காணப்படாத விடங்களிலெல்லாம் நியமேந விஷ்ணு நாராயண வாஸ-தேவ பதங்களை யிட்டே பாஷ்யமயற்றுகிறூர் பகவத்பாதர் என்பது வ்யபிசரியாத விஷயம்.

57. (9-22) அநந்யாச் சிந்தயந்தோமாம்" என்ற விடத்தில் பரம் தேவம் நாராயணம்...பாஷ்யபாஸதே—தேஷாம் பரமார்த்த தர்சிநாம்" என்று பாஷ்யமிட டிருக்கின்ற பகவத்பாதர் பரதேவதையான நாராயணை உபாஸிப்பவர்கள் யாவரோ அவர்களே உண்மையறிவாளிகள் என்று காட்டினாகிறார். ஸ்ரீமஹா விஷ்ணுவுக்குப் போல குத்ரனுக்கும் பாரம்யழுங்கு என்கிற வாதத்தை ஸஹிப்பவ ரல்லர் பகவத்பாதர்.

58. ஸ்ரீமந்தாராயண வ்யதிரிக்த தேவதைகளை பழிப்பவர்களைப் பற்றின ப்ரஸ்தாவம் கீதையில் இல்லாமற் போகவில்லை. (7-20) *காமைஸ் தைஸ் தைர் ஹருதஜ்ஞாநா: ப்ரபத்யந்தே அந்யதேவதா: என்று தொடங்கிச் சொல்லி வருகை யில் *அந்தவத்து பலம் தேஷாம் தத்பவத்யஸ்பமேதஸ்ரம்* என்று தலைக்கட்டப் பட்டுள்ளது. இந்த சலோகத்தின் பாஷ்யத்தின் முடிவில் பகவத்பாதர் எழுதியுள்ள வாக்கியம் பரம பக்தர்களை அவசமாகவே கண்ணீர் பேருக்க வைக்கின்றது.

59. அவ்விடத்திலுள்ள வாக்கியமிது காணீர்: *ஏவம் ஸமாநே அப்யா யாஸே மாபேவி ந ப்ரபத்யந்தே அந்தபலாய: அஹா கா ஏஷ்டரம் வர்த்ததே இத்யநு-க்ரோசம் தர்சயதி பகவான்* என்று. ஸ்ரீமத்தாராயணை பழிப்பவர்

கனுக்கே அநந்தாசுய பலன் பெறுவதற்கு அவகாசமுள்ளதென்று அறிந்தவர்களுங் கூட கூாந்தர பலன்களை விரும்பி தேவதாந்தர பஜனம் செய்கிறார்களே! என்று பகவான் தானே கண்ணீர் விட்டமுது கதறுவதாக ஸாக்ஷாத் கரித்தன்றே பகவத் பாதர் எழுதி யுள்ளார்.

60. அதிலேயே பதினேராமத்யாயத்தில் விச்வ ரூபக் காட்சி என்பது அமைந்திருப்பதானது தேவதாந்தரங்களின் அவரத்வத்தைக் கையிலங்கு நெல்லிக் கணியாகக் காட்டுவதற்கேயன்றே. அதில் முன்றாவது ச்லோகத்தில்:—"பகவானே! நீயே பரமேச்வரனென்பது உண்மையே; அதைக் கட்கூடாகக் காண விரும்பு மெனக்கு உன்னால் வைஷ்ணவ ரூபத்தைக் காட்டிக் கொடுக்க முடியுமா? என்று அர்ஜுனன் தனது கருத்தை ஸ்ரீரம்பித்துவளவில் "பஞ்யாதித்யாந் வஸமந்தராந் அச்விநே மருதஸ்ததா" என்று தன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தினேகதே சத்தி லொடுங்கியிருந்த ஸமஸ்த தேவர்களையும் காணுமாறு காட்டிக் கொடுத்து வினன் ஸ்ரீமந்தாராயணன்.

61. அதன் பிறகு அர்கண்ணவிரானருளியதிவ்ய சக்திஸ்ஸாலே கண்ட அர்ஜுனன் பச்யாமி தேவாந் தவ ரேவ தேஹே" என்று தொடங்கி ப்ரஹம ருத்ராதி ஸகல தேவதா கணங்களையும் அத்திருமேனியில் காண்பதாகப் பேசினன். இதை இந்திரஜூலமென்று சொல்லாமையினாலே அத்வைதவாதம் அடியறுப்புண்டது.

62. தேவதாந்தர பாரம்ய வாதமோ நெடுந்தூரத்தில் தன்னப்பட்டொழிந்தது. நாராயணனில் வேறுபட்டதொரு தேவதை இங்களே விச்வரூபம் காட்டித் தன் பக்கவில் நாராயணன் நிலிந்தேயிருக்கும் படியைக் காட்டி ற்றுண்டோ? காட்டத் தான் முடியுமா? *ருத்ராதித்யா ஸவோ யே ச ஸாத்யா விச்வேச்விநே மருதச்சோஷ்மபாச்ச, கந்தரவ யக்ஷா ஸ்ராவித்தஸங்கா வீஷந்தே தவாம் விஸ்மி தாச்சைவ ஸர்வே* என்னுமிந்த ச்லோகமானது விசேஷித்து ருத்ராதிகளின் அவரத்வத்தை அறுநியிடாநின்றதாயிற்று.

63. பகவத்பாத ஸுக்தி ஸரமுணர்த்துதல்.

பகவத் கிடை ஆரூமத்யாயத்தில் முடிவான ச்லோகமிது. *யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா, ச்ரத்தாவாந் பஜுதே யோ மாம் ஸ மே யுக்ததரோ மத: என்பது. இங்கு சங்கர பாஷ்ய பங்க்தி வருமாறு:—"யோகிநாமபி ஸர்வேஷாம் ருத்ராதி த்யான பரானும். மத்கதேன-மயி வாஸாதேவே ஸமா ஹிதேன, அந்தராத்மனே அந்த: கரணேன, ச்ரத்தாவரன்-ச்ரத்ததானஸ்ஸன், பஜுதே-ஸேவதே யோமாம், ஸ மே-மம யுக்ததம: அதிசயேந யுக்த: மத:—அபிப் ரேத: என்று. இதற்கு விவரணம் அந்பேசுதிதம். பக்ஷபாத மற்றவர்கள் நற்றெளிவு பெறுவர்கள்.

64. சங்கராசாயருடைய ஸாவுர் நாம பாஷ்ய ஸுக்திகள் காட்டுதல்.

பகவத்பாதர் ஸஹஸ்ர நாம பாஷ்யத்திலும் பல பல இதிஹாஸங்களை யெடுத்துக் காட்டி நாராயண பாரம்யத்தைத் திடப்படுத்தியுள்ளார். விஷ்ணுவின் தாழ்வையோ, தேவதாந்தரத்தில் உயர்வையோ ஓரிடத்திலும் அவர் காட்டினாதில்லை.

65. கேசவநாம பாஷ்யத்தில் “கோ ப்ரஹ்மேநி ஸமாக்க்யாத ஈசோஹம் ஸர்வதேஹிநாம், ஆவாம் தவாங்கே ஸர்புதென தஸ்மாத் கேசவ நாமவாந்” என்று சொல்லிக் கொண்டே சிவபெருமான் இந்த கேசவ நாமத்தை ஸமர்ப்பித்த தாக் ஹரிவிம்சத்தில் சொல்லப்பட்டுள்ள இதிநாலுத்தை உதாஹரித்துள்ளார் பகவத் பாதர்.

66. [அர்க்க:] என்னும் திருநாமாற்றின் பாஷ்யத்தில் “ப்ரஹ்மாதிபி: பூஜ்யதமைரபி அர்ச்சநீயத்வாத் அர்க்க:”—என்ற விவரணம் காட்டினார். இங்கு ஆனி சப்தந்தால் முந்துற முன்னம் க்ரஹிக்க்ஷடியவர் பார்வதீரதியல்லவா? ஏன்? *ஸ ப்ரஹ்மா ஸ விவ: என்றேதுகிற வேத புருஷன் பிரமனுர் குத்தபடி சிவபிரா மூச் சொல்லி வைத்திருப்பது பிரவித்தமான்றே?

67. [அமிதாசந:] என்னும் திருநாமாற்றின் பாஷ்யந்திரும் “ஸம்ஹார ஸமயே விச்வமச்நாதீதி அமிதாசந:” என்று விவரித்தார் பகவத்பாதர். சிவபெருமான் விச்வ பல்லுர்ப்பூதனால்வனே. *நளிர்மதிர் சடையலூம் நான்முகக் கடவுளும்* என்கிற திருவாசிரியப் பாகரமும் இங்கு நிலைக்கந் தக்கநு. புத்தா சராசரக்ரஷா ஞைத் தென்கிற ஸமந்திரத்தில் குத்தஸ்நமான சராசரத்தையும் உண்டவனேன்று நிரணயிக்கப்பட்ட நாராயணன் சிவபெருமானை ஓட்டிட்டாரேன்ன ப்ரஸக்நியில் விவயே. உட்கொள்ளப்பட்டவர்களில் சிவபெருமானே முதல்வனேன்பது பகவத் பாத வித்தாந்தம்.

68. ஸஸ்ரவவாகிகீச்வரேச்வர: எஃகீரு நாம பாஷ்யத்து ஒும் ஸஸ்ரவேஷாம் ஹாகிச்வராணும் ப்ரஹ்மாதிநாமபி ஈச்வர: எஃகுருர் அவர்தாமே.

69. நிஃகுண ப்ரஹ்ம எந்தை நிராகரித்தால்..

பரப்ரஹ்மம் நிர்க்குணம் என்று பிறர் செய்யும் வாதம் யிகவும் வருந்தத் தக்கது. ஹேய குணமில்லாமையைத் தெரிவிக்க வேண்டி உபநிஷத்துக்கள் சில விடங்களில் ப்ரஹ்மந்தை நிர்க்குணமென்று சொல்லி யிருப்பதுண்டு. எண்ணிறந்த திருக்கல்யாண குணமுடைமையை ஒதியிருக்கின்ற ச்ருதிசதங்களுக்கு விரோதமின் ரிஸ்கே நிர்வாஷம் செய்யவேண்டுமென்றே’ அங்கனே நிர்வாஶிக்குமளவில் நிர்க்குண ச்ருதிகளுக்கு ஹேயகுணமில்லாமையைக் கூறுவதில் தாத்பர்யம் என்றே சொல்லித் தீரவேண்டும்.

70. ப்ரதாநம் முதலானவை ஜகந் காரணயகள் கூடுமென்று தேர்ந்த சங்கக்களைப் பரிழுரியா நின்ற சாரீரக மிமாம்ஸையானது பெரும்பாலும் அதிகரணந் தோறும் பரப்ரஹ்மத்திலிடத்திலுள்ள இருக்குணங்களையேடுத்துக்கொண்டே ‘அத்தகைய குணங்களில்லாத வஸ்துகளுக்கு காரணத்வம் ஸம்பலிக்கமாட்டாது’ என்று தலைக் கட்டுகின்றது.

71. இக்காலத்தவர்களான் அத்வைதிகள் தங்கள் நூல்களில் “ஆதிசங்க ராராவியாகும் ஸகுணப்ரஹ்மத்தையும் லட்டுக்கொண்டிருப்பதுண்டு” என்றெழுது கிறார்கள். இங்கனே யேழுதுமவர்களுக்கு அவ்யாஸத்த சித்தத்வம் தவிர வேறொன்றும் தெருது.

72. ஸெந்யாயிகர்கள் “உத்பந்தம் தரவ்யம் கூணம் அகுணம் திட்டதி” என்பர்கள். பரப்ரஹ்மத்திற்கு உதபத்தி ஒப்புக்கொண்டாலாவது அது கூணகாலம் நிர்க்குணமாக இருக்கவுமாரும்.

73. முழுசூாக்களும் முக்குர்களும் நித்யர்களுமான ஸமஸ்த ஜீவராசிகளையும் தன்னுடைய புனைநுபவத்தினுடேயே உஜ்ஜீவிப்பிக்குமதான பரப்ரஹ்மம் கூணமாதரமும் நிர்க்குணமாக இருக்ககில்லாது.

74. கூரத்தாழ்வானருளிச் செய்த ஸ்ரீவெருண்ட ஸ்தவத்தில் *தூரே குணஸ் தவ து ஸ்ரீவரஜஸ்தமாஸி தேந தரயீ ப்ரதயதி த்வயி நிர்க்குணத்வம், நித்யம் ஹரே நிகிள ஸத்குணஸாகரம் ஓறி த்வாமாமநந்தி பரமேச்வரமீச்வராணம்* என்றுள்ள ச்லோக ரத்தம் இங்கு நித்யானுஸந்தேயமாகக் கூடவது.

75. நாமெ முதி வெளியிட்டுள்ள ஸ்ரீவெகுண்ட ஸ்தவ வியாக்கியானத்தி விருந்து சில பங்க்திகளை உதாஹரித்தே இதன் பொருளுணர்த்துகிறோம்; (நமது வியாக்கியான பங்க் தீகள்)

நிர்குண ச்ருதிகளுக்கு என்ன கதியென்ன; அவற்றை நிர்வாஹிக்க வேண்டும் வழி காட்டுகிறீரிதில் ரநிர்குணம் நிரஞ்ஜனம்^१ இத்யாதி ச்ருதிகள் எம்பெருமான் பக்கவிலே குணங்களின் அந்யந்தாபாவத்தைச் சொல்லுகின்றனவல்ல. அப்படியாகில் ^२யஸ் ஸர்வஸ்தூஸ் ஸர்வவித^३ இத்யாதிகளான பரச்சத வாக்யங்களினுல் எம்பெருமானுக்குச் சொல்லப்பட்ட குணபெள்ளுகல்யம் வ்யாஹதமேயாகும். ஒரு ச்ருதியும் வ்யாஹதார்த்தமாகாதபடி நிர்வாஹிக்க வேண்டுமே. நிர்க்குணத்வத்தைச் சொன்னவிடம் ஹெயகுணராஹித்யத்தைச் சொல்லிற்குக்கூட கொள்ளுமாவில் ஒரு விரோதமுமில்லையே. உத்ஸர்க்காபவாத நித்யாயம் இதற்குக்கை கொடுக்குமே. ^४[ஸ்தவ ரஜஸ் தமாஸி குணஸ் தவ தூரே ரஸ்தவ ரஜஸ் தமோ குணங்கள் தேவரீருக்கு நெடுந்தூரத்திலுள்ளன. எம்பெருமான் பக்கவில் ரஜஸ்தமோ குணங்கள் இல்லையென்று சொல்லலாமத் தனை போக்கி ஸத்வகுணமும் இல்லையென்று சொல்லலாமோவென்று ஒரு சங்கை தோன்றும். ^५பரம ஸத்வ ஸமாச்ரய: க:४ என்னும்படியுள்ள எம்பெருமான் பக்கவில் ஸத்வ குணமில்லை யென்னப்போகாது: ரஜஸ்தமோமிச்ரமான ஸத்வகுணமில்லை என்கிற தத்தனை. [தேந தரயீ ப்ரதயதி த்வயி நிர்க்குணத்வம்] அதையிட்டே வேதத்தில் நெர்குண்ய வாதம் ப்ரவருத்தமாயிற்று. குணஸாமான்யாபாவத்தையே ச்ருதி விவக்ஷிக்கிறதென்ன வொண்ணுதோவென்னில்; ஒன்றையை உபபாதிக்கிறது உத்தரார்த்தம் [நித்யம் ஹரே! நிகில ஸத்குண ஸாகர மிதயாதி] ^६பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ருயதே ஸவாபாவிகீ ஜ்ஞாநபலக்ரியாச^७ ஸத்யகாமஸ் ஸத்யஸங்கலப:^८ இத்யாதி ச்ருதிகள் எம்பெருமானை ஸகல கல்யாண குண நிதியாக ஒதாநிற்க, அதற்கு முரணுகப் பொருள் கொள்ள வொண்ணுதிறே. ^९ஏக்நிஷோமியம் பகுமாலபேத^{१०} இத்யாதிகளில் விவுதமான ஹுமஸையைத் தள்ளியன்றே ^{११}மா ஹுமஸ்யாத் ஸர்வ பூதாநி^{१२} இத்யாதி நிஷேத ச்ருதிகளுக்குப் போருள் நிர்வாஹியா நின்றோம். அது போல வென்க.

76. இதர்களின் ஸ்வாத்மங் ப்ரயாண வாழேகிறதும்

முக்கியமாகக் குறிக்கொண்டின்; “பாஞ்சராத்ரம் அ. ரமாணம்” என்கிற பிறர் உபநிஷத்துக்கள் ப்ரஹ்மஸமூத்ரங்கள் இதிஹாஸ புராணங்கள் முதலிய வற்றை ப்ரமாணமாக ஒப்புக்கொண்பவர்கள்போலும். இது வாங்மாத்ரேண அங்கிகாரமே யொழிய வேறில்லை. “பாஞ்சராத்ரத்தை ப்ரமாணமாக வொப்புக் கொண்டால் என்ன ஹாநி விளைந்திடும்? கருதிதிஹாஸ புராண ஸமத்ரங்களைப் ரமாணமென்று ஒப்புக்கொண்டதனால் என்ன லாபம் விடுந்திட்டது? என்று இவர்களை விளவினால் இவர்கள் என்ன விடையிருப்பார்களோ, நார்க்கவேணும்.

77. வேத: ப்ராசேதஸாதாஸத் ஸாக்ஷாத் ராமாணத்மநாச என்று வேத ப்ராதுர்ப்பாவ விசேஷமாகக் குலாவப்பாடுகிற ஸ்ரீராமாயணத்தில் ஆதியோடந்தமாகத் திருக்கல்யாண குணகண ப்ரஸ்தாவமே விளங்கா இன்றது. வான்மீகி மூனிவர் தம்மிடம் வந்து சேர்ந்த நாரத மற்றும் பக்கலில் கதை கேட்க விரும் பிற்றிலர்; திருக்குணங்கள் கேட்கவே விருப்பத்தை வெளியிட்டார்.

78. அதில், “கோ ந்வஸ்மிந் ஸாம்ரதம் லோகே தணவாந்” என்றும் “பஹவோ தூர்லபாச் சைவ யே த்வயா சீர்த்திநா குனு:” என்றும் உபக்ரமத்தில் காணும் வினாவிடைகளில் இஃது அறியலாரும்.

79. எம்பெருமானுடைய திருவவதாரங்க ளெல்லாம் குணபாவாலும் ரூபங்க ளென்று ஸாரத்துர்கள் நிஷ்கர்ஷித்துள்ளார்கள். எம்பெருமான் ஸ்வாத்மானிலே நிரம்பியுள்ள திருக்குணங்களை வெளியிட்டுத் தரிப்பதற்காகவே திருவவதாரங்கள் செய்திருண்டைக. ஸ்ரீராமக்ருஷ்ணது ரூபேண திருவவதரித்து வேதவித்தங்களும் ஸ்வாபாவிகங்களுமான திருக்குணங்களை ஈகல பக்தர்களும் அநுபவிக்கும்படி செய்தருளினன் பகவரன்’ இதை ‘அறியாதாரில்லை. ‘ப்ரஹ்மம் குண குந்யமே’ என்பவர்கள் ஸ்ரீராமாயணம் முதலான இதிஹாஸ புராணங்களுக்கும் அவற்றுக்கு மூலமான சுருதிகளுக்கும் நெடுந்தூர்த்திலிருக்கத் தக்கவர்களென்பது’ அதிவாதமுமானாலும், ஆக்ரஹ வார்த்தையுமன்று.

80. “இதிஹாஸ புராணப்யாம் வேதம் ஸமூபப்ப்ரஹ்மயேத்” என்று பொது வாக்கும் சோதோபப்ரும்ஹனுர்த்தாய தாவக்ராஹயத் ப்ரபு: என்று சிறப்பாக ஏம் சொல்லியுள்ள மஹர்ஷிகள் வேதப் பொருள்களே இதிஹாஸ புராணங்களில் வெட்ட வெளிச்சமர்க்கக் காணப்படுகின்றன யேன்று ப்ரதிஜ்ஞா செய்தவர்களாவர்.

81. ஆக, திருக்குணங்களிலேயே நோக்கத் திருவவதரித்த வேதங்களுக்கும் ததுப்பரும்ஹணங்களுக்கும் சிறிதும் பொருத்தாதபடி தீர்கணப்ரஹ்ம வாதம் செய்பவர்களைப்பற்றி இன்னமும் பேச வேண்டியதொன்று மீண்டை யேன்று தலைக்கட்டி நிற்கின்றோம்.

82. எம்பெருமானுர் நில்கர்வித்தருளின வேதரந்தப் பொருள்களைவிட்டு ஆழ்வார்களின் ஸ்ரீஸ்ரூபாக்ஷிகளை அவலம்பித்தேயாதலால் அடுத்தபடியாக அதனை விவரிப்போம். அது அடுத்த இதழில் வரும்:

ஸ்ரீபகவந் ராமாநுஜ வித்தாந்தஸாரம் முற்றுப்பெற்றது.

எம்பெருமானுர் திருவடிகளே சரணம்.

—: ०:—

ஸ்ரீமதே நிகமாந்தமஹாகுரவே நம:

தேசிக ஸம்ப்ரதாய வித்வான்களுக்கு விள்ளப்பம்

கிழே விழ்ஞாபித்த ஸ்ரீபகவத் ராமாநுஜ வித்தாந்த ஸாரத்தில் ஸ்ரீராமாநுஜ தர்சனத்தைச் சேர்ந்த ஸகலார்த்தங்களும் நிருபிக்கப்பட்டு முடிந்துவிடவில்லை. தென்னுசார்ய ஸம்ப்ரதாயவித்தாந்தப் பொருள்களைன்று குலாவப்படுகிற அர்த்த விசேஷங்களும் பகவத்ராமாநுஜ வித்தாந்தத்திற்கு உள்ளீடானவையே. அதுமட்டு மன்று; தேசிக ஸிவ்யஸ்ரக்தி வித்தங்களுமாம். பெரும்பாலும் பிள்ளை லோகா சார்யருடைய ஸ்ரீஸ்ரூபாக்ஷிகளை அடியொற்றியே ஸ்ரீதேரிகன் அருளிச்செய்த அர்த்தங்கள் தேசிக ஸம்ப்ரதாயஸ்தர்களைன்று சொல்லிக்கொள்ளும் இதாநீந்தனர்களுக்கு அனேகமாக ஹேயங்களேயல்லது உபாதேயங்களால்ல என்பதை அடியேன் நூற்றுக்கணக்கான நூல்களில் முக்கியமாகவும் ப்ராஸங்கிகமாகவும் உபபாதித்திருக்கிறே னன்பது உலகப்பள்ளத்தம்.

(ஆண்டவர்ட் ஸன்னிதியில் அந்தரங்க விழ்ஞாபனம்) என்று வெளிவந்துள்ள ஒரு சுவடியை வியாஜமாகக் கொண்டு பலா பலநிந்தைக் கடிதங்களை நிச்சலும் நமக்கு எழுதிவருஷ ரூர்கள். “பிறர் பெயரால் வெளிவருகின்ற புத்தகங்களைவிட்டு உண்ணுடைய குதுவளே” என்று இதையே மாற்றி மாற்றி யெழுதிவருகிறார்கள். உந்தோலும். அட்படியே ஒப்புக்கொள்ளுகிறோம். அதிலுள்ள விஷயங்களைவிட்டு நம்முடையவையே என்பதில் விவாதமுண்டோ? அவற்றில் ஒரு விஷயத்திற்குக் கூட ஒருவராலும் மறுப்புரைக்க முடியாதென்பதையும், பிராமணிகமாக யார் மறுப்புரைத்து விட்டாலும் அவர்க்கு நாம் அடிமைப்படக் கடவோமென்பதையும் இற்றைக்கும் ஏற்ற ரக்கும் சபதம் செய்யத் தடையில்லை.

எதிர்த்தலையில் வித்வான்களுக்கு தூர்ப்பிழையில்லை, (சாஸ்த்ரீய) விஷயங்களுக்கே தூர்ப்பிழைமென்றும், விவாதாஸ்பத: விஷயங்களுக்கெல்லாம் ஆர்ஜுவத் துடன் மறுப்பு வெளியிடுமவர்களின் முன்னிலையில் என்னுடைய ஸகல நூல்களையும் கிழித்தெறிந்து அவர்களுக்குத் தொண்டனுயிருக்கக்கடவேண்டும் பலகால் நாம் வெளியிட்டிருப்பதை, தென்னுடும் வடதாடும் வாசியற அறிந்துள்ளது. வினாக நிந்தைக் கடிதங்களை நித்யமும் எழுதிக்கொண்டு தருப்பதியடைபவர்கள் அடைந்திடுக. “அந்த வகுப்பில் படித்தவர்களில்லையா?” என்கிற நமது கட்டுரையே வெற்றிபெறும்.



ஆம்வாரெம்பெருமானுர் ஜியர் திருவடிகளே சரணம்

ஆழ்வார்கள்வாழி அருளிச் செயல்வாழி தாழ்வாதுமில் குரவர் தாழ்வாழி—ஏழ்பர்கு மூய்யவவர்களுற்கத்தவைகள் தாழ்வாழி செய்யமறைதன்னுடனே சேர்ந்து.

பக்த வீஸ்த புரைவாம்
மீதாந்திரியில் அதுபவிக்கும் மோர்மாவங்களுக்குப் பாடியல்

பாரிசுவி ஒடு மித்திலை யே

- | | | |
|---------|--------------------|---------------------|
| 13—4—72 | வியாழன். | வருஷப்பிறப்பு |
| 10—4—72 | முதல் | எம்பெருமானுகுத்ஸவம் |
| 19—4—72 | | |
| 22—4—,, | எனி. ஸ்ரீராமதங்கமி | |
| 26—4—,, | பு. திருவவதாரம் | |
| 18—4—,, | முதல் | மதுரகணிகள் |
| 27—4—,, | | அனந்தாழ்வான் |
| 28—4—,, | வெ. சித்ரா | பெளர்ணமி |
| 30—4—,, | ஞா. தோட்டவுத்ஸவம் | |
| | | வைகாசிமீ |
| 19—5—,, | வெ. கடைவெள்ளி | |
| 24—5—,, | பு. ஆழ்வார் | திருநாள் |
| 25—5—,, | முதல் | வைகாசித் திருநாள் |
| | | நம்மாழ்வார் 18—5—72 |
| 3—6—,, | | முதல் 27—5—72 வரை |
| 4—6—,, | | |
| 5—6—,, | | விடாயாற்றி |
| 6—6—,, | | |
| 7—6—,, | முதல் (| வஸந்தோத்ஸவம் |
| 13—6—,, | வரை) | 7 நாள் |

卷之三

- 15—6—72 டார் (கோடையுத்ஸவம்
 21—6—72 லஸ்) 7 நாள்
 22—6—72 ஆணிகருடன் பெரியாழ்வார்
 13—6—,, டார் (வடக்குத்திருவிதிப்
 22—6—,, லஸ்) பின்னொயுத்ஸவம் 10 நாள்
 15—6—,, டார் (பிரீமந் நாதரூபரிகன்
 24—6—,, லஸ்) உத்ஸவம் 10 நாள்

• 2617.1F

- 26—7—,, பி. (ஸுஷகருடன் கஜேந்திர
மோகாம். ஆளவந்தார்
2—8—,, ஏதன் (திருவாடிப்பூரம்
11...8..., வஹ்) 10 நாள்
12—8—,, சுப்பி சுங்காந்தலூம்

১৫৪

- 24...8...., குடச் (பவித்திர உத்ஸவம்
 30...8...., வாய்) 7 நாள்

1...9...., வெ. ஸ்ரீலூயந்தி

23...8...., குடச் (பேர்யவாச்சான்பிள்ளை
 1...9...., வாய்) முத்ஸவம்

2...9...., ச. உதீயக்ஷயத்ஸவம்

புட்டாலீ

10—9—72 ரூதல் (திகமாந்த மஹாகுரு
19—9—72 வரை) உத்ஸவம்
7—10—72 ரூதல் (நவராத்திரி
16—10—72 வரை) மஹாநவமி
 ஸ்ரீப்பரிசு
17—10—,, செ. விஜயதசமி
4—11—,, ச. தீபாவளி
1—11—72 ரூதல் (மணவாளமாழுஷிதன்
10—11—72 வரை) உத்ஸவம்
11—11—,, ச. சேஜையர்வோன்
4—11—,, (பொய்கையாழ்வார்
13—11—,,) உத்ஸவம்
14—11—,, செ. பூதக்தாழ்வார்
15—11—,, பு. பேயாழ்வார்
 கார்த்திகை
21—11—,, செ. (திருக்கார்த்திகை
) திருமங்கையாழ்வார்
12—11—,, ரூதல் (நம்பின்ஜையுத்ஸவம்
21...11...,, வரை)
22—11—,, பு. திருப்பனாழ்வார்
5—12—,, செ. விசேஷாத்ஸவம்
 மார்க்டி
6—12—,, ரூதல் (பகற்பத்து
15—12—,, வரை)
16—12—,, ரூதல் (பெரிய திருவத்யய
25—1—,, வரை) நோத்ஸவம்
26—12—,, செ. இயற்பாசாந்துமுறை
 } திருப்பல்லான்டு
27—12—,, பு. } தொடக்கம்
 } [அனுஸ்டான குளம்]
 ஆழ்வாரேம்பெருமானுர் ஜீயர் திருவடிகளே சரணம்

2—I—73 செ. (தொண்டரடிப்பொடி
) யாழ்வார்
4...1...73 ரூதல் (ஆண்டாள்
13...1...73 வரை) நீராட்டவுத்ஸவம்
13...1...73 போசி திருக்கல்யாணம்
14...1...73 தைமாத ஸக்கரமணம்
15...1...73 சீவரம்பார்வேட்டை
18...1...73 ரூதல் (தெப்பவுந்ஸவம்
20...1...73 வரை)
21—I—73 ஞா. தையிலமகம்
24—I—73 பு. கூரத்தாழ்வான்
3—2—73 ச. வனபோஜனம்
10—2—73 ச. ரதஸ்தமி
12...2...,, பு. தென்னேரி தெப்பம்
17...2...,, பு. ராய்ஜீகுளத்தெப்பம்
18...2...,, ரூதல்) தவன உத்ஸவம்
20...2...,, வரை (3 நாள்
3...3...,, ரூதல் (திருக்கச்சிநம்பிகள்
12...3...,, வரை) 10 நாள்
13...3...,, ரூதல் (பங்குனியுத்தரம்
19...3...,, வரை) 7 நாள்
20...3...,, செ. ஊர்வஸம்
24...3...,, ரூதல் (பல்லவோத்ஸவம்
30...3...,, வரை) 7 நாள்
3...4...,, ச. உடையார்பாணியம்
4...4...,, பு. ஸம்வத்ஸராதி
 சித்திரைம்
13...4...,, ப்ரமாதீச வருஷப் பிறப்பு.
 அனுஸ்டான குளம்



நியூட்டல்லியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமான் உவே. டி. ஏ. திருவேங்கடா சாரியர் ஸ்வாமிக்கு (10—12—1971ல்) ஸ்ரீபெரும்பூதூரில் ஷஷ்டியப்தயூர்த்தி மஹோத்ஸவம் நடைபெற்றதுபற்றி ஸ்ரீராமாருஜன் 280ல் வெளியிட்டிருந்தோம். அந்த ஸந்தர்ப்பத்துத் திருவுருவப் படம் இரு காணீர். நித்யஸ்ரீர் நித்யமங்களம்.



சென்னை ஏழூர்ப்புரி வேத விலாஸ். ஸ்ரீயதுபயவே. (அட்வொகேட்)
 V. N. வெங்கடவத்தாசார்ய ஸ்வாமியின் கடைசி திருக்குமாரனுன் ஸ்ரீமாந்.
 சிரஞ்சிலி ஸ்ராவண்டுக்கு 9—2—72 தேதியன்று திருவல்லிக்கேணியில் நடை
 பெற்ற விவாஹம்ஹோத்ஸவக் காட்சி.



உபாலம்ப ஸ்ரீமுகங்களுக்கு உத்தரம்.

‘வசவுக் கடிதங்களுக்கு பதில்’ என்றெழுதாமல் ‘உபாலம்ப’ ஸ்ரீமுகங்களுக்கு உத்தரம்’ என்று மகுடமிட்டது பற்றி முன்னம் சில வார்த்தைகள் விழ்ஞாபிக்கிறேன். உண்மையான கையெழுத்திடாமலும், சிறுமாணுக்கர்கள் எழுதப்படுகிற கடிதங்கள் சில மாதங்களாய் அடிக்கடி நமக்குக் கிடைத்து வருகின்றன. உண்மையில் அவை சிறு மாணுக்கர்களாலெழுதப்பட்டவையல்ல. ஆசாரியம் செய்கிற பெரியோர்களாலெழுதப்பட்டவையென்பது ஸ்பஷ்டமாக விளக்குகின்றது. ஸ்ரீமுகம் என்று மதிக்கக் கூடிய பத்திரிகைகளை அருக்கிறவிக்கும்வர்களேயாவர்கள், விளையமென்ன வென்றால்,

—

ஆறேழு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீமதாண்டவன் திருவடிலும்: அந்தியான திருமதிகலம் ஸ்வாமியொருவர் “ஆண்டவன் ஸன்னிதியில் அந்தரங்க விழ்ஞாபனம்” என்றெழுது புத்தகத்தை மதுரையில் அச்சிட்டு வெளியிட்டிருந்தார். அந்தப் புத்தகத்தை அந்தியோடந்தமாகப் பார்க்குமளவில் கதிலுள்ள வாக்கியங்கள் பொழுதானும் அடியே ஒடைய நூல்களில் உள்ளவையே இடையிடையே விற்கில் வாக்கியங்கள் அவருடையவையாக இருக்கலாம். பல நூல்களில் அடிபோனாருதியுள்ள பூச்சிப்பகுங்களையே திட்டு “இப்படியெழுதுகிறேன்; ஒரு பாடி” “என்கிறேன் ஒரு மாரா பாடி” என்றத் தகைய பல சாபமொழிகளை அடுக்கியிருக்கிறோர் அந்த திருமதிகலம் ஏவாயி.

உள்ளடங்காத வருத்தத்தினால் தாம் உப்படியெழுதியிருப்பதாகவும் அவர் அதில் அடுத்தடுத்துக் காட்டியுள்ளார். இதன் மேல் பிரசாரணிகர்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றாலும், அந்தந்த பூச்சிப்பகுங்களைக்கொண்டது அவற்றின் உண்மையான பொருள்களை விளக்கி (இதற்கு அபாக்ததம் கொண்டது அந்தி) (இதற்குத் தப்பரித்தம் கொண்டது தவறு) (இங்கு மயக் கிணதுமருள்)..... என்றிப்படி விலோகிகளும் வித்வான்களும் உச்சக்ரும்படியாக எழுத வெளியிட்டிருக்க வேண்டும். இது ஸம்பிரதாய முறையில் காலதேகபம் செய்த ப்ராஜ்ஞார்கள் செய்யவேண்டிய காரியமாகும். அது செய்ய இயலாமல் ஸம்பிரதாய மார்க்கத்தில் பிரவேச லேசமுமில்லாதவொருவரைத் தூண்டி ஏதோ எழுதுவித்து மூன்றாவது நாளிலேயே முடிந்துக்கொண்டார்கள். அரசாணிபாஸி வேங்கடைந்வரி ஸங்கமிஸ்ரத்தில் “சன்மகாஷாயவிழேவஸம்” என்றெழுது த்திருப்படந்தமிதுவிறுர். அதாவது, கட்டபாறையை விழுங்கினவன் கூக்குக்கஷாயமாக்குத்துமாபோலேயென்றபடி. எந்த பூச்சிப்பகுங்களுக்கு எந்த நபர் ஸமாதானம் சொல்லுவதென்றால் விலோகியாமல் எவரும் எதிலும் கை வைப்பதுண்டோ? விஷய ஸ்வாபாஸ்யத்தால் பங்கம் விளைந்தால் அதற்கு உபாலம்பமேயோ ப்ரதிக்கியை? அருளேறுதயத்தில் தானிகட்டி ஸ்வரேயா.

இப்போது ஆங்காங்கு ஆசாரிய பிடத்திலமர்த்து க்ரந்தஶாலகேஷபம் செய்து போகுகிற மறைநியர்களை அடிபணிந்து ஸவிந்யமாகவே விழ்ஞாபிக்கிறேன். பரமகருணையுடன் பணிந்தாருள்வெனுமென்று ஜிழ்ஞாஸ்வாகவே விழ்ஞாபிக்கிறேன். திருமதிகலம் ஸ்வாமி வெளியிட்ட அந்தரங்க விழ்ஞாபனத்தில் கண்ட பூச்சிப்பகுங்கள் பெரும்பாலும் அடியேலுடைய பல தூங்களிலிருந்து காட்டப்பட்டவையென்று விழ்ஞாபித்தேன். புது: புதரபி விழ்ஞாபயே. அந்த பூச்சி பூச்சிக்கு ப்ரசாரணிக

ப்ராஜ்ஞர்கள் பொறுமையுடன் ஸ்வாதானமருள் வேல்லும் உபாஸம்ப ஸ்ரீமுகங்களினால் அடியேன் சிறிதும் விக்ருதியடையேன் அவற்றை உச்சி மேல் வைத்து வெங்கின்றேன். அடியேனுள்ளத்துவ் நெடு நாளாக ஊறியிருக்கின்ற சங்கைகளுக்குப் பரிநூரம் பெருமல் இந்த வாழ்நாள் முடிவுபெறலாகாது என்கிற அபிஷீந்தியொன்றேயுள்ளது. அடிக்கடி விடைத்து வருகிற உபாஸம்ப ஸ்ரீமுகங்களில் “உள் செருக்கையடக்க ஸம்ப்ரதாயஸமாராதனமென்கிற ஸ்ரீகோசம் வந்துகொண்டேயிருக்கிறது” என்றும் “யதார்த்த ராமானுஜன் த்வரித்தாய்விட்டது; பங்கமடைந்தொழிந்தாய்” என்றும் இங்கனே பலபல எழுதப்பட்டுள்ளது. அந்த ஸ்ரீகோசங்கள் 81-8-72 வரையில் நமக்குக் கிடைக்கவில்லை. ஸ்வாகதும் கூறிக்கொண்டேயிருக்கிறோம் இன்னும் பல பல அர்த்த சிசேஷங்கள் உலகில் பிரசுரமாகவேண்டியிருப்பதால் வெளிவரப் போவதாச அவர்கள் தெரிவிக்கும் ஸ்ரீகோசங்களைக் குதுறவுத்தோடு ப்ரதீஷ்வித்தேயிருக்கின்றன.

உலகமறி. 18 சௌல்லுகிறேன் கேண்மின.* ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் இதிமந்தநிதம் ப்ரோகிதம் ஸ்ரீமத் சப்தங்ரோததः - தர்சிதம்' குருஸாஹஸம் இத்யாதியான ராகுதரஸாஹஸத்தைப் பற்றியும், உத்ருட்பூர்வச்சுருதோ மூர்க்க..... என்கிற தசையம்" இத்யாதியைப் பற்றியும் ஸ்ரீமத் பரமஹம்ஸ. கோறியாலம் ஸ்வாமி தாம் விடையிருக்க எழுத்து சில மாதங்களில் ஒய்ந்து நின்ற பிறகு அவருடைய அந்தேவாஸிகள் மூம்மிரமாக எழுந்து வசனக்குந்ய விமர்சம் முதலான சில சிறு சுவடுகளையெழுப்பி அவற்றுக்கும் உடனுக்குடனே விடைகள் பெற்று அவர்களும் ஒய்ந்து தீள்ளுகின்றன. திருமங்கலம் ஸ்வாமி இவற்றையெல்லாம் கிளப்பினார். ஸ்ரீமதான்டவங் ஸ்வாமி ஒரு நிமித்த விரேஷ்ததயிட்டு வியாக்கியானத்தோடு ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம் அச்சிடப்போவதாக விளம்பரம் செய்தருந்தபடியால், ஏற்கனவே வெளி வந்துள்ள மூர்வப்புக்களுக்கெல்லாம் ஸமாதானம் வெளியிடவேண்டியது முதற்காரிய மென்று தெரிவிப்பதார்.

உள்ளமையில் அவர் விரும்புகிறபடி ஸமாதானங்கள் வெளிவரவேண்டியது மிகவும் அவசியமே. அதற்கு வழியில்லையென்பதை உள்ளபடி நாம் அறிவோம். பல விருதுகளை இட்டுக்கொண்டு கிற ப்ரபல வித்வான்கள் திகழுமிக்காலத்தில் வெளிவரவில்லையென்றால் பின்னொப்போதுதான் வெளிவரும்?

அதற்கு வழியில்லாமல் உபாஸம்ப ஸ்ரீமுகங்களையெழுதியதுப்புவதனால் என்னுகும்.

ஆசாரியரும் அந்தரங்க வித்வான்களும்,
(புஷ்போதஸவத்தில் ஸம்பாஷன)

ஆசாரியர் — வித்வான்களோ! அந்தரங்க விழுஞாபனத்தை ஆராய்ச்சி செய்யாச சொல்லியிருந்தேனோ? ஆராய்ந்தீர்களா?

வித்வான்கள் — நன்கு ஆராய்ந்தோம். ஆராய்ச்சியில் தேறின விஷயங்களை விழுஞாபிக்கவே விடைசொன்னிட்டுக்கிறோம். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒவ்வொருவராகச் சொல்லுகிறோம்.

ஐங்கார்தாசார் — ரஹஸ்யரத்னுவனியில்

“ஸ்ரீமானு நாராயணனுக்குவனுமே ஸர்வ ஜீவர் :ஞக்கும் தஞ்சம்.....ஸர்வ ஸ்வாமிநியாய் ஸர்வேசரவனுக்கு சௌமாய் ஸ்வாதார்மசாரினியான பெரியபி காட்டியார் இத்தலையில் வாத் ஸ்வயாதிசயத்தாலும் அத்தலையில் வாஸ்வப்யாதிசயத்தாலும் புருஷகாரமாய்க்கொண்டு இங்ஜீவர்களுக்குத் தஞ்சமாகிறுன்”

எனகிற இந்த ஸ்ரீஸ்வக்தியும் சதுக்கலோகீபாஷ்யத்திலிருந்து காட்டியுள்ள நாலைந்து ஸ்வக்திகளும் நமக்கு உபாதேயமாக வழியேயில்லையே.

அடிக்கடி

ஐகங்குதாசார் —

“வேரிமாருத ஷ்மேவிருப்பாள்விளை தீக்குமே” “நன் திருவுருங்கு பங்கயத்தாள் திருவருங்கொளாடு “உன் திரு” “திருவுக்குந்திரு” “தாமரையாள் கேள்வ வேறு வேறு வேறு வேறு நேரக்குமுனார்வு”

இத்யாதி ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரயஸாரஸுக்திகள் திருக்கண் வளர்ந்துகொண்டே எழுதி யவையாகத் தோன்றுகிறதேயே ஸ்ரீ வேறில்லை. இவற்றுடைய என்ன ஸாதிக்க விரும்புகிறென்பது தெரியவில்லையே.

அம்மாளாசார் — “அலமேஷா பரித்ராதும் ராஜாஸ்யே மஹதோபயாத்” இத்யாதிகளை அடுக்கியிருப்பதும் ஸ்வப்நபாஷிதங்களே ஒரே தோன்றுகிறது.

அப்பளாசார் —

ஆனாலும்தாரகுவிய, விழக்கர்மாதி பக்த்யங்க பித்யாதியான கிராஸ்தத ஸங்கராயச் லோகத்தின் பாஷ்யத்திலே ஸ்வாமி தேவிகள்.

“ஸ்வயம் ஸ்வாதுத்வாத் கூடாரிக்கய காலாந்தரபாவி பலஸாதநத்வ அநுபபத்தித்ரசநாச்ச நாஸ்ய ஸ்வவ்யா பாரே மோகேநாபாயத்வ புத்திரபி ஸ்யாத் இதி பாவங் அந்தத: கை தீங்கை தீங்கை ராராதிதோ பகவாநேவ ஸி ஸர்வத்ர உபாய:” என்றாலும் நமக்கு நஞ்சல்ல.

பத்மநாபாசார் — ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயயாரத்தில்

“உதர்த்தா சாஸ்த்ரார்த்தஸ்தத்வாத் ர எனகிறபடியே ஜீவருக்கு கர்த்த ருதவம் ப்ரராமாணிகமே யாகிலும் இது பராதினமுமாய் அல்பவிஷய முமாய் ப்ரதிரூதியோக்யமுமாயிருக்கும். ஆகையால் ஜீவன்தான் உபாயா நுஷ்டானம் பண்ணிற்றும் கூவத! நல கழுப் ப்ரவஸ்தாத்தருதே சரணமிதி வசோபி’மே கோதியாத்தான்று சொல்லுவிறபடியே அவன் கடா கூமதியாக வருகையால் அவனுலே ப்ரேரிதனுப், அவன் கூறகரி யாதபோது நீட்ட முடக்கமாட்டாதே அவன் கொடுத்த கரணகளே பரங்களைக் கொண்டு அவன் காட்டின விபாயத்தை அவன் துணை

செய்ய அருஷ்டத்து அவனுல் கொடுக்கப்படுகிற பலத்துக்கு சாதகம் போலே அண்ணாங்கிருக்கிற விவரங்கள் ஸ்வாதீங் ஸர்வ விஷய அப்ரதி ஹத கர்த்தருத்வ முடையவனுடே துல்யமாக இரண்டாம் லித்தேபாய மாக வெண்ணுடைக விவேகியான முழுகூவுக்கு உசிதமன்று.... ராண்ணலுணர்விலுள்ளே யிருத்தினேன் அதுவுமவனதின்வருவேயென் றும் இசைவித் தென்னையுள் தாளினைக் கீழிருங்கு மம்மானே யென் றுஞ் சொல்லுசிறபடியே உபாய பூதனுன அவன் செய்வீக்கச் செய் கிற வ்யாஜுமாத்ரத்தை அவனுடைடொக்க உபாயமாக வெண்ணுடைக உசிதமன்றென்று ஏக சப்தத்துக்கு தாத்பர்யம்”

இந்த ஸ்ரீஸ்வக்தியின் முன்னிலையில் நம்மவர்களின் ஸம்ரம்பங்கள் காசுக்கு முதவா தென்பதை உலகமுணர்ந்தேயுள்ளது.

ஐசாரியர்— போதும் போதும்; போய்வாருங்கள் ஒம் சாந்தி**சாந்தி**சாந்தி:****

ஸ்ரீவஷ்ணவதாளன்.

